



லாீகை லாீகை 2012  
வருடாந்த அறிக்கை 2012  
ANNUAL REPORT 2012

<p>මහින්ද චින්තනය ඉදිරි දැක්ම 2010          மகிந்தசிந்தனை - எதிர்கால தொலைநோக்கு 2010          Mahinda Chinthana - Future Vision 2010</p>	03
<p>අමාත්‍යතුමන්ගේ පණිවිඩය          அமைச்சரின் செய்தி          Message from Minister</p>	04 - 05
<p>නියෝජ්‍ය අමාත්‍යතුමන්ගේ පණිවිඩය          பிரதி அமைச்சரின் செய்தி          Message from Deputy Minister</p>	06 - 07
<p>දර්ශනය          தொலைநோக்கு          Vision</p>	08
<p>මෙහෙවර          குறிக்கோள்          Mission</p>	09
<p>පොදු අභිමතාර්ථ          பொது இலக்கு          Common Goals</p>	10
<p>ප්‍රධාන ක්‍රියාකාරකම්          முக்கிய நடவடிக்கைகள்          Main Activities</p>	11
<p>ආයතනික තොරතුරු          கூட்டுத்தகவல்கள்          Corporate Information</p>	12 - 13
<p>අධ්‍යක්ෂ මණ්ඩලය          பணிப்பாளர் சபை          Board of Directors</p>	14 - 15
<p>කළමනාකාර කණ්ඩායම          முகாமைத்துவ அணியினர்          Management Team</p>	16
<p>සභාපතිතුමන්ගේ පණිවිඩය          தலைவரின் அறிக்கை          Chairman's Statement</p>	18 - 21
<p>නියෝජ්‍ය සභාපතිතුමන්ගේ පණිවිඩය          பிரதித் தலைவரின் அறிக்கை          Deputy Chairman's Statement</p>	22 - 24
<p>මෙහෙයුම් සමාලෝචනය          மீளாய்வு நடவடிக்கைகள்          Review of Operations</p>	26 - 31
<p>වසර 5ක කාල සීමාව තුළ පෙන්නුම් කළ භෞතික ප්‍රතිසාධන          கடந்தஐந்துவருடத்தினுள் பௌதீகரீதியிலான செயலாற்றுகை கால நடைமற்றும் பயிர் உற்பத்தி          Physical performance of the past 05 years</p>	32 - 57
<p>මූල්‍ය ප්‍රකාශන 2012          நிதி அறிக்கை 2012          Financial Reports 2012</p>	60 - 119 122 - 183 186 - 248

ජාතික පශු සම්පත් සංවර්ධන මණ්ඩලය  
தேசிய கால்நடை வள அபிவிருத்தி சபை  
National Livestock Development Board



ජාතික පශු සම්පත් මණ්ඩලය ව්‍යාපාරික කටයුතු අරඹා හතලිස් වසරට පා තබන්නේ ශ්‍රී ලංකාවේ පශු සම්පත් කර්මාන්තයේ පෙරගමන්කරු ලෙස සාඩම්බර අතීතයකට හිමිකම් කියමිනි. පශු සම්පත් හා පොල් වගාවන් එකට මුසු වූ ගොවිපල 30ක් මණ්ඩලය යටතේ පාලනය කෙරේ. ගොවීන්ට සිද්ධාන්තික මෙන්ම ප්‍රායෝගික දැනුම ලබා දෙන පුහුණු මධ්‍යස්ථානයක්ද මණ්ඩලය විසින් පවත්වාගෙන යනු ලැබේ.

இலங்கையில் கால்நடைத்துறையில் முன்னின்று உழைத்தவர்கள் என்ற பெருமையை நிலைநாட்டிய தேசிய கால்நடைவள அபிவிருத்தி சபை தனது வர்த்தகசெயற்பாடுகளை ஆரம்பித்து 40 ஆவது வருடத்தில் தடம் பதிக்கிறது.

தற்போது இச்சபை கால்நடை மற்றும் தென்னைசெய்கை என ஒருங்கிணைந்த 30 பண்ணைகளை நிர்வகித்துவருகின்றது. அறிவாற்றல்களை பகிர்ந்துகொள்வதற்கு பயிற்சி நிலையத்தினையும் நடாத்திவருகின்றது.

NLDB enters its 40th year of operations with a proud record of revamping the livestock industry in Sri Lanka. At present NLDB manages 30 livestock and crop integrated farms where livestock and coconut plantations are maintained. A training centre to impart theoretical and practical knowledge to farmers is also maintained.



## මහින්ද චින්තනය ඉදිරි දැක්ම 2010 மகிந்தசிந்தனை - எதிர்கால தொலைநோக்கு 2010 Mahinda Chinthana - Future Vision 2010



ඉදිරි වසර පහ තුළදී දැනට සිටින 340,000 පමණ වන දේශීය කිරි ගව සම්පත දෙගුණයක් කරමි.  
ඒ සඳහා දැනටමත් ආරම්භ කර ඇති කිරි දෙනුන් බෝ කිරීමේ ගොවිපොල සංඛ්‍යාව  
ඉහළ නැංවීමට පියවර ගනිමි.

දේශීය සහ නැවුම් කිරි පානය සම්බන්ධයෙන් වන සමාජ ආකල්පවල විශාල වෙනසක්  
සිදු විය යුතු බව මගේ විශ්වාසයයි.

මහින්ද චින්තන ඉදිරි දැක්ම 2010

நாட்டில் தற்போதுள்ள 3 லட்சத்து 40 ஆயிரம் பால் தரும் பசுக்களின் எண்ணிக்கையினை  
இரண்டு மடங்குகளாக அதிகலிக்கச் செய்வதே எனது விருப்பம். இதனை எட்டுவதற்கு  
நாடளாவிய ரீதியில் பசுக்களின் இனவிருத்தி பண்ணைகளினை அதிகரிப்பதற்கு நடவடிக்கை  
எடுக்கின்றேன்.

அத்துடன் புதிய சுத்தமான பசும்பாலை பருகும் பழக்கத்தை நோக்கி பயணிக்க,  
சமூக அணுகுமுறைமாற்றம் இருக்கவேண்டும் என்பது எனது எண்ணமாகும்.

மகிந்தசிந்தனை - எதிர்கால தொலைநோக்கு - 2010

It is my desire to increase twofold the stock of dairy cattle presently available  
in the country amounting to about 340,000. Steps are being taken to increase  
the dairy cattle breeding farms in the island to achieve this.

It is my belief that there should be change in the social attitude towards  
drinking fresh wholesome milk.

Mahinda Chinthana - Future Vision 2010



# නියෝජ්‍ය අමාත්‍යතුමන්ගේ පණිවිඩය

## பிரதி அமைச்சரின் செய்தி

### Message from Deputy Minister



ගරු. එච්. ආර්. මිත්‍රපාල මැතිතුමා  
ජාතික පශු සම්පත් ඉමේස ප්‍රජා සංවර්ධන මණ්ඩලය නියෝජ්‍ය අමාත්‍ය  
என். ஆர். மைத்திரிபால  
பாராளுமன்ற உறுப்பினர்  
கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி பிரதி அமைச்சர்

Hon. H.R. Mithrapala, M.P.  
Deputy Minister of Livestock and Rural Community Development

ශ්‍රී ලංකාව වර්තමානයේදී ආහාර නිෂ්පාදනය හා කෘෂිකාර්මික ක්ෂේත්‍රයන්හි ලබාගෙන ඇති ප්‍රගතිය කැපී පෙනෙන මට්ටමක පවතී. දකුණු ආසියාවේ රටවල් අතරින් ප්‍රමුඛස්ථානය ගනිමින් ආර්ථික ස්ථාවරත්වය හා ඒකපුද්ගල ආදායම ඉහල මට්ටමක පසුගිය වසර කිහිපය තුළ අධිණිච්ච පවත්වාගෙන ඇත.

අප රජයේ දීර්ඝ කාලීන සැලැස්ම අතරට ඇතුළත්ව ඇති පශු සම්පත් ක්ෂේත්‍රය නගා සිටුවීමේ මූලික ජාතික කාර්යභාරය ඉටු කරන රාජ්‍ය ආයතනය වශයෙන් ජාතික පශු සම්පත් සංවර්ධන මණ්ඩලය ලබා ඇති ප්‍රගතිය පිලිබඳව මම ඉමනත් සතුටට පත්වෙමි.

මහින්ද ඒන්තන ඉදිරි දැක්මට අනුව පසුගිය වසර කිහිපය තුළ ජාතික නිෂ්පාදනයට කරනු ලබන දායකත්වය ඉහළ නංවමින් ඒසේම ලාභ ලබන රාජ්‍ය ආයතනයක් වශයෙන් ඇගයීමට පාත්‍රවෙමින් ජාතික පශු සම්පත් සංවර්ධන මණ්ඩලය නිෂ්පාදකයාගේත්

පාරිභෝගිකයාගේත් අවශ්‍යතාවන් වලට සරිලන පරිදි නව්‍යකරණය වෙමින් තරගකාරී වෙළෙඳපොළ ද ජය ගනිමින් කටයුතු කිරීම ප්‍රශංසනීයයි.

ප්‍රධාන වශයෙන් කිරි හා ඒ ආශ්‍රිත නිෂ්පාදන පරිභෝජනයටද කිරි කර්මාන්තය සඳහා අලුතින් පිරිසි අවතීර්ණය කර ගැනීම සඳහාද කරනු ලබන ප්‍රවර්ධන වැඩසටහන් හා ආයතනයේ සේවක සුභසාධන කටයුතුද සෘජු හා වක්‍රාකාරයට ප්‍රතිලාභ රටට ලබාදෙයි.

මුල පුරා ඇති සියලු ව්‍යාපෘතිවල සාර්ථක අවසානයක් ලබාදීමට පශු සම්පත් ක්ෂේත්‍රයේ අභිවෘද්ධියට ඉදිරි වසර කිහිපය තුළ සක්‍රීයව දායකත්වය ලබාදෙමින් කාර්යක්ෂම සේවයක් ලබාදෙන ආයතනයක් බවටද තව දුරටත් ජනතාව අතරට ගෞරවාදරයට පාත්‍රවීමට හැකි වේවායි ජාතික පශු සම්පත් සංවර්ධන මණ්ඩලයේ අධ්‍යක්ෂක මණ්ඩලය ඇතුළු කාර්ය මණ්ඩලයට මගේ හෘදයාංගම සුභ පැතුම් පිරිනමමි.

இலங்கை தற்போது உணவு உற்பத்தி மற்றும் விவசாயத்துறையில் பெற்றுள்ள வளர்ச்சி, மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு மட்டத்தில் காணப்படுகின்றது. கடந்த ஆண்டுகளில், தெற்காசிய நாடுகளில் முதன்மை இடம்பிடித்து, பொருளாதார ஸ்திரத்தன்மையுடன், தனிநபர் வருமானத்தையும் சிறந்த மட்டத்தில் தொடர்ச்சியாகப் பேணி வந்துள்ளது.

எமது அரசாங்கத்தின் நீண்டகாலத் திட்டங்களில் உள்ளடக்கப்பட்டுள்ள, கால்நடை வளத்துறையை அபிவிருத்தி செய்யும் அடிப்படை தேசிய செயற்பாட்டை முன்னெடுக்கும் அரச நிறுவனம் என்ற வகையில், தேசிய கால்நடைவள அபிவிருத்தி சபை பெற்றுள்ள குறிப்பிடத்தக்க வளர்ச்சி பற்றி நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.

மஹிந்த சிந்தனையின் அடுத்த கட்டத்திற்கு அமைய, கடந்த வருடங்களில் தேசிய உற்பத்தியுடன் இணைத்த பங்களிப்பை அதிகரித்ததுடன், இலாபம் பெறும் ஒரு அரச நிறுவனமாகப் போற்றப்பட்டு,

தேசிய கால்நடைவள அபிவிருத்தி சபை உற்பத்தியாளர்களினதும், வாடிக்கையாளர்களினதும் தேவைகளுக்கு ஏற்ற வகையில் புதுமை பெற்று, போட்டிமிக்க சந்தையை வெற்றி கொண்டு செயற்படுவது பாராட்டப்பட வேண்டிய ஒரு விடயமாகும்.

பிரதானமாக பால் மற்றும் அவை சார்ந்த உற்பத்திகளை உட்கொள்வதற்கும், பால் சம்பந்தப்பட்ட துறையில் புதியவர்களை இணைத்துக்கொள்ள முன்னெடுக்கப்படும் ஊக்குவிப்பு வேலைத் திட்டங்கள் மற்றும் நிறுவன ஊழியர்களின் நலன்புரி நடவடிக்கைகளும், நேரடியாகவும் நேரடியற்ற விதத்திலும் நாட்டிற்கு அனுகூலங்களைப் பெற்றுக்கொடுத்துள்ளன.

ஆரம்பிக்கப்பட்டுள்ள அனைத்து வேலைத்திட்டங்களையும் வெற்றிகரமாகப் பூர்த்தி செய்து, கால்நடைத்துறையின் வளர்ச்சிக்கு எதிர்வரும் வருடங்களில் செயற்பாட்டுடன் பங்களிப்பு வழங்கி, செயற்திறன்மிக்க சேவைகளைப் பெற்றுத்தரும் ஒரு நிறுவனமாக மக்களிடையே மேலும் கௌரவத்தைப் பெற்றுக்கொள்ள நான் பிரார்த்தினை செய்கிறேன். தேசிய கால்நடைவள அபிவிருத்தி சபையின் பணிப்பாளர் குழு உட்பட ஊழியர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

The progress achieved at present in the field of food production and agriculture in Sri Lanka is at an impressive level. The country has been able to maintain the economic stability and has been able to maintain the per capita income at a high level continuously during the past several years while leading in this respect in the south Asian countries.

I am very much pleased about the progress achieved by the National Livestock Development Board which as a state institution entrusted with the basic national task of uplifting the sphere of livestock development which subject is included in the long term plans of our government.

While making an increased contribution to the national production during the

past several years complying with the Mahinda Chinthana forward vision, it has been well recognized and awarded as a profit making institution. It is also highly appreciable that the NLDB has modernized its activities to meet the requirements of the producers as well as the consumers while entering the competitive commercial market.

The country has received dividends both directly and indirectly through the development programmes initiated by the NLDB by introducing mainly milk and milk related products for consumption of the people while at the same time absorbing more and more people in to the dairy industry. More over the welfare facilities extended to its workforce contributes towards these in no small measure.

I hereby extend my warmest and best wishes to the board of directors and the staff of NLDB to prove as an institution which provides an efficient service to the people of this country while making a positive contribution to the livestock development sphere by successfully completing all the projects initiated by the board.



## දර්ශනය தொலைநோக்கு Vision

ජනතාවගේ සමාජ හා ආර්ථික තත්ත්වයන් වැඩි දියුණු කිරීම සඳහා ගුණාත්මක අභිජනන ද්‍රව්‍ය හා කෘෂි නිෂ්පාදන නිපදවන ශ්‍රී ලංකාවේ හොඳම ස්ව පැවැත්මක් ඇති ආයතනය බවට පත්වීම.

எமதுமக்களின் சமூக, பொருளாதாரநிலைமைகளைமேம்படச் செய்யவெனதரமான இனப்பெருக்கசாதனங்கள், கால்நடைமற்றும் விவசாயப் பொருட்களைஉற்பத்திசெய்யும் இலங்கையில் சிறந்தசுயமூர்த்தியுள்ளஅமைப்பாகச் செயற்படுவதாகும்.

To be the best self sustaining organization in Sri Lanka to produce quality breeding material, livestock and agricultural products to enhance the Socio-Economic standards of our people.

## මෙහෙවර குறிக்கோள் Mission

පශු සම්පත් හා කිරි නිෂ්පාදනයෙන් රට ස්වයංපෝෂිත කිරීමේ අරමුණ ඇතිව ගොවීන් වෙත බෝ කිරීම සඳහා සතුන් නොකඩවා හිකුත් කිරීමට සාධාරණ කාල පරිච්ඡේදයක් තුළ දී පශු සම්පත් කටයුතු දියුණු කිරීම.

ආයතනයේ පිරිවැටුප හා ලාභදායීත්වය වර්ධනය කිරීම සඳහා නව තාක්ෂණය උපයෝගී කර ගනිමින් පශු සම්පත් හා ක්ෂීර නිෂ්පාදන සංවර්ධනය කිරීම.

රටේ කෙටිකාලීන හෝග නිෂ්පාදන වැඩසටහනට අනුබල දෙනු පිණිස තෝරාගත් ගොවිපොල වල කෙටි කලීන හෝග වගාකිරීම.

පශු සම්පත් හා කෘෂිකාර්මික ක්ෂේත්‍රයේ ප්‍රශස්ත නිෂ්පාදන මට්ටම් ලඟා කර ගැනීම.

පශු සම්පත් හා හෝග ඒකාබද්ධ ගොවිපොලවල් ක්‍රමය තුළින් උපරිම ඵලදායීතාවයක් ලබා ගැනීමට හා පරිසර හිතකාමී වගා ක්‍රම අනුගමනය කිරීම.

තෘප්තිමත් ශ්‍රම බලකායක් ඇතිව විවිධ කෘෂි දේශගුණික කලාප තුළ ස්ව පැවැත්මකින් යුතු පශු සම්පත් හා හෝග ඒකාබද්ධ ගොවිපොලවල් සමූහයක් පවත්වාගෙන යෑම.

பலதரப்பட்டவிவசாயமற்றும் சுற்றுப்புறச் சூழல் வலயங்களில், மனநிறைவுடனானதொழிலாளர்களைஈடுபடுத்தி, கால்நடைமற்றும் பயிர்ச்செய்கைஒன்றிணைந்தபண்ணைகளைநடத்துதல்.

கால்நடைமற்றும்பாற்பண்ணைப்பொருட்கள் சம்பந்தமாக சுயமூர்த்தியுள்ளநாடாக இலங்கையைஆக்கவென, இனவிரத்திவிலங்குகளைதொடர்ச்சியாகவிவசாயிகளுக்குவழங்கும் நோக்கில்நியாயமானகாலப்பகுதிக்குள் கால்நடைஅபிவிருத்திநடவடிக்கைகளைமேற்கொள்ளுதல்.

சபையின் உற்பத்தியையும், இலாபமீட்டும் தன்மையையும் அதிகரிக்கவெனபுதியதொழில்நுட்பத்தை உபயோகித்து, கால்நடைமற்றும் விவசாயஉற்பத்திகளைஅதிகரித்தல்.

நாட்டின் பணப் பயிர் உற்பத்திக்குஉதவும் வகையில், தெரிவுசெய்யப்பட்டபண்ணைகளில் பணப்பயிர்ச்செய்கையைமேற்கொள்ளல்.

கால்நடைமற்றும் பயிர்ச்செய்கைகளில் இருந்துஉச்சகட்டஉற்பத்தியைபெறுதல். கால்நடை மற்றும் பயிர்ச்செய்கை இணைந்தபண்ணைவழிமறைகள் மூலம் உச்சகட்டஉற்பத்தியைபெறுதலும், புவியியல் நன்மையைஅடிப்படையாகக்கொண்டபயிர்ச்செய்கைவழிமுறைகளைக் கடைப்பிடித்தலும்.

The run a self sustaining chain of Livestock and Crop Integrated Farms in different Agro-Ecological Zones with a satisfied workforce.

To develop Livestock activities within a reasonable time period to issue the requirement of breeding animals continuously to farmers with the objective of making the country self-sufficient in Livestock and Dairy products.

To develop Livestock and Agricultural Products with new technology to increase the output and profitability of the organization.

To cultivate Cash Crops in Selected farms to support the Cash Crop Production programme in the Country.

To achieve optimum productivity levels in the livestock and agricultural sectors.

To obtain maximum productivity from livestock and crop integrated farming systems and follow Eco-Friendly cultivation practices.





අධ්‍යක්ෂ මණ්ඩලය  
பணிப்பாளர் சபை  
Board of Directors



ආර්. එම්. ඩී. ඇල්ලෙගල  
සභාපති  
திரு.ஆர்.எம்.பி.எல்லேகல  
தலைவர்  
R. M. B. Ellegala  
Chairman



ලක්ෂ්මන් හුලගල්ල  
නියෝජ්‍ය සභාපති  
திரு.லக்ஷ்மன் குலுக்கல்லே  
பிரதித்தலைவர்  
Laksman Hulugalle  
Deputy Chairman



ඒ. ආර්. අනුර ජයසිරි  
ක්‍රියාකාරී අධ්‍යක්ෂක  
திரு.ஏ.ஆர்.அனுரஜயசிரி  
A. R. Anura Jayasiri  
Working Director



වෛද්‍ය සාමසන් එල්. ඒ. ඩැනියෙල්  
டாக்டர் சம்சன் எல்.ஏ.டானியல்  
Dr. Samson L. A. Daniel



එස්. බාලචන්ද්‍රන්  
திரு.எஸ்.பாலச்சந்திரன்  
S. Balachandran



ආර්. අශෝක්කුමාර්  
திரு.ஆர்.அசோக்குமார்  
R. Ashokumar



කේ. එම්. කේ. සිරිවර්ධන  
திரு.கே.எம்.எம்.சிரிவர்த்தன  
K. M. K. Siriwardana



එස්. මර්වින් ඩබ්. පෙරේරා  
திரு.எஸ்.மேர்வின் டபிள்யூ பெரேரா  
S. Mervyn W. Perera



රවින්ද්‍ර මනෝජ් ගමගේ  
திரு. ரவீந்திர மனோஜ் கமகே  
Ravindra Manoj Gamage



ආචාර්ය ප්‍රේමකුමාර ද සිල්වා  
டாக்டர். பிறேமகுமாரத சில்வா  
Dr. Premakumara de Silva

# කළමනාකාර කණ්ඩායම முகாமைத்துவ அணியினர் Management Team



<p>එස්.ඒ.එස්. තෙවරප්පෙරුම මිය පරිපාලන කළමනාකාරීන්</p>	<p>තිருமதி. எஸ் ஏ எஸ்தெவரப்பெரும நிர்வாக முகாமையாளர்</p>	<p>Ms. S. A. S. Thewarapperuma Administrative Manageress</p>
<p>එම්.ඩී. කරුණාතිලක කළමනාකරු (නිරීක්ෂණ හා ආගයීම්)</p>	<p>எம் டி.கருணாதிலக முகாமையாளர் (கண்காணிப்ப மற்றும் மதிப்பீடு)</p>	<p>M. D. Karunathilaka Manager (M &amp; E)</p>
<p>කේ.කේ.ආර්. කන්නන්තර සහකාර සාමාන්‍යාධිකාරී (මානව සම්පත් හා පරිපාලන)</p>	<p>கே கே ஆர் கன்னங்கர உதவிப் பொது முகாமையாளர் (மனிதவளங்கள் மற்றும் நிர்வாகம்)</p>	<p>K. K. R. Kannangara AGM (Human Resources &amp; Admin)</p>
<p>ඩී. මදගෙදර නියෝජ්‍ය සාමාන්‍යාධිකාරී (සංස්ථා මෙහෙයුම්)</p>	<p>டி மெத கெதர பணிப்பாளர் நாயகம் (நிறுவன செயற்பாடுகள்)</p>	<p>D. Medagedara DGM (Corporate Operations)</p>
<p>ඒ.සී.එච්. මුණවීර සාමාන්‍යාධිකාරී එන්.පී.සී. ඒකනායක සහකාර සාමාන්‍යාධිකාරී (මූල්‍ය)</p>	<p>ஏ சிஎச் முணவீர பொது முகாமையாளர்</p> <p>என் பீ டி ஏக்கநாயக்க உதவிப் பொதுமுகாமையாளர் (நிதி)</p>	<p>A. C. H. Munaweera General Manager</p> <p>N. P. C. Ekanayake AGM (Finance)</p>
<p>එම්. පද්මසිරි සහකාර කළමනාකරු (මූල්‍ය)</p>	<p>எம் பத்மசிறி உதவி முகாமையாளர் (நிதி)</p>	<p>M. Padmasiri Assistant Manager (Finance)</p>
<p>එම්. රාජකරුණා කළමනාකරු (මූල්‍ය)</p>	<p>எம் ராஜகருணா முகாமையாளர் (நிதி)</p>	<p>M. Rajakaruna Manager (Finance)</p>



ප්‍රධාන කාර්යාලය සහ අලෙවි සැල  
தலைமைக் காரியாலயம் மற்றும் விநியோகவிற்பனைநிலையம்  
Head Office and the Retail Outlet



தொழிலாளர்களுக்கும் மேலும் பெருமளவு உந்து சக்தியும் கிடைத்துள்ளன.

எமது உற்பத்திப் பொருட்கள் சம்பந்தமாக, சிறந்த தரத்தைப் பேணும் அதேசமயத்தில் வாடிக்கையாளர்களை கவரக்கூடிய முறையில் உற்பத்திப் பொருட்கள் அபிவிருத்தி செய்யப்படுவதன் அவசியத்தை நாம் நன்கு உணர்ந்துள்ளோம். தனியார் துறையினருடன் போட்டியிட வேண்டிய சந்தை நடவடிக்கைகளில் இதுவொரு மிக முக்கியமான அம்சமாகும். இதனை அடிப்படையாகக் கொண்டு வாடிக்கையாளர்களின் இன்றைய போக்கைக் கருத்திற்கொண்டு, டிலைட் (Delite) என்ற பெயரில் சந்தைப்படுத்தப்படும் எமது பாலுக்கு 'டெட்ரா' பொதியை நாம் அறிமுகம் செய்தோம். அதேவேளை, முக்கியமான சில விற்பனை நிலையங்களை தரமுயர்த்தி, வசதியான சூழலை ஏற்படுத்தியதன் மூலம் வாடிக்கையாளர்களின் ஆதரவையும் நாம் பெற்றுள்ளோம்.

இத்தகைய அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக, எமது ஊழியர்களினதும் தொழிலாளர்களினதும் நலன்புரித் திட்டங்களுக்கு குறிப்பித்தக்க பங்களிப்பை நாம் வழங்கியுள்ளோம். அவர்களுக்கான பலதரப்பட்ட வசதிகளும் விஸ்தரிக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்னராக அமைய அடிப்படையில் பதிவு இடாப்பு ஊழியர்களாக இருந்த 192 பேருக்கும் ஆய்வுக்குட்பட்ட வருடத்தில் நிரந்தர நியமனங்களை நாம் வழங்கியுள்ளோம்.

கால்நடை மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சர் கௌரவ ஆறுமுகன் தொண்டமானின் உன்னதமான தலைமைத்துவம் மற்றும் சரியான வழிகாட்டல் என்பன கிடைக்கப் பெறாவிட்டால், இந்தப் பெறுபேறுகளை நாம் அடைந்திருக்க முடியாது. பிரதியமைச்சர் கௌரவ ஆர்.ஆர். மித்ரபால, அமைச்சின் செயலாளர் மற்றும் அதிகாரிகள் ஆகியோரின் அனுசலனமும்,

பணிப்பாளர் சபையினதும், எமது முகாமைத்துவக் குழுவினதும் ஒத்துழைப்பும் இவற்றை அடைவதில் பேருதவியாக இருந்துள்ளன.

எமது ஊழியர்களின் அர்ப்பணித்த மற்றும் விசுவாசமான நடவடிக்கைகளுக்கு எனது பாராட்டுக்களை நான் மீண்டும் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். எமது எதிர்கால நடவடிக்கைகளில் அவர்களின் கூட்டு அடிப்படையிலான தொடர்ச்சியான ஆதரவு மேலும் பயனுள்ள நன்மைகளைப் பெறுவதில் பெரிதும் உதவும் என்பது எனது கருத்தாகும்.

It is with enthusiasm that we present the Annual Report for 2012, its note worthy to state that since the inception of our organization with able support which was extended by our staff we uplifted our performance as a state institution.

The National Livestock Development Board today contributed significantly to improvement of the vital livestock sector in Sri Lanka's economy which assists the rural farming community in upgrading their standard of living. These goals were achieved by providing them with high quality breeding material at nominal cost.

We also extend training facilities in the livestock farming sector to the farming community to enhance their practical knowledge on farming methods.

In keeping with international standards we have embark on strategically planned programme in to process of modernization of our farms and relevant technology of

our farms for the improvement of the industry. The importation of dairy animals from Australia under the Sri Lanka Dairy Development Project is an example of these objectives. It is with a sense of satisfaction we wish to mention that we were recognized at the Annual Business Excellence Award 2012 organised by the National Chamber of Commerce, where we received a Silver award, which is a national award and is a great encouragement for our endeavours and further motivation of our staff and work force.

We are conscious of the need to improve our products apart from quality but also in attracting consumers. This is a necessary factor to be in the competitive market with the private sector. In keeping with today's trends we introduced a Tetra Pack for our milk marketed under the name "Delite" and also support the consumers by upgrading certain strategic sales outlets in to attractive comfortable environments which are well patronised.

Apart from development activities we have also made significant contributions to the welfare of our staff and labour and extended many facilities. We have also absorbed to the permanent cadre, 192 check roll employees who were previously on casual basis in the period under review.

It would not have been possible for these achievements if not for the dynamic leadership and proper guidance given by the Hon. Minister for Livestock & Rural Community

Development Mr. Arumugam Thondaman and ably supported by the Hon. Deputy Minister Mr. H.R. Mithrapala, the Secretary, Ministry Officials and the cooperation of the Board of Directors and our Management Team was also a vital strength to us.

Once again I wish to place on record my appreciation to the staff for their commitment and dedication. I envisage that continued support in a collective manner would reap fruitful benefits in our future endeavours.



It is with a sense of satisfactory and pride that we present the Annual Report for the year 2012.

On the concept of 'Mahinda Chinthana' visionary program that the NLDB focused on its core functions for the development of the Dairy and Livestock Industry by identifying priority areas, in the upliftment of the countries rural economy.

We are committed for the development of the dairy and Animal Husbandry sector in achieving the National Objectives and extended our fullest cooperation by implementing the Sri Lanka Dairy Development Programme with the importation of 2000 Dairy Cattle from Australia. These animals with high genetic potential are now housed in our up country farms with encouraging results in both milk production and distribution of its offspring amongst Sri Lanka Dairy Farmers. We are also in a systematic process of developing our farms on modern lines in keeping with international standards.

The effort for the promotion of liquid milk consumption on the country is showing significant results. We have strategically up graded our sales outlets in both Colombo and outstations so that more consumers enjoy our farm products with enthusiasm. More and more NLDB products produced in our farms.


We have also realised the values of a contended staff and work force having extended numerous facilities coupled up with welfare programmes.

We were guided with blessing imposed on us by His Excellency the President, Mahinda Rajapaksa, and under the able leadership and

guidance by Minister for Livestock and Rural Community Development Hon. Arumugan Thondaman, Deputy Minister Hon. H.R. Mithrapala, Secretary and the Minister officials. Also with to thank Chairman Ranjith Ellegala for leading the management staff and work force, with fullest cooperation extended by our fellow Board Members.

We will strive to achieve even better results with assistance of both staff in Head Office and outstation farms in the future.

ජාතික පශු සම්පත් මණ්ඩලයේ ගොවිපොලවල් පිහිටි ස්ථාන  
 தேசிய கால் நடை வள அபிவிருத்தி சபையின் பண்ணைகள் அமைந்துள்ள இடங்கள்  
 Locations of the National Livestock Development Board Farms





# ව්‍යාපාරික විශිෂ්ටතා සම්මාන 2012 BUSINESS EXCELLENCE AWARD 2012



ජාතික වාණිජ මණ්ඩලය මගින් සංවිධානය කර කොළඹ හිල්ටන් හෝටලයේදී පවත්වන ලද 2012 ව්‍යාපාරික විශිෂ්ටතා සම්මාන උළෙලේ දී මත්ය කර්මාන්ත හා පශු සම්පත් අංශයට හිමි වූ රිදී සම්මානය ජාතික පශු සම්පත් සංවර්ධන මණ්ඩල ගරු සභාපති රංජිත් ඇල්ලෙගල මහතා වෙත පිරිනැමීම.

Mr. Ranjith Ellegala, Chairman of NLDB receiving Silver Award under the Fisheries and Livestock category at the presentation ceremony of National Business Excellence Awards 2012 organized by the National Chamber of Commerce, held at Colombo Hilton.



වමේ සිට දකුණට පිලිවෙලින් එන්.පී.ඩී. ඒකනායක මහතා (සහකාර සාමාන්‍යධිකාරී මූල්‍ය), ආර්.එම්.ඩී. ඇල්ලෙගල මහතා (ගරු සභාපති), ආචාර්ය ජූර්ගන් මෝහර්ඩ් මහතා (ජර්මන් තානාපති), ඒ.සී.එච්. මුණාපීර මහතා (සාමාන්‍යධිකාරී), එම්.ඩී. කරුණාතිලක මහතා (අධීක්ෂණ හා ඇගයුම් කළමනාකරු)

From left to right, Mr. N.P.D. Ekanayake (Assistant General Manager Finance), Mr. R.M.B. Ellegala (Chairman), Dr.Jurgen Mohard (German Ambassador), Mr. A.C.H. Munaweera (General Manager), Mr. M.D. Karunathilake (Manager Monitoring & Evaluation)

# සතුන් බෝ කිරීම පිළිබඳ සාරාංශය

## இனப்பெருக்க நடவடிக்கைகளின் தொகுப்பு

### Summery of Breeding Issues

දිස්ත්‍රික්කය	ලිංගය	බෝකිරීම්			එකතුව
		ජර්සි	ෆ්‍රීසියන්	මිශ්‍ර	
නුවරඑළිය	ස්ත්‍රී	0	18	17	35
	පුරුෂ	09	05	36	50
මහනුවර	ස්ත්‍රී	07	05	19	31
	පුරුෂ	02	0	16	18
අනුරාධපුර	ස්ත්‍රී	01	02	22	25
	පුරුෂ	0	0	03	03
රත්නපුර	පුරුෂ	0	0	01	01
මාතලේ	ස්ත්‍රී	01	03	21	25
	පුරුෂ	02	02	05	09
මාලු	ස්ත්‍රී	0	0	02	02
	පුරුෂ	0	0	0	0
මාතලේ	ස්ත්‍රී	06	19	13	38
	පුරුෂ	0	0	03	03
කොළඹ	ස්ත්‍රී	0	0	03	03

#### NLDB නිකුත් කිරීම්

කොට්ඨාසය	ලිංගය	බෝකිරීම්			එකතුව
		ජර්සි	ෆ්‍රීසියන්	මිශ්‍ර	
රෝසිටා	ස්ත්‍රී	03	02	04	09
	පුරුෂ	04	0	35	39
සිරිනේපාත	පුරුෂ	04	0	26	30
රත්නපුර	පුරුෂ	01	02	27	30
තිබෙල්වෙල	පුරුෂ	04	02	22	28
මැලේසියාව	පුරුෂ	07	04	01	12
බොපත්තලාව	ස්ත්‍රී	0	0	20	20
	පුරුෂ	01	02	23	26

මාලු	පාල	ලිංග			මொத்தம்
		ජර්සි	ෆ්‍රීසියන්	කලා	
බුවබෙලියා	පු	0	18	17	35
	කා	09	05	36	50
කන්දි	පු	07	05	19	31
	කා	02	0	16	18
අනුරාධපුර	පු	01	02	22	25
	කා	0	0	03	03
இரத்தினபுரி	කා	0	0	01	01
කම්පහා	පු	01	03	21	25
	කා	02	02	05	09
කාලි	පු	0	0	02	02
	කා	0	0	0	0
මාලු	පු	06	19	13	38
	කා	0	0	03	03
කොළඹ	පු	0	0	03	03

#### NLDB පண்ணை වැටුප්පත්

පண்ணை	පண்ணை	ලිංග			මொத்தம்
		ජර්සි	ෆ්‍රීසියන්	කලා	
කුඹුල්ල	පු	03	02	04	09
	කා	04	0	35	39
ලුණකොටුව	කා	04	0	26	30
සුරඹකොටුව	කා	01	02	27	30
මොහොත්තලාව	කා	04	02	22	28
මැලේසියාව	කා	07	04	01	12
මැලේසියාව	පු	0	0	20	20
	කා	01	02	23	26

District	Sex	Breed			Total
		Jercy	Freisian	Cross	
Nuwara-Eliya	Female	0	18	17	35
	Male	09	05	36	50
Kandy	Female	07	05	19	31
	Male	02	0	16	18
Anuradhapura	Female	01	02	22	25
	Male	0	0	03	03
Rathnapura	Male	0	0	01	01
Gampaha	Female	01	03	21	25
	Male	02	02	05	09
Galle	Female	0	0	02	02
	Male	0	0	0	0
Matale	Female	06	19	13	38
	Male	0	0	03	03
Colombo	Female	0	0	03	03

#### NLDB Farm Issued

Farm	Sex	Breed			Total
		Jercy	Freisian	Cross	
Rosita	Female	03	02	04	09
	Male	04	0	35	39
Siringapatha	Male	04	0	26	30
Rukathithana	Male	01	02	27	30
Nikawaratiya	Male	04	02	22	28
Melsiripura	Male	07	04	01	12
Bopaththalawa	Female	0	0	20	20
	Male	01	02	23	26



கால்நடை மற்றும் பயிர்ச்செய்கை நடவடிக்கைகள்

	அலகு	2007	2008	2009	2010	2011	2012
<b>1 கால்நடைகளின் எண்ணிக்கை</b>							
நீர் கட்டில்	எண்ணி.	8272	8199	8621	8329	8068	7755
எருதுகள்	எண்ணி.	2114	2130	2191	2409	2534	2430
<b>மொத்தம்</b>	<b>எண்ணி.</b>	<b>10386</b>	<b>10329</b>	<b>10812</b>	<b>10738</b>	<b>10602</b>	<b>10215</b>
ஆடுகள்	எண்ணி.	1738	1673	1656	1454	945	759
செம்மறி ஆடுகள்	எண்ணி.	2222	2692	2956	3043	3411	3148
பன்றிகள் (இனவிருத்தி)	எண்ணி.	1306	923	1514	975	1439	1716
கோழிப் பண்ணை	எண்ணி.						
புரோயிலர் தாய்க்கோழி	எண்ணி.	26743	29904	25953	33838	32878	20610
லேயர் தாய்க்கோழி	எண்ணி.	6053	5767	4998	9870	7260	2743
வார்த்தக லேயர்	எண்ணி.	21001	15145	6180	4298	7541	10016
வார்த்தக புரோயிலர்	எண்ணி.	14979	3336	1433	1958	5400	0
காடைகள்	எண்ணி.	8349	6552	46	377	252	168
முயல்கள்	எண்ணி.	1117	811	507	0	0	0
<b>இனவிருத்திக்கென</b>							
<b>2 கால்நடைகளை வழகல்</b>							
நீர் கட்டில்	எண்ணி.	1153	1200	1033	938	1328	1997
எருதுகள்	எண்ணி.	265	174	128	211	185	124
ஆடுகள்	எண்ணி.	267	281	274	21	503	245
செம்மறி ஆடுகள்	எண்ணி.	194	367	312	123	181	563
பன்றிகள்	எண்ணி.	1516	2294	1833	3328	2885	2879
முயல்கள்	எண்ணி.	1403	1071	746	0	0	0
<b>3</b>	<b>எண்ணி.</b>						
கோழிக் குஞ்சு உற்பத்தி	எண்ணி.	2.08	2.3	1.8	1.8	2.3	1.95
புரோயிலர் (மில்லியன்)	எண்ணி.	0.81	0.9	0.6	1.0	1.1	0.33
<b>4 லேயர் (மில்லியன்)</b>							
பால் உற்பத்தி	லீ. மி	2.9	3.2	3.3	3.2	2.8	3.4
நீர் கட்டில்	லீ. மி	0.65	0.68	0.64	0.68	0.63	0.68
எருதுகள்	லீ. மி	22637	23077	27640	13358	10753	4710
ஆட்டுப் பால்	மில்.	286152	312927	342079	427561	405726	390092
தயிர் உற்பத்தி	80 மி.லீ.	407989	421803	511189	516280	468872	526987
<b>5 யோகட் (கிண்ணங்கள்)</b>	<b>எண்ணி.</b>	<b>4.1</b>	<b>3.4</b>	<b>1.9</b>	<b>1.0</b>	<b>2.0</b>	<b>2.5</b>
முட்டை உற்பத்தி (மில்.)	எண்ணி.	0.25	0.21	0.05	0.02	0.04	0.04
<b>6 காடை முட்டை உற்பத்தி (மில்.)</b>	<b>மில்.</b>	<b>0.09</b>	<b>0.09</b>	<b>0.01</b>	<b>0.01</b>	<b>0.03</b>	<b>0.01</b>
<b>7 புரோயிலர் உற்பத்தி (பறவைகள்)</b>							
தெங்கு உற்பத்தி	மில்.	21.73	20.55	21.48	20.6	1994	21.39
விதை உற்பத்தி (விதைகள்)	மெ.தொ	537.4	278.7	336.71	247.85	227.18	220.92
கொப்பறா உற்பத்தி							

Livestock & Crop Production Activities

	Unit	2007	2008	2009	2010	2011	2012
<b>1 Livestock Population</b>							
Neat Cattle	Nos.	8272	8199	8621	8329	8068	7755
Buffaloes	Nos.	2114	2130	2191	2409	2534	2430
<b>TOTAL</b>	<b>Nos.</b>	<b>10386</b>	<b>10329</b>	<b>10812</b>	<b>10738</b>	<b>10602</b>	<b>10215</b>
Goats	Nos.	1738	1673	1656	1454	945	759
Sheep	Nos.	2222	2692	2956	3043	3411	3148
Pigs (breeders)	Nos.	1306	923	1514	975	1439	1716
Poultry	Nos.						
Broiler Parent Stock	Nos.	26743	29904	25953	33838	32878	20610
Layer Parent Stock	Nos.	6053	5767	4998	9870	7260	2743
Commercial Layer	Nos.	21001	15145	6180	4298	7541	10016
Commercial Broiler	Nos.	14979	3336	1433	1958	5400	0
Quails	Nos.	8349	6552	46	377	252	168
Rabbits	Nos.	1117	811	507	0	0	0
<b>2 Livestock Issues for Breeding</b>							
Neat Cattle	Nos.	1153	1200	1033	938	1328	1997
Buffaloes	Nos.	265	174	128	211	185	124
Goats	Nos.	267	281	274	21	503	245
Sheep	Nos.	194	367	312	123	181	563
Pigs	Nos.	1516	2294	1833	3328	2885	2879
Rabbits	Nos.	1403	1071	746	0	0	0
<b>3 Chick Production</b>	<b>Nos.</b>						
Broiler (millions)	Nos.	2.08	2.3	1.8	1.8	2.3	1.95
Layer (millions)	Nos.	0.81	0.9	0.6	1.0	1.1	0.33
<b>4 Milk Production</b>							
Neat Cattle	Lt.m.	2.9	3.2	3.3	3.2	2.8	3.4
Buffaloes	Lt.m.	0.65	0.68	0.64	0.68	0.63	0.68
Goat Milk	Lt.m.	22637	23077	27640	13358	10753	4710
Curd Production	Lt.	286152	312927	342079	427561	405726	390092
Yoghurt (cups)	80 ml	407989	421803	511189	516280	468872	526987
<b>5 Egg Production (m)</b>	<b>Nos.</b>	<b>4.1</b>	<b>3.4</b>	<b>1.9</b>	<b>1.0</b>	<b>2.0</b>	<b>2.5</b>
Quail Egg production (m)	Nos.	0.25	0.21	0.05	0.02	0.04	0.04
<b>6 Broiler Production (birds)</b>	<b>m.</b>	<b>0.09</b>	<b>0.09</b>	<b>0.01</b>	<b>0.01</b>	<b>0.03</b>	<b>0.01</b>
<b>7 Coconut Production</b>							
Nut Production (nuts)	m.	21.73	20.55	21.48	20.6	1994	21.39
Copra Production	mt.	537.4	278.7	336.71	247.85	227.18	220.92



**01. Importation of High Yielding Cattle**

Sri Lanka imports 70,000 - 75,000 Mt. of milk powder annually spending a colossal sum of Rs.30 billion. To be self-sufficient in milk a further 482 million liters has to be produced annually. It would be an impossible task to achieve this production target with the present production of the National herd. Improving the genetic potential of animals available with the farmers is an urgent necessity, but it is a time consuming process that will take a few decades. Nevertheless, our local farmers own and maintain



one or two cow units and improving the productivity of these animals could result in an increase in the national production. To achieve this objective a larger number of quality breeding stock should be issued to the farmers if a progress is to be achieved in dairy development.

At present the contribution of NLDB contribution to the National Production is around 2% which is inadequate to make impact in the Dairy sector and it is imperative that the NLDB has planned to increase the milk production up to make our contribution at 7% against the National requirement while producing more heifers for issuing to the farmers during the next five years for which

purpose our farms could be utilized as resource centers to supply improved breeding material to the farmers.

To achieve the above objective the NLDB was successful to import high yielding 500 pregnant heifers in the breeds of Friesian, Jersey and Jersey Friesian cross bred to Sri Lanka after two decades under National Dairy Development Programme as per the "Mahinda Chinthana" policy. These animals were imported from Australia under the phase 1 and they have been located at Menik Palama farms in upcountry at present.



The calvings of the 1st consignment has already commenced at present and the average yields per milking cow in the above farms have increased up 20 ltrs. per day whereas only 7 ltrs. prior to the importation. The total daily milk production of the Board has increased up to 13,000 ltrs per day at present.

**1. යටිතල පහසුකම් වැඩිදියුණු කිරීම**

**1. ඉංජිනේරුකරණය සහ ව්‍යවහාර**

**1. Infrastructure Development**

අ.

තණබිම හා සත්ව ආහාර වන තෘණ බීජ ආනයන

පහත සඳහන් නම් වලින් හඳුන්වන ආනයනික තෘණ බීජ අපගේ ගොවිපල වල වගා කෙරේ.

1. Bracharia brizantha
2. Bracharia ruziansis
3. Kikue
4. CO3
5. NB21
6. Napier
7. Gunea A
8. Gunea B
9. Mombasa Guinea
10. TD58

ජාතික පල සම්පත් මණ්ඩලය ඊළියගම ගොවිපලට ඕස්ට්‍රේලියාවෙන් 2013 වසරේදී ගොවිපල සංවර්ධනයේ 2 වන අදියර යටතේ කිරි ගවයන් 2500ක් ආනයනය කිරීමට පෙරාතුව, ඉවුරියා තෘණ බීජ 1000 කි.ග්‍රෑ ආනයනය කෙරිණ. එයට අමතරව ඊළියගම ගොවිපලෙහි සත්ව ආහාර සඳහා අක්කර 150 සෝගම් හා ඉරිඟු වගා කර ඇත.

අදියර 12 යටතේ 2013 ජනවාරි මස මෙරටට ආනයනය කල දියුණුකළ කිරි ගවයන් 1500කට සත්ව ආහාර ලෙස මැණික් පාලම, බෝපත්තලාව හා ඩයගමගොවිපල වල අක්කර 243 බිම් ප්‍රමාණයක තෘණ වගා කර ඇත.



ආ.

කීට්‍යකරණයට ඉඩකඩකින් පුහුණු කරනු ලබන පුහුණු කිරීමේ පවුල් පර්යේෂණයන්

1. பிராச்சாரியா பிரிஸாந்தா
2. பிராச்சாரியா ரசினாசிஸ்
3. கிக்குவே
4. CO3
5. NB21
6. நேபியர்
7. குனியா A
8. குனியா B
9. மும்பாசா குனியா
10. TD 58

I. இரண்டாம் கட்டத்தின் கீழ் 2013 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவிலிருந்து 2,500 கால்நடைகள் இறக்குமதி செய்யப்படுவதை இலக்காகக் கொண்டு 2012 ஆம் ஆண்டில் ரிதியகம் பண்ணையை அபிவிருத்தி செய்யவென 1000 கிலோ பிராச்சாரியா டெக்ஸ்டைப்ஸ் விதைகளை தேசிய கால்நடை அபிவிருத்தி சபை இறக்குமதி செய்துள்ளது. இதற்கு மேலதிகமாக, 180 ஏக்கர் நிலத்தில் சோளமும், சோளமும் செய்கை பண்ணப்பட்டன. ரிதியகம் பண்ணையின் விதைகள் தேவைக்கும் கால்நடைத் தீவனத்திற்கும் இவை உபயோகிக்கப்பட்டன.

II. அதேவேளை, முதலாம் கட்டத்தின் கீழ் 2013 ஜனவரி மாதத்தில் இங்கு வந்து சேர்ந்த 1500 பெருமளவு பால்தரும் பசுக்களுக்கென மெனிக்பாலம், போபதலாவ, தயகம் ஆகிய பண்ணைகளில் 243 ஏக்கர் நிலத்தில் புல் வளர்ப்பும் இடம்பெற்றது.



















training programme was to expose our farm managers to the other alternative crops in their farms. The services of Mr. Sarath Chanda De Silva, Chairman, International Foodstuff Company (Pvt) Ltd was obtained to lecture the managers as a resource person.

**03. மனித வள முகாமத்துவப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட வேலைத் திட்டங்கள்**

**03. Special Programmes conducted by Human Resource Department**

**வெள்ளை மூலிகை வளர்ச்சி**

ஊராட்சி அமைச்சரவர்களின் ஆலோசனை மீது வெள்ளை மூலிகை வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த வேலைத் திட்டத்தில், தேசிய கால்நடைவள அபிவிருத்தி சபையின் அனைத்துப் பிரிவு ஊழியர்களும் பங்குபற்றினர்.

**வெள்ளை மூலிகை வளர்ச்சித் திட்டம்**

பாதுகாப்பு அமைச்சரவர்களின் ஆலோசனை மீது வெள்ளை மூலிகை வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த வேலைத் திட்டத்தில், தேசிய கால்நடைவள அபிவிருத்தி சபையின் அனைத்துப் பிரிவு ஊழியர்களும் பங்குபற்றினர்.



**Dengue eradication programme**

At the request of Defense ministry a special programme was conducted to eradicate dengue menace. Employees of all departments of the NLDB participated in this programme.

**04. மனித வள முகாமத்துவப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஏனைய வேலைத் திட்டங்கள்**

**04. Other programmes conducted by the Human Resources Department**

**(அ) வளர்ச்சி**

வெள்ளை மூலிகை வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த வேலைத் திட்டத்தில், தேசிய கால்நடைவள அபிவிருத்தி சபையின் அனைத்துப் பிரிவு ஊழியர்களும் பங்குபற்றினர்.

**5-S வேலைத் திட்டம்**

வெள்ளை மூலிகை வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த வேலைத் திட்டத்தில், தேசிய கால்நடைவள அபிவிருத்தி சபையின் அனைத்துப் பிரிவு ஊழியர்களும் பங்குபற்றினர்.

**(a) 5-S Programme**

A 5-S programme was organised in parallel to the Dengue eradication programme to sensitize the staff of the 5-S principles. All the employees of the head-office took part in this programme and helped in cleaning up of the unwanted stuff piled up in various divisions.



**(ஆ) வெள்ளை மூலிகை வளர்ச்சித் திட்டம்**

வெள்ளை மூலிகை வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த வேலைத் திட்டத்தில், தேசிய கால்நடைவள அபிவிருத்தி சபையின் அனைத்துப் பிரிவு ஊழியர்களும் பங்குபற்றினர்.

**(b) ஊழியர்களுக்கு தமிழ் மொழிப் பயிற்சியைப் பெற்றுக்கொடுத்தல்**

ஊழியர்களுக்கு தமிழ் மொழி அறிவைப் பெற்றுக் கொடுப்பதற்கான பயிற்சி வேலைத் திட்டம் ஒன்று நடத்தப்பட்டது. உள்ளக ரீதியில் நடைபெற்ற விரிவுரைகளுக்கு மேலதிகமாக, வெளிக்களப் பயிற்சிக் கருத்தரங்குகளும் இடம்பெற்றன. இதனால், தமிழ் மொழி தொடர்பாக ஊழியர்களுக்கு இருந்த அறிவு குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளது.

**(b) Staff Training on Tamil Language**

A Training programme was conducted for the staff on the Tamil language. In addition to the in-house training outdoor workshops too were conducted. This training programme has helped improve the Tamil language knowledge of the staff.



**(அ) வெள்ளை மூலிகை வளர்ச்சித் திட்டம்**

வெள்ளை மூலிகை வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த வேலைத் திட்டத்தில், தேசிய கால்நடைவள அபிவிருத்தி சபையின் அனைத்துப் பிரிவு ஊழியர்களும் பங்குபற்றினர்.









## நிதி அறிக்கை 2012



பிணைக்காய்வாளர் தலைமை அறிவித் திணைக்காமை  
AUDITOR GENERAL'S DEPARTMENT



தலைவர்,

தேசிய கால்நடை அபிவிருத்திச் சபை

**தேசிய கால்நடை அபிவிருத்திச் சபையின் 2012 டிசம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் மீது 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச் சட்டத்தின் 14(2) (சீ) பிரிவின் பிரகாரமான கணக்காய்வாளர் தலைமை அறிவித்தின் அறிக்கை**

தேசிய கால்நடை அபிவிருத்திச் சபையின் 2012 டிசம்பர் 31 இல் உள்ளவாறான நிதிநிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான வருமானக்கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, காசோட்டக்கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளினதும் ஏனைய விளக்கத் தகவல்களினதும் பொழிப்புக்களையும் உள்ளடக்கிய 2012 டிசம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு 1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச் சட்டத்தின் 13(1) ஆம் பிரிவு மற்றும் 1972 இன் 11 ஆம் இலக்க அரசு விவசாய கூட்டுத்தாபனங்கள் அதிகாரச் சட்டத்தின் 25 ஆம் பிரிவு என்பவற்றுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோகலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புகளிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்டது. நிதி அதிகாரச் சட்டத்தின் 14(2)(சீ) பிரிவின் பிரகாரம் சபையின் வருடாந்த அறிக்கையுடன் சேர்த்துப் பிரசுரிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன. நிதி அதிகாரச் சட்டத்தின் 13(7)(ஏ) பிரிவின் பிரகாரம், ஒரு விபரமான அறிக்கை 2013 செப்டெம்பர் 03 ஆம் திகதி சபையின் தலைவருக்கு வழங்கப்பட்டது.

### 1.2 நிதிக்கூற்றுக்களுக்கான முகாமைத்துவத்தின் பொறுப்பு

இந் நிதிக்கூற்றுக்களை இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க தயாரித்து நியாயமாகச் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

### 1.3 கணக்காய்வாளரின் பொறுப்பு

எனது கணக்காய்வின் அடிப்படையில் நிதிக்கூற்றுக்களின் மீது அபிப்பிராயம் தெரிவிப்பது எனது பொறுப்பாகும். இலங்கை கணக்காய்வு நியமனங்களுக்கு இணங்க எனது கணக்காய்வின் நான் மேற்கொண்டேன். ஒழுக்க நெறி வேண்டுகளுடன் நான் இணங்கி நடப்பதனையும் நிதிக்கூற்றுக்கள் பொருண்மையான பிறழ் கூற்றுக்கள் அற்றவையா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதற்கு கணக்காய்வு திட்டமிட்டு மேற்கொள்ளப்படுவதனையும் இந்நியமங்கள் வேண்டுகின்றன.

நிதிக்கூற்றுக்களிலுள்ள தொகைகளினையும் வெளிப்படுத்தல்களையும் பற்றிய கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்வதற்கான செயற்பாட்டு நடைமுறைகளினை கணக்காய்வு ஈடுபடுகின்றது. மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தின் மதிப்பீட்டினை உள்ளடக்கும் கணக்காய்வாளரின் தீர்மானம் மீது தெரிவு செய்யப்பட்ட நடைமுறைகள் தங்கியுள்ளது. அந்த ஆபத்தினை மதிப்பீடு செய்கையில் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைக்கும் வகையில்

சபையினால் நிதிக்கூற்றுக்களைத் தயாரித்தல் மற்றும் நியாயமாகச் சமர்ப்பித்தலுக்குரிய உள்ளகக் கட்டுப்பாடுகளை கணக்காய்வாளர் கருத்தில் கொள்கின்றாரேயன்றி சபையின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் வினைத்திறனின் மீது அபிப்பிராயம் தெரிவிக்கும் நோக்கத்திற்காக கருத்தில் கொள்ளவில்லை. முகாமைத்துவத்தினால் பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தமான தன்மையினையும் முகாமைத்துவத்தால் மேற்கொண்ட கணக்கீடு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மதிப்பாய்வு செய்தல் அத்துடன் நிதிக்கூற்றுக்களின் ஓட்டுமொத்த சமர்ப்பித்தலினை மதிப்பாய்வு செய்தல் என்பவற்றினையும் கணக்காய்வு உள்ளடக்கியுள்ளது. 1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச்சட்டத்தின் 13 ஆம் பிரிவின் (3) ஆம் மற்றும் (4) ஆம் உபபிரிவுகள் கணக்காய்வின் நோக்கெல்லையையும் பரப்பையும் நிர்ணயிப்பதற்கான தற்றுணிபு அதிகாரத்தினை கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு வழங்குகின்றன. எனது கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

**1:4 முனைப்பழியுள்ள கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படை**

இந்த அறிக்கையின் 2.2 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியாக்கப்படுகின்றது.

**2. முனைப்பழியாக்கப்பட்ட அபிப்பிராயம்**

**2.1 முனைப்பழியாக்கப்பட்ட அபிப்பிராயம்**

இந்த அறிக்கையின் 2.2 ஆம் பந்தியில் காட்டப்பட்டுள்ள விடயங்களின் தாக்கத்தினைத் தவிர்த்து தேசிய கால்நடை அபிவிருத்திச் சபையின் 2012 டிசம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் உண்மையாகவும் நியாயமாகவும் தரும் வகையில் இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்பது எனது அபிப்பிராயமாகும்.

**2.2 நிதிக்கூற்றுக்கள் மீதான கருத்துரைகள்**

**2.2:1 இலங்கை கணக்கீட்டு நியமனங்கள்**

பின்வரும் விடயங்கள் அவதானிக்கப்பட்டன

(அ) தலைமை அலுவலகம் மற்றும் பண்ணைகளின் செயற்பாட்டு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் செயற்படும் நிலையில் உள்ள சபையின் 201 கெப்கள் ஜீப்கள், லொறிகள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் உழவு இயந்திரங்களும் கமத்தொழில் அமைச்சால் அன்பளிப்புச் செய்யப்பட்டிருந்த 20 கப்பல்களும் முற்றாகப் பெறுமானத்தேய்விடப்பட்டிருந்த போதிலும் இலங்கை கணக்கீட்டு நியமம் இல 16 இன் பிரகாரம் மீள் பெறுமதியிடப்பட்டு கணக்கிடப்படுவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டிராததுடன் இது தொடர்பாக நிதிக்கூற்றுக்களில் வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.

(ஆ) 2004 - 2007 ஆம் ஆண்டுகளின் போது கொள்வனவு செய்யப்பட்டு முற்றாகப் பெறுமானத்தேய்விடப்பட்ட, தொடர்ந்தும் பயன்பாட்டிற்கு எடுக்கப்படும் ரூபா 109,177,233 கிரயத்தைக் கொண்ட சொத்துக்கள் மீள் பெறுமதியிடப்பட்டு கணக்கீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

**2:2:2 கணக்கீட்டுக் குறைபாடுகள்**

வுந கழுட்டழறபெ அயவவநசள றநசந முடிளநசளநன.

(அ) மீளாய்வாண்டின் போது இறக்குமதி செய்யப்பட்ட 498 பசுமாடுகளின் பெறுமதியான ரூபா. 288,503,235 தொகை கணக்கீடு செய்யப்பட்டிருந்த போதிலும், இதில் மரணமான 08 மாடுகளின் பெறுமதியும் பிறந்த கன்றுகளின் பெறுமதியும் சீராக்கப்பட்டிருக்கவில்லை.

(ஆ) மீளாய்வாண்டின் இறுதியில் பால் செயற்திட்டத்தில் ரூபா 12,379,621 தொகையான திரண்ட இருப்புப் பற்றாக்குறை உள்ளடக்கப்பட்டு இறுதி இருப்புப் புத்தகப் பெறுமதி கணக்கீடு செய்யப்பட்டிருந்தமையால் ஆண்டின் தேறிய இலாபம் அப் பெறுமதியால் அதிகரித்துக் காண்பிக்கப்பட்டிருந்தது.

(இ) பால் செயற்திட்டம் தொடர்பாகப் பேணப்பட்டு வந்த ரூபா 135,752,768 பெறுமதியான 157 வரவுப் பேரேட்டுக் கணக்குகளும் ரூபா 141,239,417 பெறுமதியான 70 செலவுப் பேரேட்டுக் கணக்குகளும் உள்ளடக்கப்பட்ட பிரதான பேரேடு கணக்காய்விற்காகச் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.

**2:2:3 இணக்கம் செய்யப்படாத கட்டுப்பாட்டுக் கணக்குகள்**

பின்வரும் விடயங்கள் அவதானிக்கப்பட்டன.

(அ) நிதிக்கூற்றுக்களில் குறிப்பு இல. 06 இன் கீழ் காண்பிக்கப்பட்டுள்ள ஆதன, பொறி, உபகாரணங்களின் பெறுமானத்தேய்வு தொடர்பான முன்னைய ஆண்டின் இறுதியில் உள்ளவாறான மீதிக்கும் மீளாய்வாண்டின் ஆரம்ப மீதிக்கும் இடையில் ரூபா 455,621 தொகையான வேறுபாடு அவதானிக்கப்பட்டது.

(ஆ) மீளாய்வாண்டின் இறுதியில் பண்ணைக் கணக்குகளில் காண்பிக்கப்பட்ட மிகுதி இருப்பின் பெறுமதியும் அது தொடர்பான பொருட்களின் பொருள் மெய்மையாய்வு அறிக்கைக்கும் இடையே பின்வரும் வேறுபாடுகள் அவதானிக்கப்பட்டன.

Particulars	According to Farm Accounts		According to Stock Verification Reports		Difference	
	Units	Value	Units	Value	Units	Value
	Rs.		Rs.		Rs.	
Stock of Coconuts of 10 Farms (Nuts)	1,409,810	23,209,669	1,775,928	23,807,619	366,118	597,950
Stock of Copra of 7 Farms (Kilogramme)	8,868	835,912	8,025	4,571,595	843	3,735,683
Stock of Livestock of 11 Farms (Animals)	17,497	47,349,599	16,125	36,983,449	1,372	10,366,150
					<u>368,333</u>	<u>14,699,783</u>

#### 2.2.4 விளக்கமளிக்கப்படாத வேறுபாடுகள்

வரிக் கணிப்பீட்டுக் கூற்றின் பிரகாரம் 2012 ஆம் ஆண்டிற்காகச் செலுத்த வேண்டிய வரிப் பணம் ரூபா 19,007,523 ஆகவும் பொருளாதார சேவைக் கட்டணம் ரூபா 9,335,257 ஆகவும் காண்பிக்கப்பட்டிருந்ததுடன் வருமானக் கூற்றின் பிரகாரம் அவை ரூபா 3,126,841 ஆகவும் ரூபா 2,633,345 ஆகவும் இருந்த போதிலும் வேறுபாட்டிற்கான காரணம் விளக்கப்பட்டிருக்கவில்லை.

#### 2.2.5 பெறவேண்டிய மற்றும் செலுத்தப்பட வேண்டிய கணக்குகள்

பின்வரும் விடயங்கள் அவதானிக்கப்பட்டன.

- (அ) சோளச் செயற்திட்டம் தொடர்பான 2009 ஆம் ஆண்டு முதல் நிலவிவரும் கந்தளாய் இலங்கை வங்கிக் கிளையில் இருந்து அறவிடப்பட வேண்டிய ரூபா 2,092,750 தொகையும் சோள விதைக் கடன் அடிப்படையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டிருந்தமையால் விவசாயிகளிடம் இருந்து அறவிடப்பட வேண்டியிருந்த ரூபா 207,848 தொகையையும் அறவிடுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கவில்லை.
- (ஆ) 2003 ஆம் ஆண்டில் விவசாயிகள் நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்திலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட ரூபா 102,662,700 தொகையான கடன் தொகையில் ரூபா 2,550,000 தொகை மாத்திரம் தீர்க்கப்பட்டிருந்ததுடன் மீளாய்வாண்டின் இறுதியில் இதற்குரிய திரண்ட நிலுவை வட்டித் தொகை ரூபா 88,475,763 ஆகக் காணப்பட்டது.
- (இ) கால்நடை மற்றும் கிராமிய மக்கள் அபிவிருத்தி அமைச்சின் பரிந்துரையின் பிரகாரம், ஹம்பாந்தோட்டை பிரதேச விவசாயிகளுக்கு வழங்கப்பட்டிருந்த கோழிக் குஞ்சுகளுக்காக 2009 ஆம் ஆண்டு முதல் அறவிடப்படாதிருந்த ரூபா 1,070,435 தொகை அறவிட முடியாக்கடனாக பதிவழிப்பதற்காக பணிப்பாளர் சபை அங்கீகாரம் பெறப்பட்டிருந்த போதிலும் அதன் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

(ஈ) தலைமை அலுவலகத்தின் விற்பனைக் கூடத்திற்குரிய 3 ஆண்டுகளுக்கு மேல் பழைமைவாய்ந்த ரூபா 2,770,787 தொகையான கடன்பட்டோர் மீதி ஒன்று அறவிடப்பட்டிருக்கவில்லை.

(உ) 5 ஆண்டுகளுக்கு மேல் பழைமைவாய்ந்த ரூபா 300,038 தொகையான கடன் மற்றும் 1- 3 ஆண்டுகளுக்கிடையில் நிலவிய ரூபா 3,211,941 தொகையான கடன் மகாவலி கால்நடை நிறுவனத்திலிருந்து தலைமை அலுவலகத்திற்கும் 02 பண்ணைகளுக்கும் கிடைக்க வேண்டியுள்ளதுடன் அந்நிறுவனம் பாரிய நிதி நெருக்கடிக்கு உட்பட்டுள்ளமையால் அக் கடன் தொகையை அறவிடுவதில் நிச்சயமற்ற நிலை நிலவுகையில் மீளாய்வாண்டின் போதும் ரூபா 5,752,594 பெறுமதியான கோழிக் குஞ்சுகள் கடன் அடிப்படையில் அந்நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்தன.

(ஊ) 05 பண்ணைகளில் நிலவிய 05 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வியாபாரக்கடன் பட்டோர் மற்றும் பண்ணைக் கடன்பட்டோர் முறையே ரூபா 481,820 ஆகவும் ரூபா 583,714 ஆகவும் இருந்ததுடன் அத்தொகைகளை அறவிடுவதற்கு சபை தவறியிருந்தது.

(எ) தரகர்களிடமிருந்து அறவிடப்பட வேண்டிய 05 ஆண்டுகளுக்கு மேல் பழைமைவாய்ந்த ரூபா. 1,096,950 தொகையான கடன் மீதியும் 3 - 5 ஆண்டுகளுக்கிடையில் நிலவிய அறவிடப்பட வேண்டிய கடன் மீதியான ரூபா. 3,026,675 தொகையையும் அறவிடுவதற்கு தவறியிருந்தது.

#### 2.2.6 கணக்காய்விற்கான சான்றுகளின்மை

பின்வரும் ஒவ்வொரு விடயத்திற்கும் எதிராகக் காண்பிக்கப்பட்டுள்ள சான்றுகள் கணக்காய்விற்குச் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.

விபரம்	தொகை ரூபா.	சமர்ப்பிக்கப்படாத சான்று
i. 5 ஆண்டுகளுக்கு மேற்பட்ட சிலோன் கிறேன கம்பனிக்குச் செலுத்தப்பட வேண்டிய பணம்	26,746,467	(i) மீதிகளின் உறுதிப்படுத்தல்கள் (ii) உரிய கொடுக்கல் வாங்கும் தொடர்பான விபரம்
ii. சோளச் செயற்திட்டத்தின் பயன்பாட்டிற்கு எடுக்கப்படாத சொத்துக்கள்	98,188	பொருள் மெய்மையாய்வு அறிக்கை
iii. 15 பண்ணைகளின் கால்நடை இருப்பு	108,584,823	முறையாகத் தயாரிக்கப்பட்ட பொருள் மெய்மையாய்வு அறிக்கை
iv. 6 பண்ணைகளின் தேங்காய் இருப்பு	17,055,180	- மேற்படி -
v. 7 பண்ணைகளின் கொப்பறா இருப்பு	901,792	- மேற்படி -
vi. முற்கொடுப்பனவுகள் (கட்டாக்காளி பசுக்களையும் ஆடுகளையும் பிடிக்கும் செலவினம்)	1,584,470	(i) மீதி உருவான முறைமை (ii) பிடிக்கப்பட்ட மிருகங்களின் எண்ணிக்கை

**2:2:7 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முறைமைகளுக்கான இணங்காமைகள்**

பின்வரும் இணங்காமைகள் அவதானிக்கப்பட்டன.

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் தீர்மானங்களுக்கான தொடர்பு	பெறுமதி ரூபா	இணங்காமைகள்
(அ) 1972 இன் 11 ஆம் இலக்க கமத்தொழில் கூட்டுத்தாபன அதிகாரச்சட்டத்தின் 6 ஆம் பந்தி.	-	பணிப்பாளர் சபை 07 பணிப்பாளர்களைக் கொண்டிருக்க வேண்டிய போதிலும் பணிப்பாளர் சபையில் 08 பணிப்பாளர்கள் உள்ளடங்கியிருந்தனர்.
(ஆ) 1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச் சட்டத்தின் 16(2)(அ) மற்றும் (ஆ) பிரிவுகள்	52,128,111	வங்கி மேலதிகப்பற்று பெறப்பட முன்னர் நிதி அமைச்சரினதும் உரிய அமைச்சரினதும் இணக்கப்பாடு பெறப்பட்டிருக்கவில்லை.
(இ) இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு நிதிப் பிரமாணம்		
(i) நி.பி. 371	1,078,042	உரிய செயற்பாடு பூர்த்தியான உடன் பெற்றுக்கொள்ளப்பட்ட முற்பணங்களைத் தீர்க்க வேண்டிய போதிலும் சபை உத்தியோகத்தர்களுக்கும் பல்வேறு நிறுவனங்களுக்கும் 2011 ஆம் ஆண்டின் போது வழங்கப்பட்டிருந்த முற்பணங்கள் 2011 ஆம் ஆண்டின் போதே தீர்க்கப்பட்டிருந்தன.
(ii) நி.பி. 1645	-	சபைக்குரிய எந்த வாகனம் தொடர்பாகவும் சம்பவக் குறிப்பேடு பேணப்பட்டிருக்கவில்லை.
(ஈ) 1978 டிசம்பர் 19 ஆம் திகதி 842 ஆம் இலக்க திறைசேரி சுற்றறிக்கையின் மூன்றாம் பட்டாலையின் 2.11 மற்றும் 2.12 ஆம் பந்திகள்	-	சுற்றக்கையின் பிரகாரம் நிலையான சொத்துக்கள் பதிவேட்டொன்று பேணப்பட்டிருக்கவில்லை.

(உ) 2003 ஜூன் 02 ஆம் திகதி பிபிடி ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றறிக்கை

6.5.1 ஆம் பந்தி

-

வருடாந்த வரைபு அறிக்கை நிதிக்கூற்றுக்களுடன் சமர்ப்பிக்கப் பட்டிருக்கவில்லை.

8.3.8 ஆம் பந்தி

1,521,801

அமைச்சரவையின் அங்கீகாரமின்றி அன்பளிப்புகள் வழங்கப்பட்டிருந்தன.

(உ) 2006 ஜனவரி 25 ஆம் திகதி 08 ஆம் இலக்க கொள்வனவு வழிகாட்டல் கோவையின் 2.14 ஆம் பந்தி

972,000

(i) 2011 ஆம் ஆண்டின் போது பதிவுசெய்யப்பட்ட சுத்திகரிப்பு சேவை வழங்கும் நிறுவனத்தினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்த ரூபா. 72,000 தொகையான ஆகக் குறைவான விலைமனுவிற் ஓப்பந்தம் வழங்கப் பட்டிராததுடன் விலைமனுவைச் சமர்ப்பித்திராத பதிவு செய்யப்படாத நிறுவனத்தினால் மாதம் ஒன்றிற்கு ரூபா. 81,000 தொகை செலுத்தப்பட்டு அச்சேவையைப் பெற்றுக் கொள்ளப் பட்டு மீளாய்வாண்டின் போது அதற்காக ரூபா. 972,000 அந்நிறுவனத்திற்குச் செலுத்தப்பட்டிருந்தது.

5 2007 ஆம் இலக்க 2007 ஜனவரி 07

00

(ii) மெல்சிறிபுர பண்ணையில் புதிய சிற்றுண்டிச்சாலை, சமையலறை மற்றும் மலசலகூட முறைமையை நிர்மாணிப்பதற்கான மதிப்பீட்டுப் பெறுமதி ரூபா. 10,612,035 ஆக இருந்ததுடன் அதற்காக அமைச்சு சிறிய கொள்வனவுக் குழுவின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டிய போதிலும் அவ்வாறு அங்கீகாரம் பெற்றுக்கொள்ளப்படாது இந் நிர்மாணச் செயற்பாடுகள் பகுதியாகப் பிரிக்கப்பட்டு வலய சிறு கேள்விச் சபையின் பரிந்துரைப்பில் நிர்மாணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

(எ) ஆம் திகதி சபைச் சுற்றறிக்கை

பொருட்கள் மற்றும் சேவைகளின் கொள்வனவுகளின் போது பிரதான கொள்வனவு குழுவின் அங்கீகாரம் பெற்றுக்கொள்ளப்பட வேண்டிய போதிலும் வாகனப் பழுதுபாட்பிற்காக 02 கொள்வனவுகள் கனிசூட்ட கொள்வனவுக் குழுவின் அங்கீகாரத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

**2.2.8 போதிய அதிகாரத்தினால் உறுதிப்படுத்தப்பட்டிராத கொடுக்கல்வாங்கல்கள்**

பின்வரும் விடயங்கள் அவதானிக்கப்பட்டன.

(அ) 2006 ஜனவரி 25 ஆம் திகதி 08 ஆம் இலக்க கொள்வனவு வழிகாட்டிக் கோவையின் 2.8.9 மற்றும் 9.3.1 (ஆ) ஆம் பந்திகளின் பிரகாரம் ரூபா. 200,000 இணைப் பார்க்கிலும் கூடுதலான மோட்டார் வாகன பழுதுபார்ப்பிற்காக வரிசை அமைச்சர் செயலாளரின் அங்கீகாரம் பெற்றுக்கொள்ளப்பட வேண்டிய போதிலும் மீளாய்வாண்டின் போது 02 வாகனங்களுக்கு மேற்கொள்ளப்பட்ட ரூபா. 3,920,000 பெறுமதியான பழுதுபார்ப்பிற்காக அந்த அங்கீகாரம் பெறப்பட்டிருக்கவில்லை. இதற்காகத் தொழிலுட்ப மதிப்பீட்டுக் குழுவின் அங்கீகாரமும் பெற்றுக்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

(ஆ) தலைமை அலுவலகத்தின் அங்கீகாரம் பெற்றுக்கொள்ளப்படாது 07 பண்ணைகளால் ரூபா. 31,879,703 தொகையான மதிப்பீட்டுத் தொகைக்கு மிகையாக ரூபா. 21,689,357 தொகை நாளாவித செயற்பாடுகளுக்காகச் செலவிடப்பட்டிருந்தது.

(இ) கொட்டுக்கச்சி பண்ணையால் 18 எருமைகளை இறைச்சிக்காக விற்பனை செய்வதற்கு மதிப்பிடப்பட்டிருந்த போதிலும் மீளாய்வாண்டின் போது 70 எருமைகள் ரூபா. 1,541,565 தொகைக்கு இறைச்சிக்காக விற்பனை செய்யப்பட்டிருந்ததுடன் மதிப்பீட்டுப் பெறுமதிகளில் பாரிய வேறுபாடுகள் ஏற்பட்டமைக்கான காரணத்தை முகாமைத்துவத்தால் ஆராயப்பட்டிருக்கவில்லை.

**3. நிதி மீளாய்வு**

**3.1 நிதி விளைவுகள்**

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் பிரகாரம், மீளாய்வாண்டிற்கான சபையின் செயற்பாட்டு விளைவுகள் ரூபா. 26,294,245 மிகையாகக் காணப்பட்டதுடன் இதனோடொத்த முன்னைய ஆண்டிற்கான மிகை ரூபா. 234,103,899

**4. செயற்பாட்டு மீளாய்வு**

**4.1 செயலாற்றல்**

ஆகக் காணப்பட்டமையால் நிதி விளைவுகளில் ரூபா. 207,809,654 தொகையான வீழ்ச்சி சுட்டிக்காட்டப்பட்டது. விற்பனைக் கிரயம் ரூபா. 244,946,408 ஆல் அதிகரித்தமை நிதி விளைவுகளின் வீழ்ச்சிக்கு முக்கியமாகத் தாக்கமளித்திருந்தது

பின்வரும் விடயங்கள் அவதானிக்கப்பட்டன.

(அ) சபையால் நடாத்தப்படும் 31 பண்ணைகளில் 16 பண்ணைகள் ரூபா. 141,229,672 தொகையான தேறிய நடட்டத்தை அறிவித்திருந்தன.

(ஆ) சபைக்குரிய அனைத்து 111 அங்கீகரிக்கப்பட்ட விற்பனை நிலையங்களில் 18 விற்பனை நிலையங்கள் மாத்திரம்செயற்படும் நிலையில் காணப்பட்டதுடன் மீளாய்வாண்டின் போது சில்லறை விற்பனை நிலைய செயற்திட்டத்தின் தேறிய நடட்டம் ரூபா. 2,624,826 ஆகக் காணப்பட்டது.

(இ) பால் செயற்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட 152 விற்பனை நிலையங்களில் செயற்படும் நிலையில் காணப்படும் 82 நிலையங்களில் இருந்து பெறப்பட்ட இலாபமும் நடட்டமும் கணிப்பிடப்பட்டிராததுடன் மீளாய்வாண்டின் போது புதிதாக விற்பனை நிலையங்கள் எதுவும் ஆரம்பிக்கப்பட்டிருக்கவில்லை.

4:2

**மீளாய்வாண்டின் போது தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டிருந்த மதிப்பீட்டிற்கு இணங்க செயற்பட்டிராத சந்தர்ப்பங்கள் அவதானிக்கப்பட்டன.**

**ரோயிட்டி பண்ணை**

மதிப்பீட்டில் உள்ளடக்கப்படாத 03 மூலதான செலவின விடயங்களுக்காக ரூபா. 858,761 தொகை செலவிடப்பட்டிருந்ததுடன் மதிப்பீட்டில் உள்ளடக்கப்பட்டிருந்த 04 மூலதான செலவின விடயங்களுக்காக ரூபா. 1,439,000 தொகையான ஏற்பாடுகள் ஒதுக்கப்பட்டிருந்த போதிலும் அச்செயற்பாடுகள் எதுவும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. அவ்வாறே முற்பயிர்ச் செய்கைக்காக ரூபா. 500,000 ஏற்பாடுகள் வழங்கப்பட்டிருந்த போதிலும் முற்பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

**கொட்டுக்கச்சி பண்ணை**

மிருகச் செயற்திட்டங்கள் மூன்றிலிருந்தும் ஏனைய செயற்திட்டங்களில் இருந்தும் ரூபா. 6,152,840 தொகையான வருமானம் மதிப்பிடப்பட்டிருந்த போதிலும் கிடைக்கப்பெற்ற உள்ளபடியான வருமானம் ரூபா. 1,729,746 ஆகும்.

**பரசன்கஸ்வெவ பண்ணை**

மதிப்பீட்டின் பிரகாரம் மீளாய்வாண்டின் போது 04 செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு ரூபா. 4,673,000 தொகையான வருமானத்தைப் பெற்றுக்கொள்வதற்கு எதிர்நார்க்கப்பட்ட போதிலும் இச்செயற்பாடு எதுவும் மேற்கொள்ளப்பட்டு வருமானம் உழைக்கப்பட்டிருக்கவில்லை. அவ்வாறே வளர்ப்பதற்காக மற்றும் இறைச்சிக்காக மிருகங்களின் விற்பனை மூலமும் பசுப்பால் மற்றும் பால்ரொபி விற்பனை மூலமும் ரூபா. 8,001,150 தொகையான வருமானம் இலக்கிடப்பட்டிருந்தும் உள்ளபடியான வருமானம் ரூபா. 1,748,083 தொகையாக இருந்த போதிலும் இதற்கான காரணம் முகாமைத்துவத்தால் ஆராயப்பட்டிருக்கவில்லை

4:3

**முகாமைத்துவ செயற்திறனின்மைகள்**

பின்வரும் விடயங்கள் அவதானிக்கப்பட்டன.

(அ) ரிதியகம் பண்ணையில் 150 ஏக்கர்கள் 2001 ஆம் ஆண்டு முதல் 98 நாட்களால் அனுமதியற்ற பயிர்ச்செய்கைக்காக பிடித்து வைத்திருந்ததுடன் அவர்களை பண்ணையில் இருந்து அகற்றுவதற்கு சபை இதுவரை தவறியிருந்தது.

(ஆ) அரச முயற்சிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தின் 2009 ஒக்டோபர் 06 ஆம் திகதி கடிதத்தின் பிரகாரம் பொதுத் திறைசேரிக்குச் செலுத்தப்பட வேண்டிய ரூபா. 10 மில்லியன் தொகையான பங்கிலாபம் இதுவரையிலும் செலுத்தப்பட்டிருக்கவில்லை.

(இ) 1992 ஆம் ஆண்டின் போது பொதுத் திறைசேரியில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட ரூபா. 50,000,000 தொகையான வட்டியல்லாதக்கடன் தொகை மீளாய்வாண்டின் போதும் தீர்க்கப்பட்டிருக்கவில்லை.

**4.4 விளைவற்றதும் குறைவான பயன்பாடுடையதுமான சொத்துக்கள்**

பின்வரும் விடயங்கள் அவதானிக்கப்பட்டன.

(அ) தற்போது செயற்பாட்டில் அல்லாத சோளச் செயற்திட்டத்திற்குரிய 2010 ஜூன் மாதம் முதல் செயற்பாட்டுற்று முன்கொண்டுவரப்படும் 03 வங்கிக் கணக்குளின் மீதி ரூபா. 885,470 ஆகக் காணப்பட்டது.

(ஆ) கந்தளாய் சோளச் செயற்திட்டத்திற்காக 2011 ஆம் ஆண்டின் போது ரூபா. 3,517,579 தொகை செலவிட்டு அமைக்கப்பட்டிருந்த மின்வேளி, செயற்திட்டம் செயற்படுத்தப்பட்டிராமையால் விளைவற்ற சொத்தாகியிருந்தது.

**4.5 இனங்காணப்பட்ட நட்டங்கள்**

பின்வரும் விடயங்கள் அவதானிக்கப்பட்டன.

(அ) 14 பண்ணைகளிலிருந்து ரூபா. 2,207,692 பெறுமதியான பல்வேறு வகையான 94.4 விலங்குகள் மரணித்திருந்தன.

(ஆ) 2011 ஆம் ஆண்டின் போது ரூபா. 582,240 தொகை செலவில் ஒரு வான் பழுதுபார்க்கப்பட்டிருந்த போதிலும் கணக்காய்வுத் தினமான 2013 ஜூலை

**4.7 ஒப்பந்த நிர்வாகத்தின் குறைபாடுகள்**

மெல்சிறிபுர பண்ணையின் புதிய சிற்றுண்டிச்சாலை மற்றும் சமையலறை நிர்மாணிப்பில் பின்வரும் குறைபாடுகள் அவதானிக்கப்பட்டன.

(அ) மெல்சிறிபுர புதிய சிற்றுண்டிச்சாலை நிர்மாணிப்பின் போது ரூபா. 2,870,962 பெறுமதியான அலுமினியம் சேர்க்கப்பட்டுள்ள கதவுகள் மற்றும் ஜன்னல்களுக்காக விபரமான மாதிரி காண்பிக்கப்பட்டிராமையால் அச்செயற்பாடுகள் குறித்த வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்பது குறித்து பரிசீலிக்க முடியாதிருந்தது.

(ஆ) இறுதிக் கொடுப்பனவு அறிக்கையின் பிரகாரம் இரண்டு அலுமினியக் கதவுகளும் 07 ஜன்னல்களும் பொருத்தப்படுவதற்கும் அலுமினியம் இடப்பட்டு 350 அடி நீளமான சிற்றுண்டிச் சாலையின் உட்பகுதி பகுதிகளாகப் பிரிக்கப்படுவதற்கும் ரூபா. 2,430,300

தொகை செலவிடப்பட்டிருந்த போதிலும் முகாமைத்துவத் தீர்மானத்தின் பிரகாரம் பின்னர் அப்பகுதி கழற்றி அகற்றப்பட்டிருந்தமையால் அச்செலவினம் விளைவற்ற செலவினமாகியது.

(இ) குறிப்பான மாதிரிகளை உள்ளடக்கித் தயாரிக்கப்பட்ட மதிப்பீட்டிற்கு பணிப்பாளர் சபையின் அங்கீகாரம் பெற்றுக்கொள்ளப்படாது சமையலறை நிர்மாணிக்கப்பட்டமைக்காக ரூபா. 820,052 தொகை புதிய சிற்றுண்டிச்சாலையை நிர்மாணித்த ஒப்பந்தக்காரருக்குச் செலுத்தப்பட்டிருந்தது.

**4.8 பதவியணி நிர்வாகம்**

பின்வரும் விடயங்கள் அவதானிக்கப்பட்டன.

(அ) 2012 டிசம்பர் 31 இல் உள்ளவாறு பதவியணியில் 275 வெற்றிடங்கள் நிலவியதுடன் அப்பதவி வெற்றிடங்கள் நிலவிய காலப்பகுதி 04 மாதங்கள் முதல் 30 மாதங்கள் வரையான காலத்துடன் இடையிலான வீச்சினைக் கொண்டிருந்தன.

(ஆ) ஆட்சேர்ப்பு நடைமுறையில் குறிப்பிடப்பட்ட பதவிகளுக்குரிய தகமைகளைப் பூர்த்திசெய்திராத 05 உத்தியோகத்தர்கள் மீளாய்வாண்டின் போது ஆட்சேர்க்கப்பட்டிருந்தனர்.

**5 கணக்களிப் பொறுப்பும் நல்லாளுகையும்**

**5.1 கூட்டுத்திட்டம்**

நிறுவனத்தின் தூரநோக்கையும் செயற்பணிகளையும் மேற்கொள்வதற்காக சபையினால் 2008 மற்றும் 2012 காலப்பகுதிகளுக்காக ஒரு கூட்டுத்திட்டம் தயாரிக்கப்பட்டிருந்த போதிலும் இது கிரமமாக மீளாய்வு செய்யப்பட்டு நாளானது வரையாக்கப்பட்டிருக்கவில்லை.

**5.2 செயற்பாட்டுத்திட்டம்**

மீளாய்வாண்டிற்காக செயற்பாட்டுத்திட்டத்தின் பிரகாரம் 13 பண்ணைகளுக்குரிய 19 செயற்பாடுகளுக்கான செயல் முன்னேற்றம் 50 சதவீதத்தைப் பார்க்கிலும் குறைவான மட்டத்தில் நிலவியது.

**5.3 கொள்வனவுத் திட்டம்**

2012 ஆம் ஆண்டிற்காக கொள்வனவுத் திட்டம் தயாரிக்கப்பட்டிருந்த போதிலும் அதற்காக பணிப்பாளர் சபையின் அங்கீகாரம் பெற்றுக்கொள்ளப்பட்டிருந்ததுடன் 2012 ஆம் ஆண்டிற்கான நிர்மாணிப்புகள் இத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.

#### 5.4 பாதீடுக் கட்டுப்பாடு

பாதீடு செய்யப்பட்ட தரவுகளுக்கும் உள்ளபடியான தரவுகளுக்கும் இடையேயான முரண்களின் சதவீதம் 2 சதவீதம் முதல் 134 சதவீதம் வரையாக இருந்ததனால் பாதீடு ஆக்கபூர்வமான முகாமைத்துவக் கட்டுப்பாட்டுக் கருவியொன்றாகப் பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை.

#### 5.5 வருடாந்த அறிக்கையினை பாராளுமன்றத்தில் முன்வைத்தல்

சபையால் 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருக்கவில்லை.

6முறைமைகளும் கட்டுப்பாடுகளும்

கணக்காய்வின் போது அவதானிக்கப்பட்ட குறைபாடுகள் அவ்வப்போது சபையின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டிருந்தன. பின்வரும் கட்டுப்பாட்டு பகுதிகள் தொடர்பாக விசேட அவதானம் கோரப்படுகின்றது.

(அ) நிலையான சொத்துக்களின் நிர்வாகம்

(ஆ) ஒப்பந்த நிர்வாகம்

(இ) கடன்பட்டோர் மற்றும் கடன் கொடுத்தோர் கட்டுப்பாடு

(ஈ) முற்பணக் கொடுப்பனவுகள்

(உ) செயற்பாட்டு முகாமைத்துவம்

(ஊ) நிதி முகாமைத்துவம்

(எ) பாதீட்டுக் கட்டுப்பாடு



டபிள்யூ. பி. சீ. விக்ரமரத்ன

பதில் கணக்காய்வாளர் தலைமை அதிபதி



நிறைவேற்றுத் தொகுப்பு

இலங்கை நிதி அறிக்கைகளுக்கான தரங்களை (SLFRS / LKAS) இலங்கை பட்டயக் கணக்காளர் நிலையம் வழங்கியதை அடுத்து, 2012 ஜனவரி 01 இலிருந்து சர்வதேச நிதி அறிக்கைகள் தயாரிப்பைக் கடைப்பிடிக்க இலங்கை ஆரம்பித்தது. SLFRS/LKAS வழிமுறையைக் கடைப்பிடிப்பதற்கான நிறுவனமான தேசிய கால்நடை அபிவிருத்தி சபை (NLDB), 2012 ஜனவரி 01 இலிருந்து இந்த வழிமுறையைக் கடைப்பிடிக்கத் தீர்மானித்தது. மூன்று வருடகால கணக்கியல் தகவல்கள் வழங்கப்பட்டதை அடுத்து, 2011 ஜனவரி 01 ஆம் திகதியிலிருந்து SLFRS/LKAS ஐ NLDB செயலாக்கத்துடன் ஏற்றுக்கொண்டுள்ளது.

SLFRS ஐ முதல் தடவையாக ஏற்றுக்கொண்டதை அடுத்து, SLFRS 1 இன் தேவைகளை வழங்கும் NLDB யின் மாற்றங்கள் பற்றி இந்த அறிக்கை விளக்குகிறது. மிக முக்கியமான விடயம் என்னவென்றால், கால்நடை மற்றும் பெருந்தோட்டங்கள் உட்பட சகல விதமான பௌதிக சொத்துக்களையும் NLDB கொண்டுள்ளது என்பதாகும். உண்மையான இலாபம் மற்றும் நட்டம் என்பனவற்றோடு தொழிலாளர்களுக்கான நன்மைகள் என்பது இரண்டாவது அம்சமாகும்.

ஒரே பார்வையில் - ரூபா '000	SLAS/GAAP	மாற்றம்	SLFRS
01.01.2012 - இல் பங்குகள்	988,902	34,160	1,023,062
Comp. வருமானம்	248,689	39,629	288,318
31.12.2012 - இல் பங்குகள்	1,030,640	33,328	1,063,968
Comp. வருமானம்	25,781	(1,959)	23,822



## 1. அறிமுகம்

தேசிய கால்நடை அபிவிருத்தி சபை 1972 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க அரச விவசாய கூட்டுத்தாபனங்கள் சட்டத்தின் கீழ் 1973 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. அதன் வெளிக்கள நடவடிக்கைகள் 1974 இல் ஆரம்பித்தன.

கால்நடை மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சின் மேற்பார்வையின் கீழ் இது உள்ளது. NLDB யின் தொலைநோக்கு 'எமது மக்களின் சமூக, பொருளாதார நிலைமைகளை மேம்படச் செய்யவென தரமான இனப்பெருக்க சாதனங்கள், கால்நடை மற்றும் விவசாயப் பொருட்களை உற்பத்தி செய்யும் சிறந்த சுயபூர்த்தியுள்ள அமைப்பாகச் செயற்படுவதாகும்' என அமைந்துள்ளது. NLDB க்கு நாட்டின் சகல பகுதிகளிலும் பண்ணைகளும் சொத்துக்களும் உள்ளன.

அதன் முக்கிய நடவடிக்கைகள் வருமாறு:

- \* கால்நடைகளை இனவிருத்தி செய்து அவற்றின் எண்ணிக்கையை அதிகரித்தல்.
- \* விவசாயிகளுக்கு நியாயமான விலையில் தரமான இனவிருத்திப் பொருட்களை வழங்குதல்
- \* தென்னந்தோட்டங்களில் இருந்து உச்சக்கட்ட வருமானத்தைப் பெறவென அவற்றை சிறந்த முறையில் பராமரித்தல். பொருத்தமான இடங்களில் கால்நடை பண்ணை / ஊடுபயிர்ச் செய்கையை மேற்கொள்ளல்
- \* விவசாயிகள், பாடசாலை மாணவர்கள், விவசாயம் மற்றும் கால்நடைப் பண்ணைத் தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பயிற்சியும், செயல்முறை விளக்கங்களும் அளித்தல்
- \* தரமான பண்ணைப் பொருட்களை நியாயமான விலையில் விநியோகிக்கவென விற்பனை நிலையங்களைத் திறந்து நடத்துதல்

\* உச்சக்கட்ட இலாபத்தைப் பெறவென அதிநவீன

வழிமுறைகளை உபயோகித்து, பண்ணைகளில் பெறுமதிமிக்க பொருட்களை உற்பத்தி செய்தல்

\* சுத்தமான பசும்பாலை விற்பனை செய்தலும், பொதுமக்கள் மத்தியில் பசும்பாலின் பாவனையை ஜனரஞ்சகப்படுத்தலும்

### 1.1 நிதி அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான பொறுப்பு

1971 ஆம் ஆண்டின் 38 ஆவது நிதிச் சட்டத்தின் 13(1) பிரிவும், 1972 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க அரச விவசாய சட்டத்தின் 25 ஆம் பிரிவும், NLDB யின் பணிப்பாளர் சபையினர் வருடா வருடம் நிதி அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்று கோருகின்றனர். அதேவேளை, 1995 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க இலங்கை கணக்கியல் மற்றும் கணக்காய்வு தரங்கள் சட்டத்தின் 6(1) பிரிவு, NLDB யின் சபையினர் நிதி அறிக்கைகளை இலங்கை நிதி அறிக்கைகளுக்கான தரங்கள் (SLFRS) க்கு இணங்கிய வகையில் தயாரிக்கப்பட வேண்டும் என்று வற்புறுத்துகின்றது. SLFRS என்பன அதேசட்டத்தின் ஐந்தாவது பிரிவின் கீழ் இலங்கை பட்டயக் கணக்காளர் நிலையத்தினால் வழங்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின் ஐந்தாம் பிரிவில் 'பொருட்கள் மற்றும் சேவைகள் என்பனவற்றை வழங்குதலில்' ஈடுபட்டுள்ள அரச கூட்டுத்தாபனங்கள் என்பன வர்த்தக நிறுவனங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே, 2012 ஜனவரி 01 ஆம் திகதியிலிருந்து SLFRS க்கு உட்பட்ட வகையில் நிதி அறிக்கைகளைத் தயாரிக்க வேண்டிய பொறுப்பு NLDB க்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

IFRS ஐ மீளமைப்பதற்கான நோக்கங்கள் வருமாறு:

- உச்சக்கட்ட செயற்பாட்டையும் திரவ நிதிச் சந்தையையும் உருவாக்கல்
- விரிவானதும், வெளிப்படையானதுமான நிதி

நடவடிக்கைகள் மூலம் நிறுவனங்களை மதிப்பீடு செய்ய உதவுதல்.

நிதி அறிக்கைகள் விரிவாகவும், வெளிப்படையாகவும் தயாரிக்கப்படுவதை நிச்சயிக்கவென, உலகளாவிய ரீதியில் IFRS ஐ ஏற்றுக்கொள்வது அவசியம் எனக்கருதப்பட்டது. இதனடிப்படையில், மனநிறைவுக்கு முக்கியத்துவம் அளித்து, பாவனையாளர்களுக்கு விரிவான தகவல்களை வழங்குவதன் மூலம் திறமையான மூலதனச் சந்தையும் நிச்சயிக்கப்பட்டுள்ளது. IFRS க்கு உலகளாவிய ரீதியில் தொடர்ந்தும் அங்கீகாரம் அதிகரித்து வருகிறது. 2005 ஆம் ஆண்டின் ஐரோப்பிய சமூகம் குறிப்பிட்ட சில நாடுகள் இதனை உபயோகிக்க வேண்டும் என வற்புறுத்தியதை அடுத்து, மேலும் பல நாடுகள் இந்த வழிமுறையைக் கடைப்பிடிக்க ஆரம்பித்தன. உதாரணமாக, அவுஸ்திரேலியா, நியூஸீலாந்து, இஸ்ரேல் என்பனவற்றைக் குறிப்பிடலாம். 2011 ஆம் ஆண்டிலிருந்து கனடா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளும் இதனைக் கடைப்பிடித்துள்ளன. ஏனைய நாடுகள் IFRS தரங்களைப் பின்பற்றுவதற்கு விரிவான திட்டங்களை வகுத்து வருகின்றன.

### 1.2 இந்த அறிக்கையின் நோக்கங்கள்

நிதி அறிக்கைகள் SLFRS க்கு மாற்றப்பட்டதை அடுத்து NLDB யினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பற்றி இது விபரிக்கிறது. முதலில் SLFRS மற்றும் LKAS என்பன அட்டவணைப்படுத்தப்பட்டன. இதனையடுத்து, ஒவ்வொரு SLFRS அல்லது LKAS செயற்படுத்தப்படுவது பற்றி விபரிக்கிறது. NLDB க்கு பொருந்தாத தரங்கள் தனியாக அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன. அடுத்ததாக, இவற்றினால் ஏற்படுத்தப்பட்ட கணக்கியல் கொள்கைகள், நிதித்துறைத் தாக்கம் என்பனவற்றின் மாற்றங்கள் பற்றி இது ஆராய்கிறது. இதனையடுத்து 2012 ஜனவரி 01 ஆம் திகதியிலான முதலாவது SLFRS நிதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. NLDB க்கு பொருந்திய வகையிலான GAAP க்கும்

SLFRS க்கும் இடையிலான ஆய்வும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் விரிவாகத் தெரிவிக்கப்பட்ட வழிமுறைகளுக்கு அமைய, 2012 டிசம்பர் 31 ஆம் திகதியிலான NLDB யின் நிதி அறிக்கை NLDB யின் முகாமைத்துவத்தினால் SLFRS அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

### 1.3 SLFRS மாற்ற வழிமுறைகள் (SLFRS Conversion Process)

2012 டிசம்பர் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த ஆண்டுகளுக்கான NLDB யின் நிதி அறிக்கைகள் அந்த நாட்களில் கடைப்பிடிக்கப்பட்ட நிதித்துறை தரங்களின் கீழ் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கியல் கொள்கைகளுக்கு அமைவாக (IAS / GAAP) தயாரிக்கப்பட்டன. எனவே, இந்த வழிமுறைகளுக்கு அமைய தயாரிக்கப்பட்ட நிதி அறிக்கைகளை SLFRS க்கு மாற்றுவது முக்கிய நடவடிக்கையாகும். வழிமுறைகள், செயற்பாடுகள் மற்றும் தேவைகள் என்பன கொண்ட SLFRS 1 இல் கீழ்க்காணும் நடவடிக்கைகள் அடங்கியுள்ளன.

1. 2011 டிசம்பர் 31 ஆம் திகதியின் நிதி அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு 2012 ஜனவரி 01 ஆம் திகதியிலான SLFRS நிதி அறிக்கையை ஆரம்பித்தல்
2. NLDB க்கு பொருத்தமான SLFRS மற்றும் இலங்கை கணக்கியல் தரங்கள் (LKAS) ஐ தீர்மானித்தல்.
3. புதிய SLFRS இன் கீழான பொருத்தமான கணக்கியல் கொள்கைகளை வகுத்தல்.
4. கணக்கியல் கொள்கை மாற்றப்பட்டால் நிதித்துறைக் காலப்பகுதிக்கான அதன் தாக்கத்தை தீர்மானிக்கவும்.

5. 2012 டிசம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டுக்கான NLDB யின் நிதி அறிக்கைகளை SLFRS இன் கீழ் தயாரித்தல்.

மதிப்பிடுவதற்கான NLDB யின் வழிமுறைகள் அபிவிருத்தி செய்யப்படுவது அவசியமாகும்.

6. பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கியல் கொள்கைகள் (GAAP) யின் கீழான நிலுவைத் தொகைகள், புதிய SLFRS இன் கீழான நிலுவைத் தொகைகள் என்பனவற்றை சீராக்கும் வகையில் அறிக்கை ஒன்றைத் தயாரித்தல்.

பணிக்கொடை மற்றும் சம்பந்தப்பட்ட கொடுப்பனவுகளின் உண்மையான பெறுமானங்கள் சம்பந்தப்பட்ட மட்டில் NLDB போமியுலா வழிமுறையை தொடர்ந்தும் கடைப்பிடிக்க இருக்கிறது. அதேவேளை, தகைமைபெற்ற விலை மதிப்பாளர் ஒருவரின் சேவைகளை பெறுவது பற்றியும் NLDB ஆலோசனை மேற்கொள்வது மிகவும் பொருத்தமானதாகும்.

#### 1.4 எதிர்காலத்தில் SLFRS இன் பயன்பாடு (Application of SLFRS in the future)

எதிர்காலத்தில் நிதி அறிக்கைகளை SLFRS / LKAS வழிமுறைகளின் அடிப்படையில் NLDB நிதி அறிக்கைகளை தயாரித்து சமர்ப்பிக்க இருக்கிறது. எனவே, முன்னைய SLAS மற்றும் அல்லது GAAP இன் கீழான நடவடிக்கைகளின் தாக்கங்கள் பற்றி மதிப்பீடு செய்ய வேண்டிய அவசியம் எதுவும் இல்லை.

பலதரப்பட்ட பொருட்கள் சம்பந்தமாக நீதியான விலைகளையிட்டு எத்தகைய இணக்கப்பாடும் இல்லாத போதிலும், நீதியான பெறுமானங்களை உபயோகித்து கணக்கறிக்கைகளைத் தயாரிப்பது உலக நாடுகளிலுள்ள தற்போதைய வழக்கமாகும்.

கணக்கியல் துறையைச் சேர்ந்த ஊழியர்களுக்கு SLFRS / LKAS என்பனவற்றின் பயன்பாடு பற்றி NLDB பயிற்சி அளிப்பது அவசியமாகும். சர்வதேச நிதி அறிக்கை தரங்களை ஏற்றுக்கொண்ட சமயத்தில் உள்ளூர் நிறுவனங்களுக்கு அவை பற்றி தெரியாமல் இருந்ததனால் SLFRS / LKAS என்பனவற்றின் திருத்தங்கள் பற்றி அறிமுகம் செய்வது அவசியமாகும். SLFRS என்பன காலத்திற்குக்காலம் மாற்றமடைந்து வருகின்றன.

நீதியான பெறுமானங்கள், கால்தடைகள் மற்றும் பெருந்தோட்டங்கள் உட்பட பௌதிக சொத்துக்களின் நீதியான பெறுமானங்களை

## 2. SLFRS மாற்றத்தின் முக்கிய அம்சங்கள்

### 2.1. பௌதிக சொத்துக்கள்

#### பௌதிக சொத்துக்கள் என்றால் என்ன?

LKAS 41 இல் பௌதிக சொத்துக்களை உயிருள்ள விலங்குகள் அல்லது தாவரங்கள் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. விவசாய சூழ்நிலையின் அடிப்படையில் பௌதிக சொத்துக்கள், அவற்றின் வளர்ச்சி மற்றும் முதிர்ச்சியடைதல் என்பனவற்றை நிச்சயிக்கும் மட்டுப்படுத்தப்பட்ட வழிமுறைகளிலிருந்து பௌதிக சொத்துக்கள் உற்பத்தி செய்யப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு அல்லது மேலதிக பௌதிக சொத்துக்கள் என விற்கப்படுகின்றன. காணிகள் மற்றும் இயந்திரங்கள் போன்ற பாரம்பரிய நிலையான சொத்துக்களுக்கு எதிர்ப்பட்ட வகையில் பௌதிக சொத்துக்கள், அவற்றின் வளர்ச்சி, உற்பத்தி உட்பட்ட பலதரப்பட்ட நடவடிக்கைகளினால் மாற்றமடைந்து வருகின்றன. இந்த மாற்றங்கள் பலதரப்பட்டவையாக உள்ளதனால், இவற்றைக் கண்டுபிடிப்பது கஷ்டமான விடயமாகும். இதற்கான காரணம், பௌதிக சொத்துக்களின் உண்மையான வளர்ச்சி, காலநிலை, வளர்ச்சியின் தாக்கம், ஆயுட்காலம், நோய்களின் தாக்கம், சொத்துக்களின் முகாமைத்துவம் சுற்றாடல் நிலைமை என்பனவற்றினால் பாதிக்கப்படக் கூடும்.

#### பௌதிக சொத்துக்கள் எவ்வாறு மதிப்பிடப்படுகின்றன

LKAS 41 இன் கீழ் சாதாரணமான நிலைமைகளில் பௌதிக சொத்துக்களின் நீதியான பெறுமதியைத் தீர்க்க முடியும் என்பது, பொதுவான கருத்தாகும். குறிப்பிட்ட சில பௌதிக சொத்துக்கள் சம்பந்தப்பட்ட மட்டில் (விலங்கினங்கள், மீன்கள்) என்பனவற்றிற்கான சந்தை தொடர்ந்தும் இருந்து வருகிறது. அதேவிதமான பௌதிக சொத்தாக அது இல்லாமல் இருக்கலாம். சந்தைகளில் இவற்றின் விலைகள் பௌதிக சொத்துக்களின் நியாயமான பெறுமானத்தைத் தீர்மானிப்பதில் உதவுகின்றன. சந்தை விலைகள் இல்லாதவிடத்து, ஏனைய ஏற்றுக்கொள்ளப்பட்ட பெறுமதி மதிப்பு வழிமுறைகள் உள்ளன. பௌதிக சொத்துக்களின் நீதியான பெறுமானத்தை மதிப்பிடுவதில் பிரிவுக்குரிய பெஞ்ச்மார்களும் எதிர்பார்க்கப்பட்ட காசுப்பாய்ச்சலின் நிகர தற்போதைய பெறுமதியும் உதவுகின்றன. நீதியான பெறுமானத்தைத் தீர்மானிக்க முடியாத சந்தர்ப்பங்களும் ஏற்படக்

கூடும். அத்தகைய தருணங்களில் வரலாற்று மதிப்பு என்பது, தொடர்ந்தும் கடைப்பிடிக்கப்படலாம் என HKAS 41 தெரிவிக்கிறது.

#### சந்தை அணுகுமுறை

பௌதிக சொத்து ஒன்றுக்கான நிலையான சந்தை இருக்குமானால், அந்தச் சொத்தின் நம்பகமான பெறுமதி என்பது அந்த சொத்து விற்கப்படும் அல்லது உபயோகிக்கப்படும் இடத்தின் சுற்றாடலின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும். பௌதிக சொத்துக்களின் பலதரப்பட்ட வகைகள், இனங்கள் என்பன காணப்படும் சந்தர்ப்பங்களில், அத்தகைய பௌதிக சொத்துக்களின் இனங்கள் மற்றும் வகைகள் பற்றி வெளிப்படுத்துவது அவசியமாகும். ஒரே இனத்தைக் கொண்ட சொத்துக்களின் பலதரப்பட்ட வகைகளுக்கும் சந்தைவிலை மாற்றமடையக் கூடும். ஒரே விதமான பௌதிக சொத்துக்கள் அல்லது விவசாய உற்பத்திப் பொருட்கள் என்பனவற்றுக்கான பெறுமானங்கள் - போக்குவரத்து, ஏனைய வேறுபாடான அம்சங்கள் என்பனவற்றை பெற்றுத்தரும் சந்தை நிலைமை காரணமாக, பலதரப்பட்ட சந்தை கூடும் இடங்களுக்கிடையில் மாற்றமடையலாம். வெவ்வேறு சந்தை நிலைமைகளின் அடிப்படையில் இவை வேறுபடக் கூடும்.

பௌதிக சொத்துக்களின் விலைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதற்கு மேலதிகமாக, மதிப்பீட்டுத் திகதியன்று அதன் தொகையை மதிப்பீட்டு அதிகாரி தீர்மானிப்பது அவசியமாகும். அதேவேளை, பௌதிக சொத்தின் சொந்தக்காரர் அந்தச் சொத்து சம்பந்தமாகவும், பராமரிப்பு சம்பந்தமாகவும் சரியான பதிவேடுகளை வைத்திருப்பது அவசியமாகும். பௌதிக சொத்துக்களின் தொகையைத் தீர்மானிப்பதற்கு அடிப்படையாக இந்தத் தகவல்கள் உபயோகிக்கப்படுவதற்கு முன்னர், இந்தப் பதிவேடுகளின் நம்பகத்தன்மையையும், உண்மை நிலையையும் நிச்சயிக்கவேண்டிய உறுதிப்படுத்தும் வழிமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

#### வருமான அணுகுமுறை

பௌதிக சொத்துக்களுக்கான சந்தையொன்று இல்லாதவிடத்து, அவற்றின் பெறுமதியைத் தீர்மானிப்பதற்கென வருமான அணுகுமுறை என்பது மாற்று வழிமுறையாகக் கொள்ளப்படும். பௌதிக சொத்தை மதிப்பிடுவதில் வருமான

வழிமுறையை கடைப்பிடிக்குமிடத்து, அந்தச் சொத்துக்களின் எதிர்கால பொருளாதார நன்மைகளின் தற்போதைய பெறுமதியில் அது தங்கியிருக்கும். நம்பகத்தன்மை கொண்ட நியாயமான பெறுபேற்றை பெறுவதற்கென அவற்றின் பௌதிக நிலைமை பற்றிய விசேட அறிவைக் கொண்டிருப்பது இந்த அணுகுமுறைக்கு முக்கிய அம்சமாகும். எதிர்பார்க்கப்படும் வருங்கால பொருளாதார நன்மைகள் சம்பந்தமாக, முக்கிய தாக்கத்தை இவை கொண்டிருக்கக்கூடும் என்பதனால், குறிப்பிட்ட இந்தச் சொத்தின் பௌதிகத் தன்மை சம்பந்தமாக, நிபுணத்துவ ஆலோசகர்களின் உதவியும், ஆலோசனையும் பெற்றுக்கொள்ளப்படுவதை அடுத்து, மதிப்பீடு சம்பந்தப்பட்ட மட்டில் இது பெறுமதிமிக்க முக்கிய அம்சமாகக் கருதப்படும். உதாரணமாக, பௌதிக சொத்துக்களின் சந்தைப் பெறுமானத்தைத் தீர்மானிப்பதற்கான 'பெறுமதி வழிமுறைகள்' கீழே தரப்பட்டுள்ளன.

இந்த வழிமுறைகளின் அடிப்படையில் பௌதிக சொத்தின் செயற்பாட்டின் மூலம் அதன் சந்தைப் பெறுமதி தீர்மானிக்கப்படுகிறது. இதனையடுத்து, காணி, இயந்திரங்கள், உபகரணங்கள் ஏனைய இனங்காணக்கூடிய வர்த்தக அடையாளங்கள் போன்ற நிலையற்ற சொத்துக்கள் என்பனவற்றின் பெறுமதி செயற்பாட்டின் சந்தைப் பெறுமானத்திலிருந்து கணிக்கப்படும். இதன்மூலம் பெற்றுக்கொள்ளப்படும் பெறுமதியை 'பௌதிக சொத்தின் சந்தைப் பெறுமானம்' எனக் கருத முடியும்.

#### முடிவுரை

நிறுவனம் ஒன்றின் பௌதிக மற்றும் நிலையற்ற சொத்துக்களின் நீதியான பெறுமானம் வெளிப்படுத்தப்படுவதை நிச்சயிக்கவென புதிய கணக்கியல் தரங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அதேசமயத்தில், இந்தச் சொத்துக்களை மதிப்பீடு செய்வதில் எதிர்நோக்கப்படும் விடயங்கள், சவால்கள் என்பனவற்றையும் நாம் எதிர்பார்ப்பது அவசியமாகும். நம்பகமான பெறுபேற்றையும் பெறுமானம் சம்பந்தமான ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்துக்களையும் பெறுவதற்கு அனுபவம், நிபுணத்துவம், சுதந்திரமான செயற்பாடு என்பன முக்கிய அம்சங்களாகும்.

#### 2.2. பௌதிக வள சொத்துக்களின் நீதியான பெறுமதி அளவு

பௌதிகவள சொத்துக்களின் நீதியான பெறுமதி

அளவை கீழ்க்காணும் வகையில் மதிப்பிட முடியும்.

#### (1) கோழிகள் அல்லாத விலங்கினங்கள். உதாரணம் - கால்நடை, எருமைகள் என்பன

இனவிருத்திக்கான கால்நடைகள் கீழ்க்காணும் அம்சங்களின் அடிப்படையில் சபையின் சுற்று நிருபத்தில் குறிப்பிடப்பட்ட விகிதங்களின் அடிப்படையில் மதிப்பிடப்படுகின்றன.

1. உயிருடன் கூடிய நிறை
2. பால் சுரத்தல் - எண்ணிக்கை
3. பால் உற்பத்தி
4. கருத்தரிக்கும் தன்மை
5. உயிரணு பெறுமதி

#### ஏனைய விலங்குகள்

செம்மறியாடுகள், ஆடுகள், பன்றிகள், முயல்கள் என்பனவற்றின் பெறுமதி, உயிருடன் கூடிய நிறை, உயிரணுப் பெறுமதி மற்றும் கருத்தரிக்கும் தன்மை என்பனவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன.

விலக்கப்பட்ட விலங்குகள் அனைத்தும் அவற்றின் நிறையின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விகிதத்தில் மதிப்பிடப்படுகின்றன.

#### (ii) இனவிருத்தி மற்றும் வர்த்தக லேயர் கோழிகள்

##### (அ) முட்டையிடும் கோழிகள் (முட்டையிடத் தொடங்கிய பின்னர்)

இனவிருத்தி மற்றும் வர்த்தக லேயர் தொகுதிகள் (முட்டையிடத் தொடங்கிய பின்னர்) முட்டையிடும் காலம் வரை ஏற்பட்ட செலவினத்திலிருந்து, அந்தக் காலப்பகுதிக்கான பெறுமதித் தீர்ப்புத் தொகை கழிக்கப்பட்ட பின்னர் பெற்றுக்கொள்ளப்படும்.

##### (ஆ) இனவிருத்தி மற்றும் வர்த்தக லேயர் தொகுதிகள் (முட்டையிடும் காலத்திற்கு முன்னர்)

இந்தக் கோழிகள் குறிப்பிட்ட திகதி வரை ஏற்பட்ட உண்மையான செலவின் அடிப்படையில் மதிப்பிடப்படுகின்றன.

#### (iii) இனவிருத்தி முட்டைகள் (குஞ்சுகளுக்கான முட்டைகள்)

இனவிருத்தி முட்டைகள் கீழ்க்காணும் வழி-முறையின் அடிப்படையில் மதிப்பிடப்படுகின்றன.

மொத்தச் செலவினம் - டிசம்பர் மாதத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட குஞ்சுகளுக்கான முட்டைகளின் எண்ணிக்கை மூலம் பிரித்தல்

மொத்தச் செலவினம் என்பது கோழித்தீனி, நேரடி சம்பளம், உற்பத்தி மேலதிகச் செலவினம், தேய்மானக் கட்டணம் என்பனவாகும்.

#### (iv) வர்த்தக லேயர் முட்டைகள்

வர்த்தக லேயர் முட்டைகள் என்பன NLDB யின் பண்ணை உற்பத்திப் பொருட்கள் விற்பனை நிலையத்தில் பெற்றுக் கொள்ளப்பட்ட விலைகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன.

#### (v) புரோயிலர் மற்றும் லேயர் முதிர்ச்சியற்ற சொத்துக்கள் - கொள்விலை அடிப்படையில்

(vi) குளிப்பதன அறையிலுள்ள புரோயிலர்கள் - பெற்றுக்கொள்ளப்பட்ட விலையின் அடிப்படையில்

(vii) தெங்கு மற்றும் விவசாய உற்பத்திப் பொருட்கள் - பெற்றுக்கொள்ளப்பட்ட விலைகளின் அடிப்படையில்

(viii) சிரட்டைக் கரி, பெற்றுக்கொள்ளப்பட்ட விலையின் 50%

(ix) ஏனைய பொருட்கள் - ஏனைய பொருட்கள் மிகக்குறைந்த கொள்விலை அல்லது பெற்றுக்கொள்ளக்கூடிய நிகர பெறுமதி என்பனவற்றில் எது குறைந்ததோ அது.

#### 2.3. கணக்கியல் கொள்கையின் மாற்றம்

GAAP அணுகுமுறையின் கீழான NLDB யின் தேய்மானத்திற்கான கணக்கியல் கொள்கை, கொள்விலை செய்யப்பட்ட வருடத்தில் தேய்மானத்தை வழங்காமையாகும். விற்பனை செய்யப்பட்ட வருடத்தில் முழுத் தேய்மானமும்

வழங்கப்படும்.

இந்தக் கொள்கை SLFRS / LKAS வழிமுறைகளுக்குப் பொருத்தமானதல்ல. எனவே, தேய்மானம் சம்பந்தமான கணக்கியல் கொள்கையை மாற்றுவதற்கு NLDB தீர்மானித்தது. குறிப்பிட்ட சொத்து உபயோகிக்கப்பட்ட திகதியிலிருந்து தேய்மானத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டது.

இதன்பலனாக, முந்திய வருடங்களுக்கான தேய்மான ஏற்பாடுகள் போதியதாகக் காணப்படவில்லை. இதற்கான தொகைகள் முன்னைய சகல காலப்பகுதிக்குமேன் மீள அறிமுகம் செய்யப்பட்டன. இவ்வாறு வழங்கப்பட்ட மேலதிகத் தேய்மானத் தொகைகளின் விபரங்கள் வருமாறு:

வருடம்	தொகை (ரூபா)
2012	4,815,551.31
2011	4,173,381.13
2010 and earlier	5,469,155.22

#### 2.4. ஊழியர்களுக்கான நன்மைகள் - காப்புறுதிக்கான பெறுமதி மதிப்பு

##### ஊழியர்களுக்கான நன்மைகள்

##### அ) வரையறுக்கப்பட்ட பங்களிப்புத் திட்டங்கள் - சேமலாப / நம்பிக்கை நிதியம்.

வரையறுக்கப்பட்ட பங்களிப்புத் திட்டம் என்பது, வேலைவாய்ப்பின் பின்னர் மேற்கொள்ளப்படும் திட்டமாகும். இதன் கீழ் குறிப்பிட்ட ஒருவர் தனியான அமைப்பொன்றிற்கு குறிப்பிட்ட பங்களிப்பைச் செலுத்தும் அதேசமயத்தில், மேலதிகத் தொகையைச் செலுத்த வேண்டிய சட்டபூர்வ ஏனைய கடப்பாடுகள் இருக்க மாட்டா. துகல ஊழியர்களுக்குமான ஊழியர் சேமலாப மற்றும் நம்பிக்கை நிதியங்களுக்கான பங்களிப்புக்களுக்கான கட்டுப்பாடு அவை ஏற்பட்டதும், வருமான அறிக்கையில் செலவினமாகக் காட்டப்படும்.

ஊழியர்களின் மொத்தச் சம்பளத்தில் 15% ஐ ஊழியர் சேமலாப நிதியத்திற்கும், 3% ஐ ஊழியர் நம்பிக்கை நிதியத்திற்கும் NLDB பங்களிப்பாகச் செலுத்துகிறது.

**ஆ) வரையறுக்கப்பட்ட நன்மைகள் திட்டம்**

வரையறுக்கப்பட்ட நன்மைகள் திட்டம் என்பது, வரையறுக்கப்பட்ட பங்களிப்புத் திட்டம் அல்லாத, வேலைவாய்ப்பின் பின்னர் மேற்கொள்ளப்படும் திட்டமாகும். வரையறுக்கப்பட்ட நன்மை என்பது, இலங்கை கணக்கியல் தரம் LKAS 16 ஊழியர் நன்மைகள் என்பதில் அனுமதிக்கப்பட்ட பணிக்கொடை வழிமுறைத் திட்டத்தின் அடிப்படையில் கணக்கிடப்பட்டதாகும்.

LKAS 16 ஊழியர் நன்மைகள் என்பதற்கு அமைவாக, சகல ஊழியர்களினதும் முதல்வருட சேவையிலிருந்து ஓய்வூதிய பணிக்கொடைக்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இருந்த போதிலும், 1983 இன் பணிக்கொடை 12 ஆம் சட்டத்தின் கீழ் ஒரு ஊழியரின் பணிக்கொடைக்கான பொறுப்பு தொடர்ச்சியான ஐந்து வருடகால சேவை பூர்த்தியடைந்ததுமே ஆரம்பிக்கிறது. இந்தப் பொறுப்பு வெளிவாரி நிதியுதவியில் தங்கியிருப்பதில்லை. அதேசமயத்தில் காப்புறுதி அடிப்படையில் பெறுமதி மதிப்பீடு செய்யப்படுவதில்லை.

NLDB க்கான பணிக்கொடை கணிப்பு எக்ஸெல் வேர்க்சீட்டில் (excel worksheets) உள்ள வழிமுறைக்கு அமைய இடம்பெறுகிறது. கீழ்க்காணும் முக்கிய அம்சங்களுடன் 10

**தேசிய கால்நடை அபிவிருத்தி சபை  
பணிக்கொடைக் கணிப்பின் தொகுப்பு - 2011**

வேலைப்பத்திர இல	ஆரம்ப ஏற்பாடு	ஆண்டிற்கான தொகை	வட்டி	இலாபம் / நட்டம்	ஏற்பாடு
01	14,927,646.00	687,510.87	1,716,677.22	(5,016,504.77)	12,315,311.33
02	15,696,228.00	661,977.64	1,805,064.15	(8,697,046.77)	9,465,205.02
03	15,131,368.00	741,362.41	1,740,105.25	(6,981,731.15)	10,631,086.51
04	16,072,233.00	757,925.03	1,848,304.61	(7,373,361.65)	11,305,082.00
05	15,311,215.00	809,582.65	1,760,787.66	(6,173,537.39)	11,708,029.92
06	14,865,061.00	649,549.84	1,709,479.95	(9,875,269.66)	7,348,803.13
07	16,312,514.00	742,577.62	1,875,936.93	(8,482,934.98)	10,448,074.57
08	14,839,937.00	719,233.90	1,706,590.69	(6,301,793.92)	10,963,949.66
09	17,460,561.00	858,433.77	2,007,962.10	(4,465,249.96)	15,861,685.91
10	21,489,513.00	1,137,355.47	2,471,291.01	(2,917,182.12)	22,180,951.36
11	4,360,414.00	104,729.71	501,447.04	(4,564,750.41)	401,835.34
	<b>166,466,690.00</b>	<b>7,870,238.92</b>	<b>19,143,646.58</b>	<b>(70,849,362.77)</b>	<b>122,631,014.74</b>

வேர்க்சீட்டுக்கள் உபயோகிக்கப்படுகின்றன.

தொடர்புத் தன்மை	NLDB என்பது தொடர் நிறுவனமாகும்
வட்டி வீதம்	11.5%
சம்பள அதிகரிப்பு வீதம்	5.5%
ஓய்வூதிய வயது	55 வருடங்கள்
ஊழியர் மொத்த விகிதம்	10%

2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளுக்கான பணிக்கொடைக் கணிப்புக்கள் தனியாக மேற்கொள்ளப்பட்டன. முதலில் காப்புறுதி அடிப்படையிலான பெறுமதி மதிப்பு, பல வருடகால பணிக்கொடைக் கொடுப்பனவுகள் கழிக்கப்பட்ட பின்னர் ரூபா 54 மில்லியன் என்ற பெறுமானத்தைக் காண்பித்தது. இத்தயை பெறுமானத்திற்கான காரணம், கழிவுத் தொகையின் பெறுபேறாகும். 2012 ஆம் ஆண்டில் காப்புறுதி நட்டம் ஏற்பட்டது. (ரூபா 2 மில்லியன்) முன்குறிப்பிட்ட பெறுமானம் முற்றிலும் ஈடு செய்யப்படும் வரை, காப்புறுதி அடிப்படையான நட்டங்கள் தொடர்ந்தும் ஏற்படும்.

**தேசிய கால்நடை அபிவிருத்தி சபை  
பணிக்கொடை கணிப்பின் தொகுப்பு - 2012 11.500%**

வேலைப்பத்திர இல	ஆரம்ப ஏற்பாடு	ஆண்டிற்கான தொகை	வட்டி	இலாபம் / நட்டம்	ஏற்பாடு
01	12,315,329.33	737,527.22	1,416,262.87	(908,267.13)	13,560,832.22
02	9,466,223.02	694,381.54	1,088,615.65	(630,405.37)	10,618,794.76
03	10,631,104.51	787,390.05	1,222,577.02	(796,935.73)	11,844,115.77
04	11,305,101.00	809,356.49	1,300,086.61	(815,764.41)	12,598,758.51
05	11,708,047.92	809,582.65	1,346,425.51	(2,156,006.10)	11,708,029.92
06	7,348,821.13	678,608.88	845,114.43	(845,114.43)	8,250,023.73
07	10,448,093.57	775,437.28	1,201,530.76	(747,783.67)	11,677,256.75
08	10,963,967.66	769,532.91	1,260,856.28	(772,676.49)	12,221,660.29
09	15,861,706.91	924,566.30	1,824,096.29	(1,274,850.99)	17,335,495.10
10	22,180,977.36	1,179,813.20	2,550,812.40	(1,894,365.12)	24,017,208.85
11	401,840.34	109,404.90	46,211.64	(28,174.92)	529,276.38
	<b>122,631,212.74</b>	<b>8,275,601.41</b>	<b>14,102,589.46</b>	<b>(10,647,730.57)</b>	<b>134,361,452.27</b>

**2.5. SLFRS 1 இன் கீழான சீராக்கல்  
(அ) மொத்த சகலதுறை வருமானம்**

விடயம் யின் கீழான நிகர இலாபம்	2012 25,781,914	2011 248,688,654	2010 176,463,447
வாரி சீராக்கல்	(1,126,841)		
பணிக்கொடை மேலதிக ஏற்பாடு	20,557,312	8,732,272	
ஆரம்ப நிலுவைக்கான வட்டி	(14,102,589)	(19,143,646)	
காப்புறுதி நன்மை (நட்டம்)	(2,472,126)	54,214,667	
தேய்மானம்	(4,815,551)	(4,173,381)	(5,469,155)
<b>SLFRS இன் கீழான நிகர இலாபம்</b>	<b>23,822,118</b>	<b>288,318,566</b>	<b>170,994,292</b>

**(ஆ) பங்குகள்**



விடயம் யின் கீழான பங்குகள்	2012 1,030,639,905	2011 988,902,078	2010 726,733,677
பணிக்கொடை மேலதிக ஏற்பாடு	29,289,585	8,732,272	
ஆரம்ப நிலுவைக்கான வட்டி	(33,246,236)	(19,143,647)	
காப்புறுதி நன்மை (நட்டம்)	51,742,541	54,214,668	
தேய்மானம்	(14,458,087)	(9,642,536)	(5,469,155)
<b>SLFRS கீழான பங்குகள்</b>	<b>1,063,967,707</b>	<b>1,023,062,835</b>	<b>721,264,522</b>

2.6. இடைவெளி பகுப்பாய்வுக் காட்சி


அடுத்தபக்கங்களில் இடம்பெற்றுள்ளவரைபடங்கள் 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளின் இறுதியில் மொத்த வருமானத்தின் மாற்றம் சம்பந்தமான தாக்கத்தைக் காண்பிக்கின்றன. இடது பக்கத்தில் SLAS / GAAP தொகைகள் பாட்டில் காண்பிக்கப்பட்டுள்ளன. அருகிலுள்ள பந்திகளில்

SLFRS மாற்றத்தின் பெறுபேறான வருமானம் எவ்வாறு அதிகரிக்கிறது அல்லது குறைகிறது என்பது பற்றிய விளக்கங்கள் தரப்பட்டுள்ளன.


அடுத்த இரண்டு வரைபடங்களும் SLFRS க்கு முந்திய மற்றும் பிந்திய மாற்றங்கள் காரணமாக நிதி, இலாபம், நட்ட அமைப்புகளின் மாற்றங்களைக் காண்பிக்கின்றன.



இலாபம் / டிப்ட்



புதிதானவை



### 3. NLDB யின் முதலாவது தொகுதி SLFRS நிதி அறிக்கைகள்



- 3.1. கணக்கியல் கொள்கைகள்
- 3.2. விரிவான வருமான அறிக்கை
- 3.3. நிதி நிலைமை பற்றிய அறிக்கை
- 3.4. பங்குகளில் மாற்றம் பற்றிய அறிக்கை
- 3.5. காசுப்பாய்ச்சல் அறிக்கை
- 3.6. நிதி அறிக்கைக்கான குறிப்புகள்

#### SIGNIFICANT ACCOUNTING POLICIES

##### 1. முக்கியமான கணக்கியல் கொள்கைகள்

##### 1.1 பொதுவான கொள்கைகள்

##### 1.1.1 பங்குகள் பற்றிய அறிவித்தல்

1972 ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க அரசு விவசாய கூட்டுத்தாபனச் சட்டத்தின் கீழ், தேசிய கால்நடை அபிவிருத்தி சபை 1973 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டு, 1974 ஆம் ஆண்டில் வெளிக்கொண்டுவரப்பட்டது. ஆரம்பிக்கப்பட்டன. தற்சமயம் 30 கால்நடை மற்றும் பயிர்ச்செய்கை ஒன்றிணைந்த பண்ணைகளையும், பயிர்ச்செய்கை நிலையத்தையும் தேசிய கால்நடை அபிவிருத்தி சபை நிர்வகித்து வருகிறது. சபையின் பதிவு செய்யப்பட்ட அலுவலகம் கொழும்பு 5, நாராஹேன்பிட்டி, நாவல வீதி, 40 ஆம் இலக்கத்தில் அமைந்துள்ளது.

##### 1.1.2 கிளைகளும் உப கிளை நிலையங்களும்

ஸ்ரீலங்கா - லிபியா விவசாய மற்றும் கால்நடை அபிவிருத்தி நிறுவனத்தின் வழங்கப்பட்ட பங்கு மூலதனத்தில் 51% சதவீதத்தை சபை சுவீகரித்தது. அதன் பதிவுபெற்ற அலுவலகம் கொழும்பு 2, நவம் மாவத்தை, இலக்கம் 46/56 இல் உள்ளது. இந்த நிறுவனத்தின் முக்கிய நடவடிக்கைகளாவன - விசாயம், கால்நடை என்பனவாகும். பிரதான நிறுவனமாக இது இருப்பதனால், இதன் நான்கு பணிப்பாளர்கள், உப நிறுவனத்தின் சபைக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீலங்கா - லிபியா விவசாய மற்றும் கால்நடை அபிவிருத்தி நிறுவனத்தைச் சுவீகரிக்கவேண்டிய அமைச்சரவை தீர்மானம் மேற்கொண்டுள்ளது.

##### 1.1.3 வழங்கலுக்கான திகதியின் அங்கீகாரம்

நிதி அறிக்கைகளை வழங்குவது சம்பந்தமான சபையின் அங்கீகாரம் 2013 ஏப்ரல் ஆம் திகதியன்று இடம்பெற்றது.

##### 1.1.4 முக்கிய நடவடிக்கைகளும் செயற்பாடுகளின் விபரமும்

நாட்டின் கால்நடை அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான பங்களிப்பை வழங்கும் நோக்கத்தில், கால்நடை இனவிருத்திப் பண்ணைகளையும், கால்நடை மற்றும் பயிர்ச்செய்கை ஒன்றிணைந்த பண்ணைகளையும் பராமரித்து நடத்துவதே சபையின் முக்கிய நடவடிக்கைகளாகும்.

##### 1.1.5 தயாரிப்பின் அடிப்படை அம்சங்கள்

##### (அ) இணக்கம் சம்பந்தமான அறிக்கை

நிதி அறிக்கையில் இடம்பெற்றுள்ள விடயங்களாவன - நிதி நிலைமை பற்றிய அறிக்கை, விரிவான செலவின அறிக்கை, பங்குமாற்ற அறிக்கை, காசுப்பாய்ச்சல் அறிக்கை மற்றும் நிதி அறிக்கைக்கான குறிப்புகள் என்பனவாகும். இந்த அறிக்கைகள் அனைத்தும் இலங்கை பட்டயக் கணக்காளர் நிலையத்தினால் வழங்கப்பட்ட இலங்கை கணக்கியல் தரங்கள் (SLFRS மற்றும் LKAS) என்பனவற்றுக்கு அமைய தயாரிக்கப்பட்டுள்ளன.

இலங்கை கணக்கியல் தரங்களை SLFRS மற்றும் LKAS என்பனவற்றுக்கு அமைய NLDB யினால் தயாரிக்கப்பட்ட முதலாவது தொகுதி நிதி அறிக்கைகள் 2012 டிசம்பர் 31 ஆம் திகதியில் முடிவடைந்த ஆண்டுக்கான நிதி அறிக்கையாகும். SLFRS / LKAS மாற்றம் காரணமாக, நிதி நிலைமை, செயற்பாடு, காசுப்பாய்ச்சல் அறிக்கை என்பனவற்றில் ஏற்பட்ட தாக்கம், நிதி அறிக்கையின் குறிப்புகளில் தரப்பட்டுள்ளன.

##### (ஆ) அளவையின் அடிப்படை அம்சங்கள்

நிதி அறிக்கைகள், நீதியான பெறுமதி பற்றி பொருத்தமான விடயங்கள் தெரிவிக்கப்பட்டாலன்றி வரலாற்றுச் செலவின அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளன.

**(இ) ஒப்பீட்டுத் தகவல்கள்**

தொகை அடிப்படையிலான மற்றும் விபரங்கள் அடிப்படையிலான ஒப்பீட்டுத் தகவல்கள், நிதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட முந்திய காலப்பகுதிக்கான சகல தொகைகள் சம்பந்தமாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தற்கால நிதி அறிக்கைகள் பற்றிய விளக்கத்தை அதிகரிக்க முடியும் என்றும் இரண்டு காலப்பகுதிகளுக்கும் இடையிலான ஒப்பீட்டை மேம்படச் செய்ய முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

கீழே தெரிவிக்கப்பட்ட கணக்கியல் கொள்கைகள் அனைத்தும் நிதி அறிக்கைகளில் குறிப்பிடப்பட்ட சகல காலப்பகுதிகள் சம்பந்தமாகவும் SLFRS க்கு மாற்றம் காரணமாக 2011 ஜனவரி 01 இன் நிதி நிலைகளை SLFRS அறிக்கையைத் தெரிவிப்பதிலும் வேறு விதமாக அறிவிக்கப்படாத விடத்து தொடர்ச்சியாகக் கடைப்பிடிக்கப்பட்டுள்ளன.

நிதி அறிக்கையில் விபரங்கள் தெரிவிக்கப்படுதல் மற்றும் தரப்படுத்தல் என்பன பின்னர் திருத்தப்பட்டால், அவை சம்பந்தமான தொகைகள், சிறந்த சமர்ப்பணத்தை நிச்சயிக்கவேண்டி தரப்படுத்தப்பட்டுள்ளன.

இருந்த போதிலும், கணக்காய்வாளர் அதிபதியின் பரிந்துரைக்கு அமைய பிராந்தியங்களில் உள்ள உதவி பொது முகாமையாளர்கள் மற்றும் மிருக வைத்தியர்கள் ஆகியோரினால் செலவிடப்பட்ட மேலதிகச் செலவினங்களும், முந்திய வருடங்களில் தலைமை அலுவலகச் செலவினம் எனக் காண்பிக்கப்பட்ட தொகைகள் அனைத்தும், ஆய்வுக்குட்பட்ட வருடத்தில் வழங்கப்பட்ட சேவைகளின் அடிப்படையில் NLDB யின் சகல பண்ணைகளுக்கும் பிரித்துக் காண்பிக்கப்பட்டுள்ளன. ஒப்பீட்டுத் தொகைகள் இதற்கமைய சீராக்கப்பட்டுள்ளன.

**(ஈ) நிதி மற்றும் நாணயத் தரவுகள்**

இந்த நிதி அறிக்கைகள் அனைத்தும் NLDB யின் செயற்பாட்டு மற்றும் தரவு நாணயமான இலங்கை ரூபாவில் தயாரிக்கப்பட்டுள்ளன.

இலங்கை ரூபாவில் தெரிவிக்கப்பட்ட சகல நிதி விபரங்களும் வேறுவிதமாகத் தெரிவிக்கப்படா விட்டால், கிட்டிய ரூபாவில் காண்பிக்கப்பட்டுள்ளன.

**(உ) மதிப்பீடுகள் மற்றும் தீர்வுகளின் உபயோகம்**

SLFRS / LKAS க்கு இணைந்த வகையில் நிதி அறிக்கைகளின் தயாரிப்பும், கணக்கியல் கொள்கைகளின் செயற்பாட்டை பாதிப்பனவும், சொத்துக்கள், பொறுப்புக்கள், வருமானம் மற்றும் மதிப்பீடுகளில் தெரிவிக்கப்பட்ட தொகைகளும் சமர்ப்பணத்திற்கென தீர்வுகள், மதிப்பீடுகள், கருத்து வெளிப்பாடுகள் என்பனவற்றை முகாமைத்துவம் மேற்கொள்ளும் தேவை ஏற்பட்டுள்ளது. இத்தகைய மதிப்பீடுகள், தீர்வுகள் என்பனவற்றின் பலனான உண்மையான பெறப்பேறுகள் வித்தியாசப்படலாம்.

செயற்பாட்டின் போதே மதிப்பீடுகளும், அவை சம்பந்தமான கருத்துக்களும் மீளாய்வு செய்யப்படுகின்றன. மீளாய்வுக் காலப்பகுதி அல்லது எதிர்காலம் என்பன சம்பந்தமான குறிப்பிட்ட காலப்பகுதியைப் பாதித்தாலும், தற்கால மற்றும் எதிர் காலங்களைப் பாதித்தாலும், கணக்கியல் மதிப்பீடு மீளாய்வு செய்யப்படுகிறது.

நிதி அறிக்கைகளில் இடம்பெற்ற தொகைகளில் மிக முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும் கணக்கியல் கொள்கைகளை செயற்படுத்தி, மதிப்பீடுகள், நிச்சயமற்ற தன்மை மற்றும் முக்கிய தீர்வுகள் சம்பந்தமான தகவல்கள் நிதி அறிக்கைகளின் குறிப்புக்களில் இடம்பெற்றுள்ளன.

**1.2 சொத்துக்களும் அவற்றின் பெறுமதியைத் தீர்மானிக்கும் வழிமுறைகளும்****1.2.1 பௌதிக சொத்துக்கள்**

பௌதிக சொத்துக்கள் அனைத்தும் ஒவ்வொரு அறிக்கைத் திகதியிலும் அதன் நீதியான பெறுமதியிலிருந்து விற்பனைச் செலவினம் கழிக்கப்பட்டு தீர்மானிக்கப்படுகிறது. இதில் பின்னர் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக, பெறுமானங்கள் அவை இடம்பெற்ற காலப்பகுதிக்கான இலாபம் அல்லது நட்டம் எனக் கருதப்படுகின்றன.

பொருத்தமான கழிவு விகிதம் உபயோகிக்கப்பட்டு, எதிர்கால காசப்பாய்ச்சலில் இருந்து கழித்த தற்போதைய பெறுமானமே பெருந்தோட்டங்களிலுள்ள மரங்களின் நீதியான பெறுமதி எனக் கருதப்படும். வனப் பிராந்தியம் என்பது, வர்த்தக நன்மை அல்லாத விவசாய காரணங்களின் அடிப்படையில் உபயோகிக்கப்படும் பௌதிக சொத்துக்களாகும். இவை உரிய முறையில் பராமரிக்கப்படாததனால், தனியாக பெறுமதி கணக்கிடப்படுவதில்லை.

NLDB யின் பௌதிக சொத்துக்கள், பெறுமதியின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான வழிமுறையை இந்தத் துறையில் நிபுணத்துவம் வாய்ந்த நிபுணர்களின் உதவியுடன் NLDB தயாரித்துள்ளது. இதனை பௌதிக சொத்துக்களின் நீதியான சந்தைப் பெறுமதிக்குச் சமமானது எனக் கூறலாம்.

**(அ) தெங்கு வளர்ச்சித் திட்டங்கள்**

புதிய தெங்கு நடுகை சம்பந்தமாகவும், ஊடு பயிர்ச் செய்கை சம்பந்தமாகவும் ஏற்பட்ட செலவினங்கள் நடுகைக்கும், வர்த்தக அடிப்படையிலான அறுவடைக்கும் இடையிலான 7 வருடகாலத்தைக் கருத்திற்கொண்டு மூலதனமாக்கப்பட்டுள்ளது. வர்த்தக அடிப்படையிலான அறுவடை ஆரம்பிக்கப்பட்டு 35 வருடங்களின் பின்னர் பதிவழிப்பு மேற்கொள்ளப்படும்.

**(ஆ) புத்தரை அபிவிருத்தி**

புற்களை நாட்டுவதற்கும், அவற்றின் அறுவடைக்கும் இடையிலான ஐந்து மாதகாலத்தைக் கருத்திற்கொண்டு, புத்தரை அபிவிருத்திச் செலவினங்கள் மூலதனமாக்கப்படுகின்றன. நான்கு வருட காலப்பகுதியில் இந்தத் தொகை பெறுமதி தீர்க்கப்படுகின்றது.

**(இ) முதிர்ந்த தோட்டங்கள்**

தோட்டங்களை ஆரம்பிப்பதில் ஏற்பட்ட செலவுகளும், அவற்றின் முதிர்ச்சிக்கட்டம் வரையிலான செலவினங்களும் தற்போதைய நிதிக்காலத்தில் அதற்கான பெறுமதி தீர்ப்பின் செலவினங்களைக் கழித்து மூலதனமாக்கப்படுகின்றது.

**1.2.2 ஆதனங்கள், இயந்திரங்கள், உபகரணங்கள்****(அ) இனங்காணலும் அளவையும்**

ஆதனங்கள், இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் என்பன, கொள்விலையில் அல்லது நீதியான பெறுமதியிலிருந்து திரட்டிய தேய்மானம் அல்லது சேதமடைந்த நட்டம் கழிக்கப்பட்டு தெரிவிக்கப்பட்டுள்ளன.

சகல ஆதனங்கள், இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் என்பன ஆரம்பத்தில் கொள்விலையிலிருந்து திரட்டிய தேய்மானம் அல்லது சேதமடைந்த நட்டம் கழிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன. சொத்து ஒன்றின் முக்கியமான பகுதிகள் இனங்காணப்பட்டு தனியாக தேய்மானம் கணிக்கப்பட்டுள்ளன. அவ்வப்போது இந்தப் பொருட்கள் மாற்றப்பட வேண்டுமானால், மாற்றப்பட்ட பகுதி விலக்கப்பட்டு, புதிய பகுதி, அதன் பயனுள்ள காலம் மற்றும் தேய்மானம் என்பனவற்றுடன் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஏனைய சகல திருத்த மற்றும் பராமரிப்புச் செலவினங்கள், செலவிடப்பட்ட தொகைகளாக வருமான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

### (ஆ) கொள்விலை

ஆதனங்கள், இயந்திரங்கள், உபகரணங்கள் என்பனவற்றின் கொள்விலை என்பது, அதன் வாங்கிய விலையும், அதனை உபயோகிக்கும் நிலைக்குக் கொண்டு வருவதில் ஏற்பட்ட நேரடிச் செலவினமும் ஆகும்.

தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ள அல்லது சாம்பாத்தியத் திறமையை அதிகரிக்கவென உரித்தாக்குதல், விஸ்தரித்தல் அல்லது அபிவிருத்தி செய்தல் என்ற வகையில் மேற்கொள்ளப்படும் செலவினங்கள், மூலதனச் செலவினங்களாகக் கருதப்பட்டுள்ளன.

தனியாகக் கணக்கில் காட்டப்பட்ட ஆதனங்கள், இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களின் பாகத்தை மாற்றுவதில் பரிசோதனை, திருத்துவதற்கான செலவினம் உட்பட ஏற்பட்ட செலவினம் குறிப்பிட்ட பாகத்தின் மூலம் எதிர்காலத்தில் பெறப்படும் நன்மைகளை NLDB க்குக் கிடைக்கும் என்ற நிலைப்பாட்டிலும், நம்பகமான அடிப்படையில் செலவினத்தை மதிப்பிட முடியும் என்ற நிலையிலும் மூலதனமாக்கப்படுகிறது.

### (இ) செலவின மீளமைப்பு

ஆதனங்கள், இயந்திரங்கள், உபகரணங்கள் (விவசாயத்துறை) என்பனவற்றின் திருத்தங்கள் மற்றும் எதிர்கால பொருளாதார நன்மைகள் கருதி மீளமைப்பதிலும், பராமரிப்பதிலும் ஏற்பட்ட செலவினங்கள், அவை ஏற்பட்ட காலப்பகுதியில் செலவினமாகக் கருதப்பட்டுள்ளன.

### (ஈ) தேய்மானம்

வருமான அறிக்கையிலிருந்து, இறையிலி நிலம் தவிர்ந்த சகல ஆதனங்கள், இயந்திரங்கள், உபகரணங்களின் கொள்விலையில் நோக்கோட்டு வழிமுறையின் அடிப்படையில், இத்தகைய சொத்துக்களின் கொள்விலையிலிருந்து, பயனுள்ள காலப்பகுதிக்கான மதிப்பீட்டைப் பதிவழிக்கவென தேய்மானம் கணக்கிடப்படுகிறது.

ஒரு சொத்தின் தேய்மானம் என்பது, அதன் பயன்பாட்டின் போது ஆரம்பித்து, விற்பனைக்கென அது குறிப்பிடப்பட்ட திகதியில் முடிவடையும். ஆய்வுக்குட்பட்ட வருடத்தின் கணக்கியல் கொள்கையில் இதுவொரு முக்கிய மாற்றமாகும். இதன் தாக்கம் முந்திய வருடங்களுடன் சீராக்கப்பட்டு SLFRS மாற்றத்திற்கான இணக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதனம், இயந்திரம், உபகரணம் என்பன, அது விற்கப்பட்டால் அல்லது அதன் பாவனை மூலம் எதிர்கால நன்மைகள் பெற முடியா விட்டால், அது அங்கீகரமற்றதாகக் கருதப்படும். அத்தகைய நிலைமையில் ஏற்படும் எந்தவொரு இலாபம் அல்லது நட்டம், அந்த வருடத்திற்கான விரிவான வருமான அறிக்கையில் தெரிவிக்கப்படும்.

முக்கிய வருடாந்த விகிதம் வருமாறு:

சொத்துக்களின் விபரம்	தேய்மான விகிதம்
கட்டிடங்கள்	5%
இயந்திரங்கள்	10%
வீதி மற்றும் போக்குவரத்து	20%
தளபாடம் மற்றும் பொருத்திகள்	10%
அலுவலக உபகரணங்கள்	20%
கால்நடை கொட்டிகள்	20%
உட்பட அமைப்புகள்	20%
தோட்ட உபகரணங்கள்	25%
கால்நடை கொட்டிகள்	20%

### 1.2.3 பதிவேட்டுப் பொருட்கள்

பதிவேட்டுப் பெறுமானங்கள் மிகக் குறைந்த கொள்விலையில் அல்லது பெறப்படக்கூடிய தேறிய பெறுமானத்தில் காண்பிக்கப்பட்டுள்ளன. தேறிய பெறுமானம் என்பது, சாதாரண வர்த்தக நடவடிக்கைகளின் போது மதிப்பிடப்பட்ட விற்பனை விலையில் விற்பனைச் செலவினங்கள் கழித்த தொகையாகும். பதிவேட்டுப் பொருட்களின் கொள்விலை சராசரி கொள்விலையின் அடிப்படையில் அமைந்துள்ளது. பொருட்களை கொள்வனவு செய்வதில் மற்றும் குறிப்பிட்ட இடத்திற்குக் கொண்டு வருவதில் ஏற்பட்ட

செலவினங்கள் பழைய மற்றும் துரிதமான விற்பனையாகாத பொருட்களின் மதிப்பிற்க்கம் என்பனவும் இதில் அடங்கும்.

விவசாய உற்பத்திப் பொருட்கள் என்பன கொள்விலையின் மிகக்குறைந்த மட்டத்தில் அல்லது பெறக்கூடிய தேறிய பெறுமானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன. கால்நடை வர்த்தகம் என்பது, நீதியான பெறுமதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

### 1.2.4 சொத்துக்களின் மதிப்பிற்க்கம்

சொத்துக்களில் மதிப்பிற்க்கம் ஏற்பட்டுள்ளதா என்பதைத் தீர்மானிக்கவென, அவற்றின் கொண்டு செல்லும் தொகைகள் ஒவ்வொரு அறிக்கைத் திகதியிலும் மீள் மதிப்பீடு செய்யப்படுகின்றன. மதிப்பிற்க்கத்திற்கான நிலைமை இருந்தால் அந்தச் சொத்திலிருந்து வசூலிக்கக்கூடிய தொகை மதிப்பீடு செய்யப்படுகின்றது. ஒரு சொத்தின் கொண்டு செல்லும் தொகை அதிலிருந்து பெறக்கூடிய தொகையிலும் பார்க்க அதிகரித்திருந்தால், மதிப்பிற்க்கம் நட்டம் அவதானிக்கப்படும். பெறக்கூடிய தொகையைத் தீர்மானிப்பதற்கு உபயோகிக்கப்பட்ட மதிப்பீட்டில் மாற்றம் இருந்தால் மாத்திரமே மதிப்பிற்க்கம் நட்டம் மாற்றப்படும்.

### 1.2.5 நிதித்துறைச் சொத்துக்கள்

LKAS 39 இன் கீழான நிதித்துறைச் சொத்துக்கள் என்பன நீதியான பெறுமதி கொண்ட நிதித்துறைச் சொத்துக்களாகத் தரப்படுத்தப்பட்டுள்ள அதேசமயத்தில், இலாபம் அல்லது நட்டம், கடன்கள் மற்றும் பெறுகைகள், முதிர்வுக்கான முதலீடுகள், விற்பனைக்கான நிதித்துறைச் சொத்துக்கள் என்பன நட்டம் ஏற்படாமல் பாதுகாக்கும் கருவிகளாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன.

சகல நிதித்துறைச் சொத்துக்களின் தரப்படுத்தல் சம்பந்தமாகவும் NLDB தீர்மானிக்கிறது.

சகல நிதித்துறைச் சொத்துக்களும் நீதியான பெறுமதியுடன், நடவடிக்கையின் மூலமான இலாபம் அல்லது நட்டத் தொகை சேர்க்கப்பட்டு இனங்காணப்பட்டுள்ளன.

கடன்கள் மற்றும் பெறுகைகள் வைப்புப்பணங்கள் சம்பந்தப்பட்ட மட்டில் அவை ஆரம்பிக்கப்பட்ட திகதியை NLDB அங்கீகரிக்கிறது. ஏனைய சகல நிதித்துறைச் சொத்துக்களும் (நீதியான பெறுமதியிலான சொத்துக்கள் உட்பட) குறிப்பிட்ட ஒப்பந்த ஏற்பாடுகளுக்கு NLDB பங்களியாக வரும் தினத்தில் இனங்காணப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட ஒரு சொத்திலிருந்து காசுப்பாய்ச்சலுக்கான ஒப்பந்த உரிமைகள் முடிவுக்கு வந்தால் அல்லது அந்தச் சொத்தின் சகல இடர்களும், பெறுமானங்களும் மாற்றப்பட்ட நடவடிக்கையில் காசுப்பாய்ச்சலைப் பெறுவதற்கான உரிமையை மாற்றினால், அந்த நிதித்துறைச் சொத்தின் அங்கீகாரத்தை NLDB கைவிடும். மாற்றப்பட்ட நிதித்துறைச் சொத்தின் உருவாக்கப்பட்ட எத்தகைய நலன்களும் அல்லது தடுத்து வைக்கப்பட்டவையும் NLDB யினால் தனியான சொத்து அல்லது பொறுப்பு என இனங்காணப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட தொகையைப் பதிவழித்தல், அல்லது நிகர அடிப்படையில் தீர்வுகாணத் திட்டமிடல் அல்லது குறிப்பிட்ட சொத்தை வற்று, பொறுப்புக்களை தீர்த்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு NLDB சட்டபூர்வ உரிமையைக் கொண்டிருந்தால் மாத்திரமே நிதித்துறைச் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் என்பன ஈடு செய்யப்பட்டு தேறிய தொகை நிதி நிலைமை சம்பந்தமான அறிக்கையில் தெரிவிக்கப்படும்.

NLDB யின் நிதித்துறைச் சொத்துக்களில் காசும் குறுகிய தவணை முதலீடுகளும் வர்த்தக மற்றும் ஏனைய பெறுகைகளும் அடங்கும்.

## (அ) கடன்களும் பெறுகைகளும்

கடன்களும் பெறுகைகளும், செயற்படு சந்தையில் இடம்பெறாது, நிலையான அல்லது தீர்மானிக்கக்கூடிய கொடுப்பனவுகளுடனான பயன்தரா நிதித்துறைச் சொத்துக்களாகும். பூர்வாங்க மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டதை அடுத்து, இத்தகைய நிதித்துறைச் சொத்துக்கள் அனைத்தும் தீர்க்கமான வட்டி வீதத்தை உபயோகித்து, பெறுமதி தீர்ப்புத் தொகையில் மதிப்பிற்கும் கழிக்கப்பட்டதாகும். பெறுமதி தீர்ப்புச் செலவினம் என்பது, கொள்வனவின் போது இடம்பெற்ற கழிவுத்தொகை அல்லது கொடுப்பனவைக் கருத்திற்கொண்டு, தீர்க்கமான வட்டி வீதத்தில் அடங்கியுள்ள கட்டணங்கள் மற்றும் செலவினங்கள் என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுவதாகும். தீர்க்கமான வட்டி வீத பெறுமதி தீர்ப்பு - விரிவான வருமான அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. மதிப்பிற்கும் காரணமாக ஏற்படும் நட்டங்கள் விரிவான வருமான அறிக்கையில் நிதித்துறைச் செலவினமாகக் காண்பிக்கப்பட்டுள்ளன.

கடன்களும், பெறுகைகளும் என்பதில் - வர்த்தகப் பெறுகைகள், ஊழியர் கடன்கள், வைப்புப் பணங்கள், முற்பணங்கள் ஏனைய பெறுகைகள், காசம் காசக்குச் சமமானவையும் அடங்கும்.

இருந்த போதிலும், தற்போதைய ஊழியர்களுக்கான கடன்களை ஒப்பந்தத் தொகையின் NLDB தொடர்ந்து பதிவுசெய்து வருகிறது. இத்தகைய விடயங்களை நீதியான பெறுமதியில் கணக்கீடு செய்வது பற்றி சம்பந்தப்பட்ட சகல தரப்பினருடனும் உடன்பாடு காணப்படும் வரை இந்த வழிமுறை பின்பற்றப்படுகிறது.

## (ஆ) முதிர்வுக் காலம் வரையிலான முதலீடுகள்

வருமானம் தராத நிதிச் சொத்துக்கள் தீர்க்கமான அல்லது தீர்மானிக்கக்கூடிய கொடுப்பனவுகளுடனும் குறிப்பிட்ட முதிர்வுடனும் உள்ள வருமானம் தராத நிதித்துறைச் சொத்துக்கள் அனைத்தும், அத்தகைய சொத்துக்களை முதிர்வுக்காலம் வரை வைத்திருக்கக்கூடிய நோக்கத்தையும், சக்தியையும் NLDB கொண்டிருக்குமிடத்து, முதிர்வுக் காலம் வரையிலான முதலீடுகள் என இனங்காணப்பட்டுள்ளன. பூர்வாங்க மதிப்பீட்டை அடுத்து இந்த முதலீடுகள் அனைத்தும் மதிப்பிற்கும் கழித்த தீர்க்கமான வட்டி வீதத்தை உபயோகித்து பெறுமதி தீர்ப்புத் தொகையில் கணக்கிடப்படுகின்றன. தீர்க்கமான வட்டி வீத பெறுமதி தீர்ப்பு - விரிவான வருமான

அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. மதிப்பிற்கும் காரணமாக ஏற்படும் நட்டங்கள் விரிவான வருமான அறிக்கையில் நிதித்துறைச் செலவினமாகக் காண்பிக்கப்பட்டுள்ளன.

அரசு கடன்பத்திரங்கள் மற்றும் நிலையான வைப்புக்கள் என்பனவற்றிலான முதலீடுகள் முதிர்வுக் காலம் வரையிலான முதலீடுகள் எனத் தரப்படுத்தப்பட்டுள்ளன.

## 1.2.4.1 நிதித்துறை சொத்துக்களின் மதிப்பிற்கும்

குறிப்பிட்ட ஒரு நிதித்துறைச் சொத்து அல்லது சொத்தின் தொகுதியில் மதிப்பிற்கும் ஏற்பட்டால், அத்தகைய மதிப்பிற்கும் அந்தச் சொத்தின் கொண்டுசெல்லப்படும் தொகைக்கும், எதிர்கால காசப்பாய்ச்சலின் அடிப்படையில் மதிப்பிடப்பட்ட தற்போதைய பெறுமானத்திற்கும் இடையிலான வித்தியாசத்தைக் கருத்திற்கொண்டு மதிப்பிற்கும் தொகை தீர்மானிக்கப்படுகிறது.

## 1.2.6 காசம் காசக்குச் சமமானவையும்

காசம் காசக்குச் சமமானவையும் என்பதில் கையிருப்பில் உள்ள காசம் வங்கியிலுள்ள வைப்புப் பணங்களும் அடங்கும்.

வங்கி மேலதிகப்பற்று ஏதாவது இருந்தால், காசம் நேரடியற்ற வழிமுறையை உபயோகித்து கணக்கிடப்பட்ட காசப் பாய்ச்சலும் காசக்கு சமமானவையில் அடங்கும்.

## 1.3 பொறுப்புக்களும் ஏற்பாடுகளும்

நிதி நிலைமை அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட பொறுப்புக்கள் நடைமுறைப் பொறுப்புக்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. கோரிக்கையின் பேரில் கொடுப்பனவுக்கு வருவையும் அல்லது அறிக்கைத் திகதியிலிருந்து ஒரு வருடத்திற்கு உட்பட்டவையும் இதில் அடங்கும். நடைமுறையற்ற பொறுப்புக்கள் என்பன அறிக்கைத் திகதியிலிருந்து ஒரு வருட காலத்திற்குள் கொடுப்பனவுக்கென உள்ள நிலுவைகளாகும்.

இந்த நிதி அறிக்கைகளைத் தயாரிப்பதில் தெரிவிக்கப்பட்ட சகல பொறுப்புக்களும் இடம்பெற்றுள்ளன. முற்கால சம்பவத்தின் காரணமாக NLDB சட்டப்படிமான கட்டுப்பாட்டைக் கொண்டிருக்குமிடத்து, ஏற்பாடுகளும், பொறுப்புக்களும் இனங்காணப்பட்டுள்ளன. இந்தக்

கடப்பாட்டுக்குத் தீர்வு காண்பதற்கு பெருமளவிலான பொருளாதார நன்மைகள் தேவைப்படும்.

## 1.3.1 மானியங்கள்

### 1.3.1.1 மானியங்களைக் கணக்கிடுதல்

NLDB யின் செலவினங்களை ஈடு செய்வதற்கான மானியங்கள் விரிவான வருமான அறிக்கையில் அத்தகைய செலவினங்கள் ஏற்பட்ட காலப்பகுதியில் வருமானமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன. சொத்து ஒன்றின் கொள்விலையை ஈடுசெய்யவென NLDB க்கு வழங்கப்பட்ட மானியம் விரிவான வருமான அறிக்கையில் சம்பந்தப்பட்ட சொத்தின் பயனுள்ள பாவனைக் காலத்தில் ஒழுங்கான அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

### 1.3.2 ஊழியர்களுக்கான நன்மைகள்

#### (அ) ஓய்வுக்கால பணிக்கொடை ஏற்பாடு

1983 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க பணிக்கொடைக் கொடுப்பனவுச் சட்டத்தில் கோரப்பட்ட பிரகாரம், சகல தகைமை கொண்ட ஊழியர்களுக்கும் நன்மை வழங்கும் திட்டத்தை NLDB ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த நலன்புரித் திட்டத்திற்கு நிதி ஏற்பாடு எதுவுமில்லை. இலங்கை கணக்கியல் தரம் LKAS 19 ஊழியர் நன்மைகள் என்பதன் வழிகாட்டலின் பேரில் NLDB பணிக்கொடைக்கான ஏற்பாட்டை கணக்கிட்டு வருகிறது.

தெரிவிக்கப்பட்ட நலன்புரித் திட்டத்தின் மூலம் ஓய்வின் போது ஊழியர் ஒருவர் பெறும் நன்மைத் தொகையை மதிப்பீடு செய்கிறது. வயது, சேவைக்காலம், பணிக்கொடை என்பனவற்றில் இது தங்கியிருக்கும்.

தெரிவிக்கப்பட்ட நலன்புரித் திட்டம் சம்பந்தமாக, நிதி நிலைமை அறிக்கையில் அங்கீகரிக்கப்பட்ட பொறுப்பு, அறிக்கைத் திகதியில் தெரிவிக்கப்பட்ட நலன்புரிக் கட்டுப்பாட்டின் தற்போதைய பெறுமானமும், இனங்காணப்படாத முந்திய கால சேவைகளின் செலவினம் சம்பந்தமான சீராக்கலும் அடங்கும். தெரிவிக்கப்பட்ட நலன்புரிக் கட்டப்பாடு NLDB யினால் LKAS 19 இல் தெரிவிக்கப்பட்ட வழிமுறையை உபயோகித்து, வருடா வருடம் கணக்கிடப்படுகிறது. தெரிவிக்கப்பட்ட நலன்புரித் திட்டத்தின் தற்போதைய பெறுமதி என்பது, சம்பந்தப்பட்ட

பணிக்கொடைப் பொறுப்பின் நிபந்தனைகளுக்கு உட்பட்ட முதிர்வுக் காலத்தில் ஓய்வூதிய நன்மை வழங்கப்படும் நாணயத்தில் முதலிடத்தைப் பெறும் அரசு முறிகளின் வட்டி வீதத்தை உபயோகித்து மதிப்பிடப்பட்ட எதிர்கால காசப்பாய்ச்சலைக் கணித்து தீர்மானிக்கப்படுகிறது.

சீராக்கல்கள், காப்புறுதித் தீர்மானங்களின் மாற்றங்கள் என்பனவற்றினால் ஏற்படும் இலாபங்கள் மற்றும் நட்டங்கள், ஏனைய விரிவான வருமானத்தில் சேர்க்கப்படுகின்றன அல்லது கழிக்கப்படுகின்றன. ஊழியர் ஒருவர் குறிப்பிட்ட காலப்பகுதிக்கு சேவையில் இருக்கும் நிபந்தனையைக் கொண்ட திட்டங்களில் மாற்றம் ஏற்பட்டால் அன்றி, முன்னைய சேவைக்கால செலவினங்கள் விரிவான வருமான அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. முன்னைய சேவைக்காலச் செலவினங்கள் சம்பந்தப்பட்ட மட்டில் குறிப்பிட்ட காலப்பகுதியில் நேர்கோட்டு அடிப்படையில் பெறுமதி தீர்க்கப்பட்டுள்ளன.

சகல கணக்கீட்டு வழிமுறைகளும் LKAS 19 இல் தெரிவிக்கப்பட்ட வழிமுறைகளுக்கு அமைவாக, கீழ்க்காணும் முக்கிய விடயங்களை உபயோகித்து கணக்கிடப்பட்டுள்ளன.

தொடர்ந்த சேவை :	NLDB தொடர் சேவை
வட்டி வீதம்	: 11.5%
சம்பள அதிகரிப்பு வீதம்	: 5.5%
ஓய்வில் செல்லும் வயது	: 55 வருடங்கள்
ஊழியர் மொத்த விகிதம்	: 1.0%

#### (ஆ) தெரிவிக்கப்பட்ட பங்களிப்புத் திட்டங்கள்

தெரிவிக்கப்பட்ட பங்களிப்புத் திட்டம் என்பது, ஊழியர் ஒருவர் குறிப்பிட்ட பங்களிப்பை தனியான நிதியத்தில் செலுத்தும் வேலைவாய்ப்பைப் பெற்றதன் பின்னரான திட்டமாகும். மேலதிகத் தொகைகளைச் செலுத்த வேண்டிய சட்டபூர்வ அல்லது ஆக்கபூர்வ கட்டப்பாட்டை அவர் கொண்டிருக்க மாட்டார். தெரிவிக்கப்பட்ட பங்களிப்புத் திட்டத்திற்கான கொடுப்பனவுகள், அவை ஏற்பட்ட வேளையைக் கருத்திற்கொண்டு விரிவான வருமான அறிக்கையில் செலவினமாகக் காட்டப்பட்டுள்ளன.

#### (இ) ஊழியர் சேமலாப நிதியம்

குறிப்பிட்ட ஒரு ஊழியரின் சம்பளத்தில் 15% ஐயும், 1% ஐயும் முறையே NLDB யும் ஊழியரும், ஊழியர் சேமலாப நிதியத்திற்கு

செலுத்துகின்றனர்.

#### (ஈ) ஊழியர் நம்பிக்கை நிதியம்

ஓவ்வொரு ஊழியரினதும் சம்பளத்தில் 3% ஆன தொகையை ஊழியர் நம்பிக்கை நிதியத்திற்கு NLDB வழங்குகிறது.

#### 1.3.3 வார்த்தக மற்றும் ஏனைய கொடுப்பனவுகள்

வார்த்தக மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் கொள்விலை அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

#### 1.3.4 வரியமைப்பு

வரிக்கான ஏற்பாடுகள் குறிப்பிட்ட ஆண்டுக்கான இலாபத்தின் அடிப்படையில் 2006 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி சட்டத்தில் தெரிவிக்கப்பட்ட வரிக்கான சீராக்கலின் அடிப்படையில் செய்யப்பட்டுள்ளன.

வரி செலுத்த வேண்டிய வருமானத்தின் ESC செலுத்தப்படுவது அவசியமாகும். சகல ESC பொறுப்புக்களையும் NLDB ஏற்கனவே செலுத்தியுள்ளது. வருமான வரிப் பொறுப்புக்கு எதிரான ESC கழிக்கப்படும்.

NLDB பெறுமதி சேர்க்கப்பட்ட வரி (VAT) செலுத்த வேண்டிய ஒரு நிறுவனமாகும். VAT சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய வற தொகை கணக்கிடப்படுகிறது. வற கொடுபட வேண்டிய / பெறப்பட வேண்டிய தொகைகள் நிதி நிலைமை சம்பந்தமான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

#### 1.3.5 பின்தள்ளிய வரி அமைப்பு

ஐந்தொகையின் திகதியிலன்று எத்தகைய பின்தள்ளிய வரிப்பொறுப்பும் இல்லை.

பின்தள்ளிய வரிச் சொத்துக்களை NLDB அங்கீகரிப்பதில்லை.

#### 1.3.6 வெளிநாட்டு நாணய செயற்பாடுகள்

வெளிநாட்டு நாணய செயற்பாடுகள் அனைத்தும், அறிவிக்கப்படும் நாணயமான இலங்கை ரூபாவில் செயற்பாடுகள் இடம்பெற்ற காலப்பகுதியில் நிலவிய நாணயப் பரிவாரத்தை விகிதத்தில் மாற்றப்பட்டுள்ளன.

#### 1.3.7 மூலதன முக்கிய பொறுப்பும் எதிர்வாராச் செலவின பொறுப்பும்

எதிர்வாராச் செலவினப் பொறுப்புக்கள் என்பன நிச்சயமற்ற எதிர்கால சம்பவங்களின் அடிப்படையில் அல்லது பொருளாதார நன்மைகளின் மாற்றங்கள் நம்பகமான முறையில் மதிப்பிட முடியாத சமயத்திலும், சம்பவிக்க முடியாத தருணத்திலும் தீர்மானிக்கப்படுவதாகும். NLDB யின் மூலதன முக்கிய பொறுப்புக்களும் எதிர்வாராத செலவினப் பொறுப்புக்களும், நிதி அறிக்கையின் சம்பந்தப்பட்ட குறிப்புகளில் இடம்பெற்றுள்ளன.

#### 1.4 விரிவான வருமான அறிக்கை

##### 1.4.1 வருமான அங்கீகாரம்

வருமானத்தின் பொருளாதார நன்மைகள் NLDB க்கு கிடைக்கும் என்ற அடிப்படையிலும், நம்பகமான முறையில் அதனை மதிப்பிட முடியும் என்ற நிலைப்பாட்டிலும் வருமானம் அங்கீகரிக்கப்படுகிறது. வார்த்தகக் கழிவுகள் மற்றும் விற்பனை வரிகள் என்பன கழிக்கப்பட்டு பெறப்பட்ட அல்லது பெறப்படக்கூடிய நீதியான பெறுமதியில் வருமானம் மதிப்பிடப்படுகிறது. வருமானத்தின் அங்கீகாரம் சம்பந்தமாக கீழ்க்காணும் முக்கிய அம்சங்கள் பிரயோகிக்கப்படுகின்றன.

##### (அ) பொருட்களின் விற்பனை

பொருட்களின் விற்பனை மூலமான வருமானம், அவற்றின் உரிமை காரணமான முக்கிய இடர்களும், விருதுகளும், பொருளை வாங்குபவருக்கு வழங்கப்பட்டதோடு, உரிமையுடன் சம்பந்தப்பட்ட முகாமைத்துவ ஈடுபாட்டை அல்லது விற்கப்பட்ட பொருட்களின் தீர்க்கமான கட்டுப்பாட்டை NLDB தொடர்ந்து கொண்டிருக்கிறது.

##### (ஆ) வட்டி வருமானம்

வட்டி வருமானம் என்பது, சொத்துக்கள் சம்பந்தமான கால விகித அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது.

##### (இ) வாடகை வருமானம்

வாடகை வருமானம் என்பது, திரண்ட அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது.

#### (ஈ) ஏனைய வருமானம்

ஏனைய வருமானம் என்பது, திரண்ட அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது.

ஆதனங்கள், இயந்திரங்கள், உபகரணங்கள் மற்றும் நடைமுறையற்ற சொத்துக்களின் விற்பனைக்கான செலவினம், பொருட்களை கொண்டு செல்வதற்கான செலவினம் என்பன கழிக்கப்பட்டபின் விற்பனை மூலம் கிடைக்கும் தேறிய இலாபம் அல்லது நட்டமாகும்.

#### (உ) அரசு மானியங்கள்

அபிவிருத்தி நடவடிக்கைகளுடன் சம்பந்தப்பட்ட அரசு மானியங்கள் வருமானம் அல்லது பின்தள்ளிய வருமானம் என கணிக்கக்கூடிய வருமான அணுகுமுறை என்பதன் கீழ் கணக்கில் காட்டப்பட்டுள்ளன. சபையின் முக்கிய நோக்கம் என்ற அடிப்படையில் உள்ளூர் விவசாயிகளுக்கு கால்நடைகளையும், இனவிருத்திப் பொருட்களையும் குறைந்த விகிதத்தில் வழங்குவதற்கு NLDB கட்டுப்பாடு கொண்டுள்ளமையே இதற்கான காரணமாகும்.

#### 1.4.2 செலவினம்

ஏற்பட்ட செலவினம் மற்றும் குறிப்பிட்ட பொருட்களினால் பெறப்படும் வருமானம் என்பதற்கிடையிலான தொடர்புகளின் அடிப்படையில் செலவினம் என்பது வருமான அறிக்கையில் காண்பிக்கப்பட்டுள்ளன. வார்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளல், செயற்திறன் அடிப்படையில் ஆதனங்கள், இயந்திரங்கள், உபகரணங்கள் என்பனவற்றைப் பராமரித்தலில் ஏற்பட்ட சகல செலவினங்களும் குறிப்பிட்ட ஆண்டுக்கான இலாபத்தைக் கணிப்பதில் செலவாகக் காண்பிக்கப்பட்டுள்ளது.

வருமான அறிக்கையை பணிப்பாளர்கள் சமர்ப்பிக்கும் போது சபையின் செயற்பாட்டை செலவின வழிமுறை திறம்பட பிரதிபலிப்பதனால் அத்தகைய வழிமுறையை தொடர்ந்து கடைப்பிடிப்பது என்று தீர்மானித்துள்ளனர்.

#### 1.5 காசுப்பாய்ச்சல் அறிக்கை

காசுப்பாய்ச்சல் அறிக்கைகள் LKAS 7 க்கு அமைய தயாரிக்கப்பட்டுள்ளன. செலுத்தப்பட்ட வட்டி என்பது, செயற்பாடு காசுப்பாய்ச்சல் எனவும், பெறப்பட்ட வட்டி என்பது, முதலீட்டுக் காசுப்பாய்ச்சல் எனவும் தரப்படுத்தப்பட்டுள்ளன.

#### 1.6 அறிக்கை தயாரிக்கப்பட்ட திகதிக்கு பின்னான சம்பவங்கள்

அறிக்கை தயாரிக்கப்பட்ட திகதிக்கு பின்னான சம்பவங்கள் கருத்திற் கொள்ளப்பட்டு தேவை ஏற்பட்ட விடத்து பொருத்தமான சீராக்கல்கள் கணக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அறிக்கைத் திகதிக்குப் பின்னர் நிதி அறிக்கையில் வெளியிடப்பட வேண்டிய சீராக்கல் எதுவும் இடம்பெறவில்லை.

#### 1.7 SLFRS ஐ முதல் தடவையாக கடைப்பிடித்தல்

இந்த நிதி அறிக்கைகள் இலங்கை கணக்கியல் தரங்களுக்கமைய SLFRS / LKAS NLDB தயாரித்த 2012 டிசம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டுக்கான முதலாவது தொகுதி கணக்கறிக்கைகளாகும். 2011 டிசம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டு உட்பட முன்னைய ஆண்டுகளுக்கான நிதி அறிக்கைகள், அந்தக் காலப்பகுதியில் கடைப்பிடிக்கப்பட்ட இலங்கை கணக்கியல் தரங்களுக்கு (LAS) அமைய NLDB தயாரித்திருந்தது.

இதற்கமைய SLFRS உடன் இணங்கக்கூடிய நிதி அறிக்கைகளை 2012 டிசம்பர் 31 இல் முடிவடைந்த அல்லது அதற்கு பிந்திய ஆண்டுகளுக்கான நிதி அறிக்கைகளை NLDB தயாரித்துள்ளது. கணக்கியல் கொள்கைகளில் தெரிவிக்கப்பட்டவாறு 2011 டிசம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டுக்கான ஒப்பீட்டுத் தகவல்களும் இதனுடன் வழங்கப்பட்டுள்ளன. நிதி அறிக்கைகளைத் தயாரிக்குமிடத்து, நிதி நிலைமையின் ஆரம்பம் SLFRS க்கு NLDB மாற்றமடையும் திகதியான 2011 ஜனவரி 01 ஆம் திகதியைக் கருத்திற்கொண்டு தயாரிக்கப்பட்டது. இத்தகைய மாற்றம் சம்பந்தமான சகலவித விபரங்கள் பற்றியும் இந்தக் குறிப்பு விளக்கமளிக்கிறது.

#### 1.7.1 உபயோகிக்கப்பட்ட விதிவிலக்குகள்

SLFRS 1 முதல் தடவையாக உபயோகிக்கப்பட்ட இலங்கை நிதித்துறை அறிக்கை தரங்கள் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட வழிமுறைகள் அறிக்கை என்பன குறிப்பிட்ட சில SLFRS பின்தள்ளி வைக்கப்பட்ட முதல் தடவை உபயோகத்தை அனுமதிக்கிறது.

2012 டிசம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான விரிவான நிதி அறிக்கை

		2012 ரூபா	2011 ரூபா	2010 ரூபா
வருமானம்				
விற்பனை வருமானம்	இணைப்பு 1	1,255,973,446.46	1,231,958,718.12	1,099,722,296.69
விற்பனை வருமானம்				
கால்நடை வளங்களின் விற்பனைச் செலவினம்		36,548,254.94		
மொத்த வருமானம்		1,292,521,701.40	1,231,958,718	1,099,722,297
விற்பனைச் செலவினம்		(1,112,230,862.91)	(867,284,455)	(803,287,381)
மொத்த இலாபம்		180,290,838.49	364,674,263	296,434,915
நானாவத வருமானம்	இணைப்பு 2	24,613,906.64	30,472,886.36	22,754,692.78
அரசு மானியம்	இணைப்பு 3	17,606,406.98	395,147,149	319,189,608
கழி செலவினம்				
விநியோகச் செலவுகள்	இணைப்பு 4	(3,838,748.72)	(4,382,003)	(3,574,785)
நீர்வாகச் செலவுகள்	இணைப்பு 5	(152,758,024.20)	(121,766,384)	(107,912,043)
ஏனைய செலவுகள்	இணைப்பு 6	(7,015,061.47)	(1,414,972)	(10,656,712)
நிதித்துறைச் செலவுகள்	இணைப்பு 7	(29,478,232.03)	(33,160,888)	(28,695,065)
வரிக்கு முந்திய இலாபம்		29,421,085.69	235,610,403	173,476,004
கழி வரி செலவினம்		(3,126,841.00)	(1,506,504)	(2,481,711)
ஆண்டுக்கான தேரிய இலாபம்		26,294,244.69	234,103,899	170,994,293
ஏனைய விரிவான வருமானம்		-	-	-
ஆதனங்கள், இயந்திரங்கள், உபகரணங்களின் மீள்மதிப்பீடு		-	-	-
வெளிநாட்டு நடவடிக்கைகளின் நாணயப் பரிவர்த்தனை வித்தியாசம்		-	-	-
நிதித்துறைச் சொத்துக்களின் நிதியான பெறுமதி மாற்றத்தின் இலாபம்		-	-	-
ஒவ்வூதியத் திட்ட நன்மைகள் மீதான காப்புறுதி இலாபம் (நட்டம்)		(2,472,126.53)	54,214,668	-
மொத்த விரிவான வருமானம்		23,822,118.16	288,318,566.53	170,994,292.58

1.7.2 கீழ்க்காணும் விதில்க்குகளை NLDB செயற்படுத்தியுள்ளது

1.7.2.1 கணிக்கப்பட்ட கொள்விலையாக நிதியான பெறுமதி அல்லது மீள் மதிப்பீடு

SLAS இன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட நிதி நிலைமை அறிக்கையில் ஆதனங்கள், இயந்திரங்கள், உபகரணங்கள் என்பன கொள்விலை வழிமுறையை உபயோகித்துக் கணக்கிடப்பட்டுள்ளன. கணிக்கப்பட்ட கொள்விலையாக நிதியான பெறுமதியை NLDB இதுவரை உபயோகிக்கவில்லை.

1.7.2.2 முக்கியமான கணக்கியல் தீர்வுகள், மதிப்பீடுகள் மற்றும் அலுமானங்கள்

NLDB யின் கணக்கறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டு அதேசமயத்தில், கடைப்பிடிக்கப்படாத தரங்கள் இந்த நிதி அறிக்கையில் கடைப்பிடிக்கப்படவில்லை. எதிர்காலத்தில் இந்தத் தரங்களும், விளக்கங்களும் உபயோகிக்கப்பட்டால், வெளிப்பாடுகள், நிதி

விடயம்	2012	2011	2010
SLAS/GAAP இன் கீழான பங்குகள்	1,030,639,905	988,902,078	726,733,677
பணிக்கொடை மேலதிக ஏற்பாடு	29,289,585	8,732,272	
ஆரம்ப நிலுவை மீதான வட்டி	(33,246,236)	(19,143,647)	
காப்பீட்டு இலாபம் (நட்டம்)	51,742,541	54,214,668	
தேய்மானம்	(14,458,087)	(9,642,536)	(5,469,155)
SLFRS இன் கீழான பங்குகள்	1,063,967,707	1,023,062,835	721,264,522

விடயம்	2012	2011	2010
SLAS/GAAP யின் கீழான நிகர இலாபம்	25,781,914	248,688,654	176,463,447
வரி சீராக்கல்	(1,126,841)		
பணிக்கொடை மேலதிக ஏற்பாடு	20,557,312	8,732,272	
ஆரம்ப நிலுவை மீதான வட்டி	(14,102,589)	(19,143,646)	
காப்பீட்டு இலாபம் (நட்டம்)	(2,472,126)	54,214,667	
தேய்மானம்	(4,815,551)	(4,173,381)	(5,469,155)
SLFRS இன் கீழான நிகர இலாபம்	23,822,118	288,318,566	170,994,292

1.9 எதிர்மறாப் பொறுப்புக்கள்

சபையின் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளும் சட்டமா அதிபர் இத்தகைய வழக்குகளின் உண்மையான பொறுப்புக்களை இந்தக் காலகட்டத்தில் மதிப்பிட முடியாது எனத் தெரிவித்துள்ளதனால், கணக்குகளில் எத்தகைய ஏற்பாடும் செய்யப்படவில்லை

நிலைமை அல்லது செயற்பாடு என்பனவற்றில் குறிப்பிடத்தக்க தகவலை ஏற்படுத்தக்கூடும் என NLDB எதிர்பார்க்கிறது. அவை நடைமுறைக்கு வரும் சமயத்தில் அவற்றை ஏற்றுக்கொள்வதென்று NLDB தீர்மானித்துள்ளது.

1.8 SLFRS க்கு மாறுவதற்கான விளக்கம்

SLFRS 1 ஐ கடைப்பிடிப்பதற்கு SLAS இலிருந்து இந்த வழிமுறைக்கு மாறுவதற்கான விளக்கத்தை NLDB வழங்குகிறது. இந்த விளக்கங்களில் மாற்றத்திற்கான காரணங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதேவேளை, மாற்றத் திகதியான 2011 ஜனவரி 01 ஆம் திகதிக்கும், 2011 டிசம்பர் 31 ஆம் திகதிக்கும் இடையிலான மொத்த விரிவான வருமானத்திற்குரிய சீராக்கல்களும் NLDB யின் நிதியங்கள் மற்றும் ஒதுக்கீடுகள் என்பனவற்றின் சீராக்கல்களும் 2011 டிசம்பர் 31 இல் முடிவடைந்த நிதியாண்டின் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

1.8.1 பங்குகள் சம்பந்தமான சீராக்கல்

1.8.2 விரிவான மொத்த வருமானத்தின் சீராக்கல்

அறிக்கைத் திகதியன்று எத்தகைய ஒப்பந்தங்களிலும், உத்தேச ஒப்பந்தங்களிலும் எந்தவொரு பணிப்பாளருக்கும் தொடர்பு இல்லை.

1.10 சம்பந்தப்பட்ட தரப்பினரின் நடவடிக்கைகள்

2012 டிசம்பர் 31 இல்முடிவடைந்த காலப்பகுதிக்கான நிதிநிலைமைக் கூற்று

சொத்துக்கள்	2012		2011		2010	
	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா
நடைமுறை அல்லாத சொத்துக்கள்						
- பொதுச் சொத்துக்கள்	453,017,591.36		391,162,637	325,188,668.65		
- பெருந்தொட்டங்கள்	525,413,449.56		240,321,969	201,647,728		
- கால்நடை மூலதனம்			1,583,770	-		
- கால்நடை / ஆடுகள் வங்கி			619,397,886	494,004,431	1,020,840,828	
- ஆதனங்கள், இயந்திரங்கள், உபகரணங்கள்	1,257,127,937.05	2,235,558,978	15,995,171	15,995,171		
- உப நிறுவனங்களில் முதலீடு	15,995,170.61	15,995,171				
- நடைமுறைச் சொத்துக்கள்			188,427,848	146,709,823		
- வர்த்தக மற்றும் ஏனைய கையிருப்புகள்	131,708,070.77		8,919,643	21,562,470		
- கால்நடை வர்த்தகம்	7,498,131.41		140,121,524	122,118,967		
வர்த்தகம், ஏனைய பெறுகைகள், முற்பணங்கள்	222,587,078.09		14,384,805	9,943,851		
- வைப்புகளும் முற்கொடுப்பவைகளும்	14,590,216.98		24,215,111	13,319,324		
- ஏனைய நடைமுறைச் சொத்துக்கள்	30,668,673.56		25,973,800	22,074,323		
- தவணை மற்றும் அழைப்பு வைப்புகள்	27,165,044.96		20,454,253	28,414,784		
காசம் காக்கீழ் சமமானவையும்	12,463,087.49	446,680,303.26				
		2,698,234,451.84		422,496,984		364,143,542
மொத்த சொத்துக்கள்				1,690,958,417		1,400,979,540
பங்குகளும் பொறுப்புகளும்	576,587,649.00		576,587,649	576,587,649		
செலுத்திய மூலதனம்						
பங்குகளின் ஏனைய கூறுகள்						
- மூலதன ஒதுக்கீடு	143,696,928.00		145,364,174	131,884,428		
- வருமான ஒதுக்கீடு	40,723,129.00		21,973,129	21,973,129		
- சமூகம் நிதியும்	37,500,000.00		37,500,000	37,500,000		
பிடித்து வைத்த சம்பாத்தியங்கள்	265,460,001.26		241,637,883	(46,680,683)		
		1,063,967,707.26		1,023,062,835		721,264,523
நடைமுறையற்ற பொறுப்புகள்						
கொடுபட வேண்டிய வட்டி தவணைக்கடன்கள்	1,005,039,805.59		128,174,367	117,863,653		
- வட்டியற்ற கடன்கள்	50,000,000.00		50,000,000	50,000,000		
ஒப்பீடு பணிக்கொடை	134,361,674.04		122,631,214	166,466,691		
குத்தகைச் சொத்துக்களில் பின்தள்ளிய வருமானம்	43,015,997.62	1,232,417,477.25	44,016,502	344,822,083	45,017,007	379,347,351
நடைமுறைப் பொறுப்புகள்						
வர்த்தக மற்றும் ஏனைய கொடுப்பவைகள்	314,665,875.92		281,579,647	249,065,881		
குறுகியகால கடன்கள்	77,128,115.45		21,812,324	34,264,342		
12 மாதங்களுக்கு உட்பட்ட கடன் கொடுப்பவைகள்	10,055,276.00	401,849,267.37	19,681,528	17,037,444	300,367,667	
மொத்த பங்குகளும் பொறுப்புகளும்		698,234,451.89		1,690,958,417		1,400,979,540

இந்த நிதி அறிக்கைகளின் தயாரிப்பிற்கும் சம்பந்தமற்றும் பணியாளர்களை பொறுப்பாவார். சபையின் சார்பில் சபைக்காக கைச்சாத்திடப்பட்டது.

1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதிச் சட்டத்திற்கு உட்பட்ட வகையில் நிதி அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன என்று இத்தால் நான் உறுதி கூறுகின்றேன்.



உப பொது முகாமையாளர் (நிதி)

தலைவர்

பிரதித் தலைவர்

தேசிய கால்நடை அபிவிருத்தி சபை  
நிதி அறிக்கைகள் 2012

தேசிய கால்நடை அபிவிருத்தி சபை

2012 டிசம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டுக்கான

பங்கு மாற்றம் பற்றிய அறிக்கை

	மூலதனம்	மூலதன ஒதுக்கம்	வருமான ஒதுக்கம்	சுழுவம் நிதியம்	பிடித்து வைத்த சம்பாத்தியம்	மொத்தம்
	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா
2010 ஜனவரி 01 இல் நிலுவை	76,587,649	132,599,971	21,973,129	37,500,000	(217,674,976)	550,985,773
நீதிமன்ற உத்தரவு கால்நடை		2,271,638				2,271,638
பண்ணை பராமரிப்பு		1,000,000				1,000,000
கோழிக்குஞ்சு இறக்குமதி		1,237,290				1,237,290
பால் விற்பனை நிலைய பெறுமதி தீர்ப்பு		(5,125,000)				(5,125,000)
வடக்கு வசந்தம்		(99,471)				(99,471)
விரிவான வருமானம்				-	170,994,293	70,994,293
2010 டிசம்பர் 31 இல் நிலுவை	76,587,649	131,884,428	21,973,129	37,500,000	(46,680,683)	721,264,523
2011 ஜனவரி 01 இல் நிலுவை	576,587,649	131,884,428	21,973,129	37,500,000	(46,680,683)	721,264,523
பெறப்பட்ட மானியம்		14,667,246				14,667,246
மானிய பெறுமதி தீர்ப்பு		(1,187,500)				(1,187,500)
விரிவான வருமானம்				-	234,103,899	234,103,899
உண்மையான இலாபம்						54,214,668
2011 டிசம்பர் 31 இல் நிலுவை	576,587,649	145,364,174	21,973,129	37,500,000	241,637,883	1,023,062,835
2012 ஜனவரி 01 இல் நிலுவை	576,587,649	145,364,174	21,973,129	37,500,000	241,637,883	1,023,062,835
பெறப்பட்ட மானியம்	-		25,000,000	-	-	25,000,000
மானிய பெறுமதி தீர்ப்பு	-	(1,667,246)	(6,250,000)	-	-	(7,917,246)
விரிவான வருமானம்	-	-	-	-	26,294,245	26,294,245
காப்புறுதி அடிப்படையில் இலாபம் (நட்டம்)					(2,472,127)	
2012 டிசம்பர் 31 இல் நிலுவை	576,587,649	143,696,928	40,723,129	37,500,000	265,460,001	1,066,439,834

2012 டிசம்பர் 31இல் முடிவடைந்த ஆண்டின்

காசப்பாய்ச்சல் அறிக்கை

	2012 Rs.	2011 Rs.
ஆண்டுக்கான தேரிய இலாபம் / (நட்டம்)	29,421,085.69	235,610,402.76
சீராக்கல்கள்:	29,421,086	235,610,403
ஆதனங்கள், இயந்திரங்கள், உபகரணங்கள் மீதான இலாபம் / (நட்டம்)	(890,783)	(504,845)
தேய்மானம்	54,138,603	36,518,957
பணிக்கொடைக்கான ஏற்பாடு	8,275,602	7,870,239
ஐயக்கடன்களுக்கான ஏற்பாடு	20,704,043	15,993,446
பின்தள்ளிய குத்தகை வருமானம்	(1,000,504)	(1,000,504)
வட்டி	29,478,232	33,160,889
போனஸ் ஏற்பாடு	8,000,000	8,000,000
செயற்படு மூலதன மாற்றத்திற்கு முந்திய நடவடிக்கைகளின் பண வருமானம்	148,126,279	335,648,584
கடன்கள் அதிகரிப்பு / (குறைவு)	876,865,439	10,310,714
நடைமுறைப் பொறுப்புக்கள் அதிகரிப்பு / (குறைவு)	78,775,767	22,705,832
வாத்தக மற்றும் ஏனைய கொடுப்பனவுகளில் அதிகரிப்பு / (குறைவு)	58,141,289	(29,075,198)
பதிவேடுகளில் அதிகரிப்பு / (குறைவு)	(202,903,456)	(40,258,011)
கால்நடை மூலதனம் அதிகரிப்பு / (குறைவு)	(87,682,429)	(34,211,117)
வாத்தகம் மற்றும் ஏனைய பெறுகைகளில் அதிகரிப்பு / (குறைவு)	(171,163,251)	(89,967,414)
செலுத்திய வட்டி	(15,375,643)	(14,017,242)
செலுத்திய பணிக்கொடை	(13,119,857)	(16,634,695)
செலுத்திய வரி	(5,760,186)	(4,534,163)
செயற்படு நடவடிக்கை மூலமான தேரிய நிதி	665,903,952	139,967,290
முதலீட்டு நடவடிக்கைகள் மூலமான தேரிய நிதி		
நடைமுறையற்ற சொத்துக்களின் கொள்வனவு	(691,868,654)	(161,913,147)
ஏனைய சொத்துக்கள் அதிகரிப்பு		
ஆதனங்கள், இயந்திரங்கள், உபகரணங்களின் விற்பனை	890,783	505,580
	(690,977,871)	(161,407,567)
நிதி நடவடிக்கைகள் மூலமான தேரிய வருமானம்		
பெறப்பட்ட அரசு மானியம்	17,082,754	13,479,746
கடன்களும் / குத்தகைகளும் பெறப்பட்டவை (தீர்க்கப்பட்டவை)		
	17,082,754	13,479,746
வருடத்தில் தேரிய காசு அதிகரிப்பு / (குறைவு)	(7,991,165)	(7,960,531)
வருட ஆரம்பத்தில் காசும் காசுக்குச் சமமானவையும்	20,454,253	28,414,784
வருட முடிவில் காசும் காசுக்குச் சமமானவையும்	12,463,088	20,454,253

தேசிய கால்நடை அபிவிருத்தி சபை

2012 டிசம்பர் 31 இல் முடிவடைந்த வருடத்திற்கான

விரிவான வருமான அறிக்கைக்கான அட்டவணை

இணைப்பு 1	YEARENDED 31.12.2012	YEARENDED 31.12.2011	YEARENDED 31.12.2011
வருமானம்			
விற்பனை	1,464,230,608.90	1,441,363,755	1,234,533,833
கழி: பண்ணைகளுக்கிடையிலான விற்பனை	(208,257,162.44)	(209,405,037)	(134,811,536)
வருமானம்	1,255,973,446.46	1,231,958,718	1,099,722,297
இணைப்பு 2			
ஏனைய வருமானம்			
குத்தகை வாடகை வருமானம்	675,500.00	2,505,039	2,176,854
ஊழியர் கடன் வட்டி	2,503,617.06	2,805,984	2,467,350
வைப்புப் பண வட்டி	2,474,866.66	827,529	3,398,188
சிறிய திட்டங்களில் (நட்டம்) / இலாபம்	1,340,843.74	999,263	1,667,681
பசும்பால் விற்பனாகப் பிரிவு	(2,078,514.00)	4,243,781	(374,681)
டிவை	608,423.33	629,121	(8,002,380)
ஏனைய வருமானம்	17,238,199.76	17,957,324	9,915,291
விற்பனை நிலையம் (தலைமை அலுவலகம்)	960,187.51	-	8,377,061
நடைமுறையற்ற சொத்துக்களின் விற்பனை	890,782.58	504,844.52	3,129,328.45
	24,613,906.64	30,472,886.36	22,754,692.78
இணைப்பு 3			
அரசு மானியம்			
தேசத்திற்கு மசூதி 2012	11,356,406.98	-	-
பால் ஜனரஞ்சக நடவடிக்கை	-	1,187,500.00	5,125,000.00
புற தரை அபிவிருத்தி	6,250,000.00	-	-
	17,606,406.98	1,187,500.00	5,125,000.00
இணைப்பு 4			
விநியோகச் செலவு			
தரகுச் செலவினம்	3,838,748.72	4,382,003	3,574,785
	3,838,748.72	4,382,003	3,574,785
இணைப்பு 5			
நிர்வாகச் செலவினம்			
பண்ணை நிர்வாக மற்றும் பொதுச் செலவினம்	37,642,058.62	21,908,098	13,722,226
வருடந்த போனஸ்	8,000,000.00	8,000,000	8,206,000
தலைமை அலுவலகம்	107,115,965.58	91,858,286	85,983,817
	152,758,024.20	121,766,384	107,912,043
இணைப்பு 6			
ஏனைய செலவுகள்			
சோளச் செலவை	-	1,414,972	10,656,712
தேசத்திற்கு மசூதி 2012	7,015,061.47	-	-
	7,015,061.47	1,414,972	10,656,712
இணைப்பு 7			
நிதிச் செலவினம்			
மேலதிகப்பற்றுக்கான வட்டி	2,753,475.41	107,572	10,338,708
குத்தகை வட்டி	1,659,220.00	519,524	6,212,862
வங்கிக்கடன் வட்டி	951,677.16	3,123,876	
வங்கிக் கட்டணங்கள்			1,877,226
பணிக்கொடை நிலுவை வட்டி	14,102,589.46	19,143,647	
விவசாயிகள் நம்பிக்கை நிதிய வட்டி	10,011,270.00	10,266,270	10,266,270
	29,478,232.03	33,160,888	28,695,065

தேசிய கால்நடை அபிவிருத்தி சபை

நிதி நிலைமைக் கூற்று அட்டவணை 2012

குறிப்பு - 04	தெங்கு கீழ் நடுகை புதிய செய்கை	புறதரை அபிவிருத்திச் செலவினம்	முத்திரிகை நடுகைக்கான செலவினம்	இறப்பர் நடுகைக்கான செலவினம்	மொத்தம்
	RS.	RS.	RS.	RS.	
பெருந்தோட்டம்					
2012.01.01 இல் முன்கொண்டு வந்த நிலுவை	363,870,845.91	20,390,051.69	1,335,381.97	5,566,357.75	391,162,637.32
2012 ஆம் ஆண்டின் போதான செலவினம்	57,361,053.95	19,139,001.85	-	1,807,799.79	78,307,855.59
	421,231,899.86	39,529,053.54	1,335,381.97	7,374,157.54	469,470,492.91
கழி: இலாபம் மற்றும் நட்டத்திற்கான தொகை	(3,919,240.46)	(12,533,661.09)	-	-	(16,452,901.55)
2012.12.31 இல் நிலுவை	417,312,659.40	26,995,392.45	1,335,381.97	7,374,157.54	453,017,591.36
2010.12.31 இல் நிலுவை	312,446,497	6,944,773	1,335,382	4,462,017	325,188,669

குறிப்பு - 05	2012 மூலதனம்	2012 விற்பனை	2012 மொத்தம்	2011 சூபா	2010 சூபா
2012.12.31 இல் கால்நடை மதிப்பீடு					
- கால்நடை / எருதுகள்	250,815,322	3,803,887	254,619,209	253,745,220	220,608,362
- ஆடுகள்	3,809,313	-	3,809,313	4,518,370	5,173,211
- பன்றிகள்	5,458,004	1,812,678	7,270,682	7,058,679	4,862,019
- செம்மறியாடுகள்	16,177,120	-	16,177,120	11,920,855	6,762,827
- முயல்கள்	-	-	-	-	-
- கோழிகள்	29,660,449	3,018,663	32,679,112	40,914,398	44,155,335
- மீன்	-	-	-	-	-
- காடைகள்	-	10,540	10,540	35,630	30,167
- தாராக்கள்	2,345	14,720	17,065	13,686	6,406
- வான்கோழிகள்	52,602	715	53,317	100,655	18,881
- ஏனையவை	-	241,070	241,070	244,900	944,596
- இறக்குமதி கால்நடை	288,503,235	-	288,503,235	-	-
	594,478,389	8,902,273	603,380,662	318,552,393	282,561,802
25% கழிவு	(69,064,940)	(1,404,141)	(70,469,081)	(69,310,781)	(59,351,605)
தேதிய பெறுமானம்	525,413,450	7,498,131	532,911,581	249,241,612	223,210,198

குறிப்பு - 07	சூபா	சூபா	சூபா
கிளை நிறுவனங்களில் முதலீடு	15,995,171	15,995,171	15,995,171

இலங்கை - லிபியா விவசாய மற்றும் கால்நடை அபிவிருத்தி நிறுவனத்தில் 1995 இல் அட்டவணைப்படுத்தப்படாத முதலீடுகளில் சபை சூபா 15,995,170.61 ஐ முதலீடு செய்திருந்தது. கிளை நிறுவனத்தில் 51% பங்குகளை கம்பனி கொண்டுள்ளது. செலவின வழிமுறை கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

கீழ்க்காணும் காரணங்களின் அடிப்படையில் திரட்டிய நிதி அறிக்கை தயாரிக்கப்பட முடியவில்லை.

1. கிளை நிறுவனங்களின் வர்த்தக நடவடிக்கைகள் பிரதான கம்பனியின் நடவடிக்கைகளைப் போன்றவை
2. கணக்கியல் காலங்களும் வேறுபட்டவை.

குறிப்பு - 08	2012 சூபா	2011 சூபா	2010 சூபா
31.12.2012 இல் வர்த்தக மற்றும் ஏனைய கையிருப்பு			
தேங்குப் கொப்பரா	49,092,223.42	106,508,581	76,628,313
நாணுவீத உற்பத்தி கையிருப்பு	8,236,160.12	6,537,736	15,841,212
பண்ணைகளினதும் தலைமை அலுவலகத்தினதும் ஏனைய பொது கையிருப்பு	74,379,687.23	75,381,531	54,240,298
	31,708,070.77	188,427,848	146,709,823

குறிப்பு - 09 - வர்த்தகமும் ஏனைய பெறுகைகளும் முற்பணங்களும்	2012 (ரூபா)	2011 (ரூபா)	2010 (ரூபா)
ஊழியர் கடனாளிகள்	33,757,499	33,837,348	38,681,772
வர்த்தகம் மற்றும் ஏனைய கடனாளிகள்	188,694,620	98,352,604	78,162,929
	222,452,118	132,189,952	116,844,701
கழி: ஐயக்கடன் மற்றும் அறவிடமுடியாத கடன்களுக்கான ஏற்பாடு	(20,704,043)	(15,993,446)	(13,503,564)
	201,748,075	116,196,505	103,341,137
		-	
பொருளாதார சேவைக் கட்டணங்கள்	17,494,747	19,427,724	14,717,971
உள்நாட்டு இறவை திணைக்களம்	(595,833)	(241,704)	2,919,209
வற் கோரிக்கையது	3,940,090	4,738,999	1,140,649
	222,587,078.09	140,121,524	122,118,967

குறிப்பு - 10 வைப்புக்களும் முற்கொடுப்பனவுகளும்	2012 (ரூபா)	2011 (ரூபா)	2010 (ரூபா)
வைப்புக்கள்	1,338,207	1,214,061	1,289,611
முற்கொடுப்பனவுகள்	13,252,010	13,170,744	8,654,240
	14,590,217	14,384,805	9,943,851

குறிப்பு - 11 ஏனைய நடைமுறைச் சொத்துக்கள்	2012 (ரூபா)	2011 (ரூபா)	2010 (ரூபா)
நாற்று மேடைகள் உட்பட பண்ணைகள் மற்றும் நெற் சாகுபடியில் பூர்த்தியடையாத நடவடிக்கைகளின் செலவினம்	30,668,674	24,215,111	13,319,324

குறிப்பு - 12 தவணை மற்றும் அழைப்பு வைப்புக்கள்	2012 (ரூபா)	2011 (ரூபா)	2010 (ரூபா)
நாராஜேஷன்பிட்டி மக்கள் வங்கியில் அழைப்பு வைப்பு	23,802,778	25,709,796	21,829,874
இலங்கை வங்கியில் நிலையான வைப்பு	3,362,267	264,005	244,449
	27,165,045	25,973,800	22,074,323

குறிப்பு - 13 காசம் காக்கு சமமானவையும்	2012 (ரூபா)	2011 (ரூபா)	2010 (ரூபா)
வங்கி நிலுவைகள்	7,160,131	16,505,564	17,331,617
சேமிப்புக் கணக்குகள்	6,397	6,069	5,000
கையிருப்பிலுள்ள காசு	4,004,593	2,845,689	2,366,187
கையிருப்பிலுள்ள முத்திரைகள்	62,061	43,137	25,896
கொண்டுசெல்லும் பணம்	1,229,906	1,053,794	8,686,084
	12,463,087	20,454,253	28,414,784

குறிப்பு - 14 தவணைக்கடன்களுக்கான செலுத்த வேண்டிய வட்டி	2012 (ரூபா)	2011 (ரூபா)	2010 (ரூபா)
விவசாயிகள் நம்பிக்கை நிதியம்	100,112,700	102,662,700	102,662,700
மக்கள் வங்கி கடன்	-	11,852,391	30,259,233
குளிசூட்டிய வாகனம்	-	729,137	729,199
பாற்பண்ணை கால்நடை கடன்	881,785,607	-	-
குத்தகை வசதிகள்			
5 டெப் வாகனங்கள்	19,024,511	25,823,408	-
5 உழவு இயந்திரங்கள்	13,141,040	-	-
2 மோட்டார் கள்கள்	9,823,560	12,654,135	-
நிச்சயமற்ற வட்டி			
5 டெப் வாகனங்கள்	(3,055,381)	(3,936,741)	-
5 உழவு இயந்திரங்கள்	(4,203,540)	-	-
2 மோட்டார் கள்கள்	(1,533,415)	(1,929,135)	-
12 மாதங்களுக்குக் கொடுப்பனவுக்கு மாற்றம்	(10,055,276)	(19,681,528)	(15,787,479)
	1,005,039,806	128,174,367	117,863,653
வருட இறுதியில் நிலுவை	1,005,039,806	128,174,367	117,863,653

குறிப்பு - 15 வட்டி அற்ற கடன்கள்	2012 (ரூபா)	2011 (ரூபா)	2010 (ரூபா)
திறைசேரி கடன்	50,000,000	50,000,000	50,000,000
	50,000,000	50,000,000	50,000,000

குறிப்பு - 16 ஒய்வுக்கான பணிக்கொடை	2012 (ரூபா)	2011 (ரூபா)	2010 (ரூபா)
ஜனவரி 01 இல் நிலுவை	122,631,213.74	166,466,691	154,442,001
கூட்டுக: ஆண்டுக்கான ஏற்பாடு	8,275,601	7,870,239	29,906,056
ஆரம்ப நிலுவை வட்டி	14,102,589	19,143,647	-
காப்புறுதி மதிப்பீடு இலாபம் / (நட்டம்)	2,472,127	(54,214,668)	-
	147,481,531	139,265,909	184,348,057
கழி: ஆண்டுக்கான கொடுப்பனவுகள்	(13,119,857.10)	(16,634,695)	(17,881,366)
டிசம்பர் 31 இல் நிலுவை	134,361,674	122,631,214	166,466,691

குறிப்பு - 17 குத்தகை சொத்துக்களின் பின்தள்ளிய வருமானம்	2012 (ரூபா)	2011 (ரூபா)	2010 (ரூபா)
கொவ நிலுவை	44,016,502.00	45,017,007	46,017,511
வருமானத்திற்கான மாற்றம் - இலங்கை லிபிய நிறுவன குத்தகை	(88,383.83)	(88,384)	(88,384)
வருமானத்திற்கான மாற்றம் - கிரான்டிக்கல் நிறுவன குத்தகை	(666,666.00)	(666,666)	(666,666)
வருமானத்திற்கான மாற்றம் - ரஜவெல்ல கோல்ட்புன்ஸ் குத்தகை	(245,454.55)	(245,455)	(245,455)
	43,015,997.62	44,016,502	45,017,007

குறிப்பு - 18 கொடுப்பனவுகளும் ஏற்பாடுகளும்	2012 (ரூபா)	2011 (ரூபா)	2010 (ரூபா)
ஊழியர் கடனாளிகள்	18,209,903	15,338,229	15,791,631
வர்த்தக மற்றும் ஏனைய கடனாளிகள்	233,936,896	210,527,092	179,049,066
தீர்ண்ட கட்டணங்கள்	21,647,816	19,618,031	18,435,401
ஏற்பாடுகள்	12,930,614	8,506,993	9,641,992
வைப்புக்கள்	15,151,707	16,679,917	13,368,631
ஊ.சே.நி கொடுப்பனவு	4,828,971	4,465,067	4,883,315
ஊ.ந.நி கொடுப்பனவு	719,523	641,875	673,555
	307,425,431	275,777,203	241,843,591
வற் கொடுப்பனவு	7,240,445	5,802,444	7,222,290
	-	-	-
	-	-	-
	314,665,876	281,579,647	249,065,881

குறிப்பு - 19 குறங்காலக் கடன்கள்	2012 (ரூபா)	2011 (ரூபா)	2010 (ரூபா)
மக்கள் வங்கி - 100153693183	73,000,137	20,272,180	30,974,280
மக்கள் வங்கி 100153694880	-	1,540,143	-
மக்கள் வங்கி 873	2,284,368	-	2,984,689
மக்கள் வங்கி -228	-	-	299,286
பண்ணை பொருள் விற்பனை நிலையம் 1001 6369 4865	361,505	-	-
சேனத் திட்டம்	-	-	6,088
பண்ணை நடைமுறைக் கணக்குகள்	1,482,103	-	-
	77,128,115	21,812,324	34,264,342

குறிப்பு - 20	2012 (ரூபா)	2011 (ரூபா)	2010 (ரூபா)
அடுத்த 12 மாதங்களில் கடன்கள் மீதான கொடுப்பனவு			
2012 இல் கொடுபட வேண்டிய வங்கிக் கடன்	-	11,852,391	15,787,444
கொடுக்கப்பட வேண்டிய மோட்டார் வாகன குத்தகை	2,907,216	2,595,720	-
கொடுக்கப்பட வேண்டிய கெப் வாகன குத்தகை	6,475,140	5,781,360	-
கொடுக்கப்பட வேண்டிய உழவு இயந்திர குத்தகை	2,867,136	-	-
கொடுக்கப்பட வேண்டிய வங்கிக் கடன் குளிசூட்டிய டிரக் வண்டி	-	729,137	1,250,000
நிச்சயமற்ற வட்டி மோட்டார் வாகனம்	(395,720)	(395,720)	-
நிச்சயமற்ற வட்டி உழவு இயந்திரம்	(917,136)	-	-
நிச்சயமற்ற வட்டி கப் வாகனம்	(881,360)	(881,360)	-
	10,055,276	19,681,528	17,037,444

**தேசிய கால்நடை அபிவிருத்தி சபை**  
**குறிப்பு - 06**  
**ஆதனங்கள், இயந்திரங்கள், உபகரணங்கள்**

செலவு	01 இல் இருந்து Jan-12 Rs.	சேர்க்கை 2012 Rs.	அகற்றல் Rs.	காணி மாற்றம் Rs.	சீராக்கல் Rs.	நடைமுறை வேலை Transferto Rs.	2012 டிசம்பர் 31 இல் Dec-12 Rs.
காணி	344,430,681.00			(1,089,191.50)	(5,537,714.00)		337,803,775.50
கட்டிடங்கள்	137,796,182.69	47,635,828.43	(584,155.42)		(6,030,781.13)		178,817,074.57
இயந்திரங்களும் உபகரணங்களும்	55,985,649.80	37,408,477.40			(31,361.00)		93,362,766.20
தோட்ட உபகரணங்கள்	43,286,178.05	47,057,322.50	(6,709.89)		30,535.00		90,367,325.66
ஆலுவக உபகரணங்கள்	18,874,876.67	5,159,239.67	(30,383.98)				24,003,732.36
தளபாடங்களும் பொருத்திகளும்	5,856,242.15	2,895,711.36	(32,589.75)		5,408,891.13		14,128,254.89
அமைப்புகள்	187,942,946.62	530,246,867.51			88,000.00		718,277,814.13
மோட்டார் வாகனம்	75,793,120.90	30,719,591.05	(10,344.57)		31,361.00		106,533,728.38
நடைமுறை வேலை	25,848,048.00	14,638,108.38				(25,848,047.94)	14,638,108.44
குத்தகை சொத்துக்கள்							
மோட்டார் வாகனங்கள்	32,585,714.00	9,750,000.00					42,335,714.00
2012 டிசம்பர் 31 இல்	928,399,639.88	725,511,146.30	(664,183.61)	(1,089,191.50)	(6,041,069.00)	(25,848,047.94)	1,620,268,294.13
தொய்மானம்							
காணி	-						-
கட்டிடங்கள்	46,238,986.21	5,651,166.43	(345,767.38)		(301,539.07)		51,242,846.19
இயந்திரங்களும் உபகரணங்களும்	23,528,050.87	5,328,726.26					28,856,777.13
தோட்ட உபகரணங்கள்	35,326,042.34	4,279,845.28	(6,709.89)		7,633.75		39,606,811.48
ஆலுவக உபகரணங்கள்	9,438,073.50	2,321,313.81			120,440.00	(30,383.98)	11,849,443.33
தளபாடங்களும் பொருத்திகளும்	2,734,916.15	534,019.61			540,889.13	(21,823.80)	3,788,001.09
அமைப்புகள்	138,445,234.43	24,155,519.36			17,600.00		162,618,353.79
மோட்டார் வாகனம்	51,653,605.22	4,730,876.39			(10,345.57)		56,374,136.04
நடைமுறை வேலை	-						-
குத்தகை சொத்துக்கள்							
மோட்டார் வாகனங்கள்	1,636,845.23	7,167,142.80					8,803,988.03
2012 டிசம்பர் 31 இல்	309,001,753.95	54,168,609.94	(352,477.27)		374,678.24	(52,207.78)	363,140,357.08
2012 டிசம்பர் 31 இல் நிகர பதிவேட்டுப் பெறுமதி	619,397,885.93	671,342,536.36	(311,706.34)	(1,089,191.50)	(6,415,747.24)	(25,795,840.16)	1,257,127,937.05

பின்னிணைப்பு - A  
SLFRS/LKAS அட்டவணை

SLFRS/ LKAS இல.	விபரம்	
SLFRS1	சர்வதேச நிதி அறிக்கைத் தரங்களுக்கு முதல் தடவையாக மாற்றம்	
SLFRS2	பங்கு அடிப்படையிலான கொடுப்பனவு	இல்லை
SLFRS3	வர்த்தக இணைப்புக்கள்	
SLFRS4	காப்புறுதி ஒப்பந்தங்கள்	இல்லை
SLFRS5	விற்பனைக்கும் நடவடிக்கை தவிர்ப்புக்குமென உள்ள நடைமுறையற்ற சொத்துக்கள்	இல்லை
SLFRS6	கனியவள மதிப்பீட்டுக்கான ஆய்வுகள்	இல்லை
SLFRS7	நிதி ஆவணங்கள் : வெளிப்பாடு	
SLFRS8	செயற்படு பிரிவுகள்	இல்லை
LKAS 1	நிதி அறிக்கைகள் சமர்ப்பணம்	
LKAS 2	பதிவேட்டுப் பொருட்கள்	
LKAS 7	காசுப்பாய்ச்சல் அறிக்கைகள்	
LKAS 8	கணக்கியல் கொள்கைகள், கணக்கியல் மதிப்பீடு மற்றும் தவறுகளில் மாற்றம்	
LKAS 10	ஐந்தொகைக்குப் பின்னரான நிகழ்வுகள்	
LKAS 11	நிர்மான ஒப்பந்தங்கள்	இல்லை
LKAS 12	வருமான வரி	
LKAS 16	ஆதனங்கள், இயந்திரங்கள், உபகரணங்கள்	
LKAS 17	குத்தகைகள்	
LKAS 18	வருமானம்	
LKAS 19	ஊழியர்களுக்கான நன்மைகள்	
LKAS 20	அரசு மானியங்கள் மற்றும் அரசு உதவிகள் வெளிப்பாடும் கணக்கில் காட்டுகையும் வெளிநாட்டு நாணயமாற்று விகிதத்தின் மாற்றங்களிலான தாக்கம் பெறுகைகளின் செலவினம் சம்பந்தப்பட்டவரின் வெளிப்பாடுகள்	
LKAS 21	ஓய்வுக்கால நன்மைத் திட்டங்களின் கணக்குகளும் அறிக்கைகளும்	
LKAS 23	திரட்டிய மற்றும் தனிப்பட்ட நிதி அறிக்கைகள்	இல்லை
LKAS 24	கூட்டிணைப்புக்களில் முதலீடுகள்	இல்லை
LKAS 26	மிகைப் பணவீக்க பொருளாதார நிதித்துறை அறிக்கை	இல்லை
LKAS 27	கூட்டு நிறுவனங்களின் மீதான ஆர்வம்	இல்லை
LKAS 28	நிதித்துறை ஆவணங்கள் : சமர்ப்பணம்	
LKAS 29	ஒரு பங்கிற்கான சம்பாத்தியம்	இல்லை
LKAS 31	இடைக்கால நிதித்துறை அறிக்கை	இல்லை
LKAS 32	சொத்துக்களின் மதிப்பிற்க்கம்	
LKAS 33	ஏற்பாடுகள் எதிர்பாராப் பொறுப்புக்கள் மற்றும் எதிர்பாரா சொத்துக்கள்	
LKAS 34	திடமற்ற சொத்துக்கள்	இல்லை
LKAS 36	நிதித்துறை ஆவணங்கள் அங்கீகாரமும் அளவைகளும்	இல்லை
LKAS 37	முதலீட்டுச் சொத்துக்கள்	
LKAS 38	விவசாயம்	இல்லை
LKAS 39	Financial Instruments: Recognition and Measurement	
LKAS 40	Investment Property	இல்லை
LKAS 41	Agriculture	

பின்னிணைப்பு - C  
NLDB க்குப் பொருத்தமான SLFRS/LKAS

SLFRS 1 - முதல் தடவையாக குடுகுகளு ஐ கடைப்பிடித்தல்

நிதி அறிக்கைகள் தயாரிக்கப்படுவதில் SLFRS முதல் தடவையாகக் கடைப்பிடிக்கப்படுமிடத்து, நிறுவனம் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் SLFRS 1 இல் தரப்பட்டுள்ளன. SLFRS இன் முக்கிய நோக்கம் குறிப்பிட்ட நிறுவனத்தின் முதலாவது SLFRS அடிப்படையிலான நிதி அறிக்கைகளும், அதன் இடைக்கால அறிக்கைகளும், உயர் தரம் வாய்ந்த தகவல்களைக் கொண்டுள்ளன என்பதை நிச்சயிப்பதாகும்.

சமர்ப்பிக்கப்பட்ட சகல காலப்பகுதியின் நடவடிக்கைகளும் வெளிப்படையாகவும் ஒப்பிடக்கூடிய வகையிலும் இருத்தல்

சர்வதேச நிதி அறிக்கைகள் அதன் தரத்தின் அடிப்படையில் கணக்குகள் தயாரிக்கப்படுவதற்குப் பொருத்தமான ஆரம்ப அம்சத்தை வழங்குதல்.

பாவனையாளர்களின் நன்மைகள் எல்லை மீறப்படாத வகையிலான செலவினத்தை கொண்டிருத்தல்.

GAAP அடிப்படையிலான முந்தைய தரம் மற்றும் வழிமுறைகளில் இருந்து SLFRS க்கான மாற்றம் நிகழ்ந்தது என்பதையும் அதனால் நிதி நிலைமை, நிதிச் செயற்பாடு, காசுப்பாய்ச்சல் என்பனவற்றின் மீதான தாக்கம் பற்றியும், ஆரம்ப நிலுவைத் தொகைகளின் சீராக்கலை உபயோகித்து விளக்கமளிக்கும்படி நிறுவனம் கேட்டுக்கொள்ளப்படும்.

SLFRS 3 - வர்த்தக இணைப்புக்கள்

குறிப்பிட்ட ஒரு நிறுவனம் அதன் நிதி அறிக்கைகளில் வர்த்தக இணைப்புக்கள் மற்றும் அதன் தாக்கங்கள் சம்பந்தமான நம்பகத்தன்மை, ஒப்பீட்டுத்தன்மை, தொடர்புத்தன்மை என்பனவற்றை அபிவிருத்தி செய்வதே இந்த SLFRS இன் நோக்கமாகும். இதனை அடைவதற்கு பின்வரும் கொள்கைகளையும் தேவைகளையும் SLFRS தெரிவித்துள்ளது.

இனங்காணப்படக்கூடிய சொத்துக்களின் சவீகாரம், அனுமானிக்கப்பட்ட பொறுப்புக்கள், கட்டுப்பாடற்ற செல்வாக்கு என்பனவற்றை அங்கீகரித்து நிதி அறிக்கைகளில் மதிப்பீடு செய்தல்.

வர்த்தக இணைப்பின் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட வர்த்தக நற்பெயரை அங்கீகரித்து, மதிப்பீடு செய்தல் அல்லது குறைந்த விலையிலான கொள்வனவின் இலாபம்.

வர்த்தக இணைப்பின் நிதி அடிப்படையிலான தாக்கம் மற்றும் தன்மை என்பனவற்றை மதிப்பீடு செய்யவென நிதி அறிக்கைகளை உபயோகிப்போருக்கு வழங்க வேண்டிய தகவல்கள் பற்றித் தீர்மானித்தல்.

முக்கிய வரைவிலக்கணம்: வர்த்தக இணைப்பு

வர்த்தக இணைப்பு என்பது, சவீகரிப்பாளர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வர்த்தகங்களின் கட்டுப்பாட்டை பெறும் நடவடிக்கையாகும். வர்த்தகம் என்பதை முதலீட்டாளர்கள் அல்லது ஏனைய சொந்தக்காரர்கள், அங்கத்தவர்கள் அல்லது பங்குபெறுவோர் நேரடியாக சம்பாத்தியத்தைப் பெறுவதற்கான நோக்கத்தில் நடத்தப்பட்டு அல்லது முகாமைத்துவப்படுத்தப்படும் ஒன்றிணைந்த நடவடிக்கைகளும் மற்றும் சொத்துக்களுமாகும்.

## பின்னிணைப்பு - C

## NLDB க்குப் பொருத்தமான SLFRS/LKAS

## SLFRS 7 - நிதி ஆவணங்கள் - வெளிப்பாடு

(ii) LKAS 39 க்கு அமைய வர்த்தகத்திற்கென வைக்கப்பட்டவை

SLFRS இன் அடிப்படையில் கீழ்க்காணும் விடயங்கள் வெளிப்படுத்தப்பட வேண்டும்.

(உ) பெறுமதி தீர்ப்பு அடிப்படையில் அறவிடப்பட்ட நிதித்துறைப் பொறுப்புக்கள்

(அ) நிறுவனம் ஒன்றில் நிதி நிலைமை மற்றும் செயற்பாடு சம்பந்தப்பட்ட மட்டில் நிதி ஆவணங்களின் முக்கியத்துவம்

(ஆ) கடன் இடர், நாணய இடர், சந்தை இடர் சம்பந்தமாக ஆகக்குறைந்த வெளிப்பாடு உட்பட நிதி ஆவணங்கள் மூலம் ஏற்படும் இடர்களின் தொகை அடிப்படையிலான தரம் அடிப்படையிலான தகவல்

(இ) நிறுவனம் ஒன்று அதன் நிதித்துறை ஆவணங்களை அதேபோன்ற தரம் கொண்ட ஆவணங்களுடன் இணைத்தல் வெளிப்பாடுகள் தேவைப்படுமிடத்து அவற்றை தரத்தின் அடிப்படையில் அறிவித்தல்.

கீழ்க்காணும் தரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

(அ) இலாபம் அல்லது நட்டத்தின் அடிப்படையில் நீதியான பெறுமதி கொண்ட நிதிச் சொத்துக்கள் கீழ்க்காணும் விபரங்களை தனித்தனியாக காண்பிக்கப்பட வேண்டும்.

(i) பூர்வாங்க அங்கீகாரத்தின்பின் அறிவிக்கப்பட்டவை

(ii) LKAS 39 க்கு அமைய வர்த்தகத்திற்கென வைக்கப்பட்டவை

(ஆ) முதிர்வுக்கென வைத்திருக்கப்படும் முதலீடுகள்

(இ) கடன்களும் பெறுகைகளும்

(ஈ) விற்பனைக்கான நிதித்துறைச் சொத்துக்கள்

(உ) இலாபம் அல்லது நட்டத்தின் அடிப்படையில் நீதியான பெறுமதி கொண்ட நிதிப் பொறுப்புக்கள் விபரங்களை தனித்தனியாக வழங்கல்

(i) பூர்வாங்க அங்கீகாரத்தின்பின் அறிவிக்கப்பட்டவை

## பின்னிணைப்பு - C

## NLDB க்குப் பொருத்தமான SLFRS/LKAS

## LKAS 1 - நிதி அறிக்கைகளின் சமர்ப்பணம்

LKAS 1 இன் நோக்கம், நிதி அறிக்கைகளின் சமர்ப்பணத்திற்கான அடிப்படை அம்சங்களைத் தெரிவிப்பதாகும். அவற்றின் அமைப்பிற்கான வழிகாட்டல்கள், அவற்றின் உள்ளடக்கத்திற்கான ஆகக்குறைந்த அம்சங்கள் உட்பட நிதித்துறை அறிக்கைகளின் பொறுப்புக்கள் அடிப்படை அம்சங்கள் என்பனவற்றை அது வரையறுக்கிறது.

ஐந்தொகை மற்றும் வருமான அறிக்கை என்பனவற்றிற்கென தேவைப்படும் ஆகக் குறைந்த விபரங்களையும் LKAS வரையறுப்பதோடு, நிதி அறிக்கைகள் உரிய முறையில் தயாரித்தல், திரண்ட அடிப்படையில் கணக்கைத் தெரிவித்தல், தொடர்ச்சியான சமர்ப்பணம், முதிர்ச்சி மற்றும் திரண்ட தொகை, ஒப்பீட்டுத் தகவல்கள் என்பன பற்றியும் அது வரையறுக்கிறது.

LKAS 1 நிதி அறிக்கை சம்பந்தமான நான்கு அடிப்படை அம்சங்களைத் தெரிவிப்பதோடு, ஒவ்வொன்றக்கும் ஆகக்குறைந்த அமைப்பையும் வரையறுக்கிறது.

குறிப்பிட்ட காலப்பகுதியின் இறுதியில் நிதி நிலைமை சம்பந்தமான அறிக்கை (நடைமுறை / நடைமுறையற்ற) காலப்பகுதிக்கான விரிவான வருமான அறிக்கை காலப்பகுதிக்கான பங்குகள் மாற்ற அறிக்கை காலப்பகுதிக்கான காசுப்பாய்ச்சல் அறிக்கை (LKAS 7)

விரிவான வருமான அறிக்கை சம்பந்தப்பட்ட மட்டில், நிறுவனம் ஒன்று அந்தக் காலப்பகுதிக்கென அங்கீகரிக்கப்பட்ட வருமான மற்றும் செலவினம் சம்பந்தமான சகல விடயங்களையும் தெரிவிக்கும்.

(அ) தனியான விரிவான வருமான அறிக்கை

(ஆ) இரண்டு அறிக்கைகள் - இலாபத்தையும், நட்டத்தையும் வெளிப்படுத்தும் அறிக்கை (தனியான வருமான அறிக்கை) இரண்டாவதாக இலாபம் அல்லது நட்டத்துடன் ஆரம்பித்து ஏனைய விரிவான வருமானத்தின் அம்சங்களை வெளிப்படுத்துதல். (விரிவான வருமான அறிக்கை)

குறிப்பிட்ட ஒரு காலப்பகுதிக்கான விரிவான வருமானம் என்பதில் அந்தக் காலப்பகுதிக்கான இலாபம் அல்லது நட்டம் என்பதோடு, அந்தக் காலப்பகுதியில் இனங்காணப்பட்ட ஏனைய வருமானங்களும், ஏனைய வருமானங்களில் கீழ்க்காணும் அம்சங்கள் அடங்கும்.

மேலதிகத் தொகை மீள் மதிப்பீட்டில் மாற்றங்கள் (LKAS 16 மற்றும் LKAS 38)

LKAS 19 இன் 93A பந்திக்கு அமைய அங்கீகரிக்கப்பட்ட காப்புறுதி அடிப்படையிலான இலாபங்களும் நட்டங்களும்

வெளிநாட்டு நடவடிக்கை ஒன்றின் நிதி அறிக்கை சம்பந்தமாக ஏற்படும் இலாபங்களும் நட்டங்களும் (LKAS 21)

விற்பனைக்குரிய நிதிச் சொத்துக்களின் மீள் மதிப்பீட்டின் அடிப்படையிலான இலாபங்களும் நட்டங்களும் (LKAS 39)

காசுப்பாய்ச்சல் இழப்பீட்டு ஆவணங்களில் தாக்கமடையும் பகுதியான இலாபமும் நட்டமும் (LKAS 39)

**LKAS 2 - பதிவேட்டுப் பொருட்கள்**

LKAS 2 இன் முக்கிய நோக்கம் பதிவேட்டுப் பொருட்களுக்கு வரலாற்று அடிப்படையிலான கொள்விலை வழிமுறையின் கீழ் கணக்கியல் செயற்பாட்டை மேற்கொள்வதாகும். பதிவேட்டுப் பொருட்களின் கொள்விலையையும், பின்னர் ஏற்பட்ட செலவினங்களையும், தேய்மானம் கழித்த தேரிய பெறக்கூடிய பெறுமதியையும் எவ்வாறு தீர்மானிப்பது என்பதற்கான வழிகாட்டல்களை அது வழங்குகிறது. பதிவேட்டுப் பொருட்களின் மதிப்பீட்டை ஒப்படைப்பதற்கு உபயோகிப்பதற்கென செலவின வழிமுறைக்கான வழிகாட்டலையும் அது வழங்குகிறது. பதிவேட்டுப் பொருட்களில், வழமையான வர்த்தக நடவடிக்கைகளின் போது விற்பனைக்கென வைத்திருக்கப்படும் பொருட்கள் (உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள்), விற்பனைக்கென உற்பத்தி செய்யப்பட்டு வரும் பொருட்கள் (நடைபெறும் வேலை) மற்றும் உற்பத்தியின் போது உபயோகிக்கப்பட்ட பொருட்கள் (மூலப்பொருட்கள்)

இருந்த போதிலும் LKAS 2 இல் சில விடயங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.

நிர்மாண ஒப்பந்தத்தின் அடிப்படையில் நடைபெறும் வேலைகள் (LKAS 11 நிர்மாண ஒப்பந்தங்கள்)

நிதி ஆவணங்கள் (LKAS 39 நிதி ஆவணங்கள்)

கால்நடை வனப் பிராந்தியப் பொருட்கள் அளவிடக்கூடிய கனியப்பொருட்கள் போன்ற விவசாய பதிவேட்டுப் பொருட்கள் கைத்தொழில் வழிமுறைகளுக்கு அமைய பெறக்கூடிய தேரிய பெறுமானத்தில் மதிப்பிடப்பட்டுள்ளன.

LKAS 2 இன் கொள்கையின் அடிப்படையில் மிகக்குறைந்த விலையில் அல்லது தேரிய பெறுமானத்தில் பதிவேட்டுப் பொருட்கள் மதிப்பிடப்படுகின்றன. பெறக்கூடிய தேரிய பெறுமதி என்பது, விற்பனை விலையில் இருந்து விற்பனைக்கான செலவினத்தைக் கழித்ததாகும். செலவினம் என்பது பதிவேட்டுப் பொருட்களை தற்போதைய நிலைமைக்கும் தற்போதைய இடத்திற்கும் கொண்டு வருவதில் ஏற்பட்ட செலவும் அடங்கும். குறிப்பிட்ட பொருளின் கொள்விலை தீர்மானிக்க முடியாதவிடத்து, சராசரி செலவின வழிமுறை உபயோகிக்கப்படும்.

பதிவேட்டு கொள்விலை என்பது குறிப்பிட்ட வருமானம் இனங்காணப்பட்ட காலப்பகுதிக்கான செலவினமாகும். பதிவேட்டுப் பொருள் மதிப்பிற்க்கம் செய்யப்பட்டிருந்தால், அந்தத் தொகை செலவினமாகக் கருதப்படும். இத்தகைய பெறுமானம், பின்னர் ஒரு காலத்தில் மீளமைக்கப்பட்டால், அவ்வாறு விற்கப்படும் பொருட்களின் விலையை வருமானத்திலிருந்து கழிப்பது அவசியம்.

கணக்கியல் கொள்கை

தர வரிசை அடிப்படையில் பதிவேட்டுப் பொருட்களின் கொண்டு செல்லும் தொகை

தேரிய பெறக்கூடிய வருமதியில் பதிவேட்டுப் பொருளின் கொண்டு செல்லும் தொகை

மதிப்பிற்க்கம் மீளமைக்கப்பட்டதை அடுத்து பெறப்பட்ட தொகை

பொறுப்புக்களுக்கான பாதுகாப்பாக உறுதி கூறப்பட்ட பதிவேட்டின் கொண்டுசெல்லும் தொகை

குறிப்பிட்ட காலப்பகுதியின் செலவினமாகக் காண்பிக்கப்பட்ட பதிவேட்டுத் தொகை

**LKAS 7 - காசுப்பாய்ச்சல் அறிக்கை**

LKAS 7 என்பது, நிறுவனம் ஒன்றின் காசு மற்றும் காசுக்குச் சமமானவையின் வரலாற்று அடிப்படையிலான மாற்றங்கள் பற்றிய தற்போதைய தகவல்களை காசுப்பாய்ச்சல் அறிக்கை மூலம் எவ்வாறு சமர்ப்பிப்பது என்பது பற்றித் தெரிவிக்கிறது. குறிப்பிட்ட காலப்பகுதியில் செயற்பாடு, முதலீடு மற்றும் நிதி நடவடிக்கைகள் என்பனவற்றுக்கு அமைந்த காசுப்பாய்ச்சல்கள் பற்றி இந்த அறிக்கை விளக்கமளிக்கிறது.

காசுப்பாய்ச்சல் அறிக்கை குறிப்பிட்ட காலப்பகுதியில் காசு மற்றும் காசுக்குச் சமமானவற்றின் மாற்றங்கள் பற்றி விளக்கமளிக்கிறது. காசுப்பாய்ச்சல் அறிக்கையில் காசினதும் அதற்குச் சமமானவையினதும் செயற்பாடு, முதலீடு மற்றும் நிதி நடவடிக்கைகள் என்பனவற்றின் மாற்றங்கள் பற்றித் தெளிவாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

காசுக்குச் சமமானவை என்பது, குறுகியகால ஆகக்கூடிய திரவ முதலீடுகளாகும். பெறுமதி மாற்றத்தின் இடர் மிகவும் குறைவாகக் காணப்படும்.

செயற்பாடு நடவடிக்கைகள் - இதனை நேரடி முறையிலோ அல்லது நேரடியற்ற முறையிலோ சமர்ப்பிக்க முடியும். நேரடி வழிமுறையின் அடிப்படையில் வாடிக்கையாளர்களின் கொடுப்பனவுகள் விநியோகஸ்தர்கள், ஊழியர்கள், அரசாங்கத்தினர் (வரி) ஆகியோருக்கான கொடுப்பனவுகள் என்பன பற்றிய தகவல்கள் இடம்பெறும். நேரடியற்ற வழிமுறையின் அடிப்படையில் காசு சம்பந்தப்படாத விடயங்களுக்கான சீராக்கலுடன் தேரிய இலாபம் அல்லது நட்டத்தின் திரண்ட தொகைகள் இடம்பெறும்.

முதலீட்டு நடவடிக்கைகள் - ஆதனங்கள், இயந்திரங்கள், உபகரணங்கள் என்பனவற்றின் சுவீகரிப்பு அல்லது விற்பனை மூலம் பெற்றுக்கொள்ளப்படும் காசுப் பெறுகைகள் மற்றும் கொடுப்பனவுகள், பங்குகள் மற்றும் கடன் பத்திரங்கள், ஏனைய நடவடிக்கைகள் (கிளை நிறுவனங்களின் சுவீகரிப்பு அல்லது விற்பனை) கொள்வனவு அல்லது விற்பனை, மூன்றாம் தரப்பினருக்கு வழங்கப்பட்ட முற்பணங்கள் மற்றும் கடன்கள் அல்லது அவர்களிடமிருந்து பெறப்பட்ட மீள் கொடுப்பனவுகள் என்பன அடங்கும்.

நிதி நடவடிக்கைகள் - பங்குகள் அல்லது ஏனைய பங்குப் பத்திரங்கள் என்பனவற்றின் வழங்கல் அடிப்படையிலான காசுப் பெறுகைகள், கொடுப்பனவுகள், அத்தகைய கடன் பத்திரங்களை மீள் பெறுவதற்கென செலுத்தப்பட்ட கொடுப்பனவுகள், கடன் பத்திரங்கள், கடன்கள், ஆவணங்கள் என்பனவற்றின் வழங்கல் மூலம் பெறப்பட்ட தொகைகள், அத்தகைய கடன் பத்திரங்களின் மீள் கொடுப்பனவுகள் என்பன நிதி நடவடிக்கைகளில் தனித்தனியாக தெரிவிக்கப்படும். ஒன்று அல்லது இரண்டு தலைப்புக்களின் அடிப்படையில் இனங்காணப்பட்டாலன்றி, வரி மூலமான காசுப்பாய்ச்சல் தனியாக காணப்பிக்கப்பட வேண்டும். காசுப்பாய்ச்சலுக்கு உட்படாத முதலீட்டு மற்றும் நிதி நடவடிக்கைகள் காசுப்பாய்ச்சல் அறிக்கையில் இருந்து விலக்கப்பட்டு தனியாக காண்பிக்கப்படுவது அவசியமாகும்.

**LKAS 8 - கணக்கியல் கொள்கைகள் கணக்கியல் மதிப்பீடுகள் மற்றும் தவறுகளின் மாற்றங்கள்**

சாதாரண நடவடிக்கைகள் மூலமான இலாபம் அல்லது நட்டம் மற்றும் அசாதாரண விடயங்கள் என்பன வருமான அறிக்கையில் எவ்வாறு தெரிவிக்கப்பட வேண்டும் என்பதை LKAS 8 விபரித்துக் கூறுகிறது. அதேவேளை, தவறுகைகளும் கணக்கியல், கொள்கைகளின் மாற்றங்களும் மற்றும் மதிப்பீடுகளின் மாற்றங்களும் எவ்வாறு கணக்கிடப்பட வேண்டும் என்பது பற்றியும் அது தெரிவிக்கிறது. தவறுகைகள் என்பது, முந்திய நிதி அறிக்கை தயாரிக்கப்பட்ட காலத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களின் அடிப்படையில் நிதி அறிக்கைக்கு முந்திய காலப்பகுதியில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட தவிர்ப்புகள் அல்லது தவறான அறிக்கைகள் ஆகும்.

சமர்ப்பிக்கப்பட்ட சகல முந்திய காலப்பகுதியை மீளத் தெரிவிப்பதன் அடிப்படையிலும், சமர்ப்பிக்கப்பட்ட முந்திய காலப்பகுதிக்கான பிடித்து வைக்கப்பட்ட ஆரம்பநிலுவைத் தொகையைச் சீராக்குவதன் மூலமும் சகல பௌதிக அடிப்படையிலான தவறுகைகளும் கணக்கிடப்படும். வருமானம் சம்பந்தமான திரட்டிய தாக்க அங்கீகாரம் தவிர்க்கப்படுவது அவசியமாகும்.

**LKAS 10 - நிர்மாண ஒப்பந்தங்கள்**

ஐந்தொகைத் திகதியின் பின்னர் இடம்பெறும் நிகழ்வுகளின் பொருளாதார தாக்கங்களை வெளிப்படுத்துவதே இதன் அடிப்படை நோக்கமாகும்.

**LKAS 12 - வருமான வரி**

இந்தத் தரத்தின் முக்கிய நோக்கம் வருமான வரியைக் கணக்கிடுவதற்கான வழிமுறைகளைத் தெரிவிப்பதாகும். வருமான வரியைக் கணக்கிடும் போது ஏற்படும் முக்கியமான பிரச்சினை கீழ்க்காணும் விடயங்களின் அடிப்படையில் தற்போதைய மற்றும் எதிர்கால வரியை எவ்வாறு கணக்கிடுவது என்பதே.

நிறுவனத்தின் ஐந்தொகையில் தெரிவிக்கப்பட்ட கொண்டு செல்லும் சொத்துக்கள் (பொறுப்புக்கள்) என்பனவற்றின் எதிர்கால வசூலிப்பு (தீர்வு) என்பதும் நிறுவனம் ஒன்றின் நிதி அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்ட தற்போதைய காலப்பகுதிக்கான நடவடிக்கைகளும் ஏனைய நிகழ்வுகளும்

**முக்கியமான வரைவிலக்கணம்:** நடமுறை வரிகுறிப்பிட்ட காலப்பகுதியின் வரிக்கான இலாபம் (நட்டம்) சம்பந்தமாக செலுத்தப்படும் (வசூலிக்கப்படும்) வருமான வரியின் தொகை

**பின்தள்ளி வைக்கப்பட்ட வரிப் பொறுப்புக்கள் :** வரி விதிக்கக்கூடிய தற்காலிக வேறுபாடுகள் சம்பந்தமாக எதிர்காலத்தில் செலுத்தக்கூடிய வருமான வரியின் தொகை

**பின்தள்ளி வைக்கப்பட்ட வரி சொத்துக்கள் :** கீழ்க்காணும் விடயங்கள் சம்பந்தமான எதிர்காலப்பகுதியில் வசூலிக்கக்கூடிய வருமான வரியின் தொகை:

- (அ) கழிக்கக்கூடிய தற்காலிக வித்தியாசங்கள்
- (ஆ) கணக்கில் சேர்க்கப்படாத வரி நட்டங்களின் கொண்டு செல்லல்
- (இ) கணக்கில் சேர்க்கப்படாத வரி இலாபங்களின் கொண்டு செல்லல்

**LKAS 16 - ஆதனங்கள், இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள்**

LKAS 16 ஆதனங்கள், இயந்திரங்கள், உபகரணங்கள் என்பனவற்றின் பூர்வாங்க அங்கீகாரமும், பின்னரான மதிப்பீடும் பற்றி தெரிவிக்கிறது. ஆதனங்கள், இயந்திரங்கள், உபகரணங்கள் என்பனவற்றில் இருந்து எதிர்காலத்தில் நன்மைகள் கிடைக்குமெனக் கருதப்பட்டாலும், அதன் செலவினங்கள்

நம்பகமான முறையில் அளவிட முடிந்தாலும், அவை அங்கீகரிக்கப்படும். பூர்வாங்க மதிப்பீடு கொள்விலையில் அமைந்திருக்கும். பின்னர் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறை மதிப்பீறக்க செலவின வழிமுறையாகும். இருந்த போதிலும், மாற்று வழிமுறையாக மீள் மதிப்பீட்டு வழிமுறை உபயோகிக்கப்படுகிறது. (நீதியான சந்தைப் பெறுமதி போன்றது)

**முக்கிய கொள்கைகள் தேய்மானம் :**

காணி தவிர்ந்த ஏனைய நீண்டகால சொத்துக்கள் அனைத்தும் அவற்றின் பயனுள்ள சேவைக்கான பகுதியில் ஒழுங்கான அடிப்படையில் தேய்மானம் கணக்கிடப்படுகிறது.

தேய்மானத் தளம் என்பது, செலவினத்திலிருந்து எஞ்சியுள்ள மதிப்பீட்டுப் பெறுமதியாகும். குறிப்பிட்ட சொத்தின் பொருளாதார நன்மைகள் நிறுவனத்தினால் எவ்வாறு உபயோகிக்கப்பட்டது என்பதைத் தெரிவிக்கும் வகையில் தேய்மான வழிமுறை அமைந்திருப்பது அவசியம்.

சொத்துக்கள் மீள் மதிப்பீடு செய்யப்பட்டால், அந்த மீள் மதிப்பீட்டுத் தொகையின் அடிப்படையிலேயே தேய்மானம் கணக்கிடப்படும்.

பயனுள்ள சேவைக்காலம், எஞ்சியுள்ள பெறுமதி மற்றும் பெறுமதித் தீர்ப்பு வழிமுறை என்பன வருடாந்த அடிப்படையில் மீளாய்வு செய்யப்பட்டு அவற்றின் மாற்றங்கள் எதிர்பார்த்த முறையில் தெரிவிக்கப்படும்

குறிப்பிட்ட ஒரு சொத்தின் பயனுள்ள சேவைக்காலத்தின் முடிவில் ஏற்பட்ட செலவினங்கள், மதிப்பீடப்பட்டு எஞ்சிய பெறுமதியைக் குறைப்பதன் மூலம் அல்லது சொத்தின் சேவைக்காலத்தில் ஒரு செலவினமாகக் காண்பிப்பதன் மூலம் தெரிவிக்கப்படும்.

செலவின அடிப்படையிலான முறை உபயோகிக்கப்படுமானால், குறிப்பிட்ட விடயத்தின் மொத்தச் செலவினத்திற்கு தொடர்பாகவுள்ள செலவினத்தைக் கொண்ட ஆதனம், இயந்திரம் அல்லது உபகரணத்தின் ஒவ்வொரு பகுதி சம்பந்தமாகவும் தேய்மானம் தனியாகக்

கணக்கிடப்பட வேண்டும்.

**மீள் மதிப்பீடுகள் (அனுமதிக்கப்பட்ட மாற்றீடு)**

ஐந்தொகைத் திகதியில் நீதியான பெறுமதி வழிமுறையை உபயோகித்து தீர்மானிக்கப்பட்டதிலும் பார்க்க கொண்டு செல்லும் தொகை மாறுபடாத வகையில் மீள் மதிப்பீடுகள் போதியளவு ஒழுங்கான முறையில் இடம்பெறுவது அவசியம்.

ஆதனம், இயந்திரம், உபகரணம் என்பன மீள் மதிப்பீடு செய்யப்பட்டால், அவை சம்பந்தமான முழு ஆதனங்களும் மீள் மதிப்பீடு செய்யப்படுவது அவசியமாகும். (தனி மீள் மதிப்பீடுகள்) அனுமதிக்கப்பட மாட்டா.

ஆக்கபூர்வமான மீள் மதிப்பீடுகள் பங்குக் கணக்கில் சேர்க்கப்படுவது அவசியம். (வருமானத்திற்கான முந்திய கணக்கின் மீள் நடவடிக்கையாக இல்லாவிட்டால்)

மதிப்பீட்டில் ஏற்படும் குறைவுகள் வருமானக் கணக்கில் சேர்க்கப்படும். (பங்கிற்கான முந்திய பணச் சேர்க்கை மீளமைக்கப்படா விட்டால்)

சம்பந்தப்பட்ட சொத்தொன்று விற்கப்பட்டால் அல்லது வேறு வகையில் உரிமை மாற்றப்பட்டால், எஞ்சியுள்ள மீள் மதிப்பீட்டு மேலதிகத் தொகை நேரடியாக பிடித்து வைக்கப்பட்ட சம்பாத்திற்கு மாற்றப்படும். (வருமான அறிக்கை மூலமாக அல்ல)

மீள் மதிப்பீட்டு வழிமுறை உபயோகிக்கப்பட்டால் பங்குக் கணக்கில் சேர்க்கப்பட்ட மீள் மதிப்பீடு மேலதிகத் தொகை ஒவ்வொரு விடயங்களின் அடிப்படையிலும் கட்டுப்படுத்தப்படும்.

சொத்து ஒன்றின் வசூலிக்கப்படும் தொகை கொண்டு செல்லும் தொகையிலும் பார்க்கக் குறைந்திருந்தால் அத்தகைய குறைவு இனங்காணப்பட்டு, வருமானத்தில் கணக்கிடப்படும். (பங்கிற்கான முந்திய பண வரவை அது மாற்றாவிட்டால்) சொத்து ஒன்றின் விற்பனையின் போது பெறப்படும் இலாபம் அல்லது நட்டம் கொண்டு செல்லும் தொகையை தொடர்புபடுத்தி கணக்கிடப்படும். தேவையான வெளிப்பாடுகளில் கீழ்க்காணும் விபரங்கள் இடம்பெறும்.

மூலதன உறுதியளிப்பு

பிணையமாக உறுதி தெரிவிக்கப்பட்ட வியங்கள்

சொத்துக்கள் மீள் மதிப்பீடு செய்யப்பட்டால் வரலாற்றுச் செலவினத் தொகையை வெளிப்படுத்தவும்

மீள் மதிப்பீட்டு மேலதிகத்தில் மாற்றங்கள்

## பின்னிணைப்பு - C NLDB க்குப் பொருத்தமான SLFRS/LKAS

### LKAS 17 - குத்தகைகள்

குத்தகைகள் இரண்டு பிரிவுகளாக ராயப்பட்டுள்ளன.

- உரிமையோடு இணைந்த இடங்கள், பரிசுகள் என்பன முழு அளவில் மாற்றப்படுமானால், அதனை நிதிக் குத்தகை எனக் குறிப்பிடுவது வழக்கம்.
- ஏனைய சகல குத்தகைகளும் செயற்படு குத்தகைகள் என குறிப்பிடப்பட்டுள்ளன.

செயற்படு குத்தகைகள் சம்பந்தப்பட்ட மட்டில் பாவனையாளர் நன்மை கருதி ஏனைய வழிமுறைகள் மேலும் விரும்பப்பட்டாலன்றி, குத்தகைக் கொடுப்பனவுகள் வருமான அறிக்கையில் குத்தகைக்காலப் பகுதியில் செலவினமாகக் காட்டப்பட வேண்டும்.

#### நிதிக் குத்தகைகள் குத்தகையாளருக்கான கணக்கியல் வழிமுறைகள்:

நீதியான பெறுமானத்தின் முடிவில் குத்தகையாளர் குறைந்தமட்ட நிதிக் குத்தகையையும், ஆகக்குறைந்த குத்தகைக் கொடுப்பனவின் தற்போதைய பெறுமதியையும் மூலதனமாக்குவது அவசியம்.

வாடகைக் கொடுப்பனவுகள் இரண்டாகப் பிரிக்கப்பட வேண்டும் (1) பொறுப்புக்களைக் குறைத்தல், (2) பொறுப்புக்களை குறைப்பதற்கென வடிவமைக்கப்பட்ட நிதிக் கட்டணம்

நிறைவாக உரிமை கோரப்படும் சாத்தியம் இல்லாதவிடத்து, பயனுள்ள காலப்பகுதியை உபயோகித்து குத்தகைச் சொத்துக்கள் மீதான தேய்மானத்தை குத்தகையாளர் கணக்கிட வேண்டும். பிந்திய வழிமுறையின் போது, சுருக்கமான, பயனுள்ள காலப்பகுதியும், குத்தகைக் காலமும் உபயோகிக்கப்படுவது அவசியம்.

வாடகைச் செலவினம், உப குத்தகை வாடகைகள், குத்தகை ஒழுங்குகள் சம்பந்தமான விபரங்கள் என்பனவற்றையும் குத்தகையாளர் வெளியிட வேண்டும்.

செயற்படு குத்தகைக் கொடுப்பனவை குத்தகையாளரே பொறுப்பேற்க வேண்டும்.

குத்தகை கொடுத்தவருக்கான கணக்கியல் வழிமுறைகள்

குத்தகை கொடுத்தவர் சம்பந்தப்பட்ட மட்டில் நிதிக் குத்தகைகள், பெறுகைகள் எனக் கருதப்பட்டு பதிவு செய்யப்பட வேண்டும். குத்தகை வருமானம் தொடர்ச்சியான பயன்பாட்டு விகிதத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுவது அவசியம்.

தேறிய இலாபம் அல்லது நட்டத்தில் தெரிவிக்கப்பட்ட எதிர்கால ஆகக் குறைந்த வாடகைகள் மற்றும் எதிர்பாரா வாடகைகள் என்பன சம்பந்தமான தகவல்களை குத்தகை கொடுத்தவர் தெரிவிப்பது அவசியம்.

நிதி வருமானத்தை ஒதுக்கீடு செய்வதற்கு, தேறிய முதலீட்டு வழிமுறையை குத்தகை கொடுத்தவர் உபயோகிக்க வேண்டும். தேறிய காசு முதலீட்டு வழிமுறை அனுமதிக்கப்படுவதில்லை.

### LKAS 18 - வருமானம்

LKAS 18 இன் நோக்கமாவது, குறிப்பிட்ட சில நடவடிக்கைகள் மூலம் பெறப்படும் வருமானத்தை கணக்கில் சேர்ப்பதற்கான வழிமுறையைத் தெரிவிப்பதாகும். பொருட்களின் விற்பனை, சேவை வழங்கல், வட்டி, அரசு உரிமைத் தொகை, பங்குலாபங்கள் என்பன அவையாகும்.

#### முக்கிய வரைவிலக்கணம் - வருமானம்

நிறுவனம் ஒன்றின் சாதாரண நடவடிக்கைகளிலிருந்து பெறப்படும் பொருளாதார நன்மைகளின் மொத்த உள் பாய்ச்சல் (காசு, பெறுகைகள் மற்றும் ஏனைய சொத்துக்கள்) என்பனவாகும்.

#### வருமான மதிப்பீடு

பெற்றுக்கொள்ளப்பட்ட மதிப்பீட்டின் நியாயமான பெறுமதியில் வருமானம் அளவிடப்படுகிறது. ஒரே மாதிரியான பொருட்கள் பரிமாற்றம் அல்லது சேவைகள் பரிமாற்றம் என்பன வருமானம் தரும் நடவடிக்கைகளாகக் கருதப்படுவதில்லை. இருந்த போதிலும், ஒரே மாதிரியற்ற பொருட்களின் பரிமாற்றம் வருமானம் உருவாக்கப்படுவதாகக் கருதப்படும்.

## பின்னிணைப்பு - C NLDB க்குப் பொருத்தமான SLFRS/LKAS

காசின் அல்லது காசுக்கு சமமானவையின் உள் பாய்ச்சல் தாமதமடையுமானால், பெறக்கூடிய மதிப்பின் நியாயமான பெறுமதி, காசம் காசுக்குச் சமமானவையும், வழமையான தொகையிலிருந்து குறைந்திருந்தால் கழிமானம் பொருத்தமானதாகும். உதாரணமாக, விற்பனையாளர் வட்டியற்ற கடனை வாங்குவருக்கு வழங்கினால் அல்லது சந்தை வட்டி வீதத்திலும் பார்த்துக் குறைந்த வீதத்தை விதித்தால் இந்த நிலைமை ஏற்படலாம். சந்தை வீதத்தின் அடிப்படையில் வட்டி உள்ளீடு செய்யப்பட வேண்டும்.

LKAS 18 இன்கீழ், கீழ்க்காணும் வெளிப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன

அங்கீகரிக்கப்பட்ட வருமானத்திற்கான கணக்கியல் கொள்கை கீழ்க்காணும் வருமானங்கள் ஒவ்வொன்றினதும் தொகை

1. பொருட்களின் விற்பனை
2. சேவை வழங்கல்
3. வட்டி
4. அரசு உரிமைத் தொகை
5. பங்குலாபங்கள்

மேற்குறிப்பிட்ட ஒவ்வொரு பிரிவு சம்பந்தமாகவும், பொருட்கள் மற்றும் சேவைகளின் பரிமாற்றத்தினால் கிடைக்கும் வருமானத்தின் தொகை

ஒவ்வொரு பிரிவு வருமானம் சம்பந்தமாகவும் வருமான அங்கீகாரம் இணங்குவதை LKAS 18 வற்புறுத்துகிறது.

### LKAS 19 - ஊழியர்களுக்கான நன்மைகள்

LKAS 19 இன் நோக்கம், ஊழியர் நன்மைகளின் வெளிப்பாட்டிற்கான கணக்கியல் வழிமுறைகளைத் தெரிவிப்பதாகும். (வழங்கப்பட்ட தேவைகளுக்குப் பதிலாக வழங்கப்படும் சகல நட்டஈட்டுக் கொடுப்பனவுகளும்) இந்த வகையில், முக்கியமான விடயம், ஊழியர் நன்மைகள் அதனைப் பெறும் காலப்பகுதியில் கணக்கிடப்பட வேண்டுமெய்யழிய, அது கொடுக்கப்பட்ட அல்லது கொடுபட வேண்டிய காலப்பகுதியில் அல்ல என்பதாகும்.

### LKAS 20 - அரசு மானியங்களின் கணக்கியல் வழிமுறைகளும் அரசு உதவிகளின் வெளிப்பாடும்

LKAS 20 அரசு மானியங்களின் கணக்கியல் வழிமுறைகளும், அரசு உதவிகளின் வெளிப்பாடும் சம்பந்தமான கணக்கியல் வழிமுறைகளை தெரிவிக்கிறது.

NLDB யின் அரசு மானியங்கள் அனைத்தும் LKAS 41 - விவசாயம் என்பதன் கீழ் கணக்கிடப்பட்டுள்ளன.

### LKAS 27 - ஒருங்கிணைந்த மற்றும் தனிப்பட்ட நிதி அறிக்கைகள்

LKAS 27 இன் கீழ் கிளை நிறுவனம் என்பது, மற்றொரு நிறுவனத்தினால் (பிரதான) கட்டுப்படுத்தப்படும் ஒரு அமைப்பாகும். பிரதான நிறுவனம், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கிளை நிறுவனங்களைக் கொண்டிருந்தால், ஒருங்கிணைந்த நிதி அறிக்கைகள் தேவைப்படும்.

LKAS 27 ஒருங்கிணைந்த நிதி அறிக்கைகள் சம்பந்தமாக கீழ்க்காணும் முக்கிய விடயத்தை வற்புறுத்துகிறது - சகல கிளை நிலையங்களினதும் கணக்குகள் இடம்பெற வேண்டும்.

சகல கிளை நிலையங்களும் உள்ளடக்கப்பட வேண்டும். சில விடயங்களில் மட்டுப்படுத்தப்பட்ட விதிவிலக்கு உள்ளது.

ஒருங்கிணைந்த உப நிறுவனங்களின் அறிக்கைத் திகதிக்கும், பிரதான நிறுவனத்தின் அறிக்கைத் திகதிக்கும் இடையிலான வித்தியாசம் மூன்று மாதத்திற்கு மேற்படாதிருத்தல் அவசியம். இந்த இரு திகதிகளுக்கும் இடையில் ஏற்பட்ட முக்கிய நடவடிக்கைகள் அல்லது சீராக்கல்கள் பதிவு செய்யப்பட வேண்டியது அவசியமாகும்.

பிரதான மற்றும் கிளை நிறுவனங்கள் சம்பந்தமாக ஒரே விதமான கணக்கியல் கொள்கைகள் கடைப்பிடிக்கப்படுவது அவசியம்.

## APPENDIX-C SLFRS/LKASAPPLICABLETONLDB

பிரதான நிறுவனத்தின் தனியான அறிக்கையில், கிளை நிறுவனங்கள் செலவின் அடிப்படையில் அல்லது IAS 39 க்கு அமைவான நீதியான பெறுமானத்தின் அடிப்படையில் காண்பிக்கப்பட வேண்டும்.

காண்பிக்கப்பட வேண்டிய வெளிப்பாடுகளில் கீழ்க்காணும் விடயங்கள் அடங்கும்

ஒவ்வொரு முக்கியமான கிளை நிறுவனத்தினதும் பெயர், நாடு, உரிமை, வாக்களிக்கும் வீதம்

கிளை நிறுவனத்தை ஒன்றிணைக்காததற்கான காரணம்

ஒன்றிணைக்கப்பட்ட கிளை நிறுவனத்தின் 50% வாக்களிக்கும் அதிகாரத்தை பிரதான நிறுவனம் கொண்டிரா விட்டால், அவற்றிற்கிடையிலான உறவுகளின் நிலைமை

- குறிப்பிட்ட காலப்பகுதியில் கிளை நிறுவனங்களின் கொள்வனவு மற்றும் விற்பனை என்பனவற்றின் தாக்கம்

பிரதான நிறுவனத்தின் தனியான நிதி அறிக்கை சம்பந்தப்பட்ட மட்டில் கிளை நிறுவனங்களைக் கணக்கிடுவதற்கென உபயோகிக்கப்பட்ட வழிமுறை தெரிவிக்கப்படுவது அவசியம்

### LKAS 32 - நிதித்துறை ஆவணங்கள் - சமர்ப்பணம்

LKAS 32 இன் நோக்கம், நிறுவனத்தின் நிதி நிலைமை, செயற்பாடு, காசுப்பாய்ச்சல் சம்பந்தமான ஐந்தொகைக்கு உட்பட்ட மற்றும் ஐந்தொகைக்கு வெளியேயான நிதி ஆவணங்களின் முக்கியத்துவம் சம்பந்தமான பாவனையாளரின் விளக்கத்தை அதிகரிப்பதாகும்.

### LKAS 33 - ஒவ்வொரு பங்கிற்குமான சம்பாத்தியம்

LKAS 33 எத்தகைய முக்கிய வள திட்டமிடல் தீர்வினால் (ERP) ஆதரிக்கப்படாத ஒவ்வொரு பங்கிற்குமான சம்பாத்தியத்தின் மதிப்பீட்டையும் வெளிப்பாட்டையும் அறிவிக்கிறது.

## பின்னிணைப்பு - C NLDB க்குப் பொருத்தமான SLFRS/LKAS

### LKAS 36 - சொத்துக்களின் மதிப்பிற்க்கம்

LKAS 36 நன்மதிப்பு, திடமற்ற சொத்துக்கள், ஆதனங்கள், இயந்திரங்கள் உபகரணங்கள் என்பனவற்றின் மதிப்பிற்க்கம் பற்றித் தெரிவிக்கிறது. மதிப்பிற்க்க சொத்தை இனங்காணல், அதன்மூலம் பெறக்கூடிய தொகையை மதிப்பிடல், மதிப்பிற்க்க நடட்டத்தை அங்கீகரித்தல் அல்லது மீளமைத்தல், மதிப்பிற்க்க நடட்டம் சம்பந்தமான தகவல்களை அறிவித்தல் என்பன இந்த வழிமுறைகளில் அடங்குகின்றன.

LKAS 36-நிதி அறிக்கைகளில் அதன் சொத்துக்களின் மதிப்பு மிகைப்படுத்தி தெரிவிக்கப்படவில்லை என்பதை நிச்சயிப்பது, சொத்திலிருந்து பெறக்கூடிய தொகையை எவ்வாறு மதிப்பீடு செய்வது, இந்த மதிப்பீட்டின் காரணமாக இனங்காணப்பட்ட மதிப்பீட்டு நடட்டத்தை நிறுவனம் எவ்வாறு கணக்கில் காட்டுவது என்பனவற்றுக்கான வழிமுறைகளைத் தெரிவிக்கிறது.

LKAS 36 இன் முக்கிய கோரிக்கை - சொத்து ஒன்றிலிருந்து பெறக்கூடிய தொகை புத்தகப்பெறுமதி எனக்குறிப்பிடப்படும் கொண்டு செல்லும் தொகையிலிருந்து குறைந்திருந்தால், அது, மதிப்பிற்க்க நடட்டம் எனக் கருதப்படும்.

### LKAS 36 இன் ஏனைய விடயங்களாவன:

சொத்து ஒன்றிலிருந்து பெறக்கூடிய தொகை என்பது, அதன் ஆகக்கூடிய பெறுமதியிலிருந்து விற்பனைக்கான செலவு மற்றும் பாவனைக்கான பெறுமதி என்பன கழிக்கப்பட்ட தொகையாகும்.

சொத்து ஒன்றின் விற்பனையில் இருந்து பெறக்கூடிய நீதியான பெறுமதி என்பது, அந்தச் சொத்தின் விற்பனையிலிருந்து விற்பனைச் செலவைக் கழித்த தொகையாகும்.

பாவனைக்கான பெறுமதி என்பது, குறிப்பிட்ட ஒரு சொத்தின் பயனுள்ள காலப்பகுதி முடிவடையும் வரை, அதன் பாவனை மூலம் பெறக்கூடிய தொகையும் அதன் விற்பனைத் தொகையுமாகும். பாவனைத் தொகை என்பது, மதிப்பீடு செய்யப்பட்ட எதிர்கால காசுப்பாய்ச்சலின் தற்போதைய பெறுமதி எனக் கொள்ளப்படும். மதிப்பிற்க்கத்தை பதிவு செய்தல்

மதிப்பிற்க்க நடட்டம் என்பது, கொள்வனவு அடிப்படையில் வருமான அறிக்கையில் காண்பிக்கப்பட்ட சொத்துக்கள் சம்பந்தமான செலவினம் எனக் கருதப்படும். மீள் மதிப்பீடு செய்யப்பட்ட தொகைக்கென கொண்டு செல்லப்பட்ட சொத்துக்களின் மீள் மதிப்பீட்டுக் குறைப்பாக இது காட்டப்படும்.

கடைசியாக மதிப்பிற்க்க நடட்டம் அங்கீகரிக்கப்பட்டதை அடுத்து, குறிப்பிட்ட சொத்திலிருந்து பெறக்கூடிய தொகையைத் தீர்மானிக்கவென மதிப்பீடுகளில் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தால், மதிப்பீட்டு நடட்டம் மீளமைக்கப்படும். நன்மதிப்பு சம்பந்தப்பட்ட மட்டில் மதிப்பிற்க்க மீளமைப்பு அனுமதிக்கப்படாது என்பதனால், இதற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மீள் மதிப்பீடு செய்யப்பட்ட தொகையில் மீள் மதிப்பீடு அதிகரிக்குமானால், மதிப்பிற்க்க நடட்டத்தின் மீளமைப்பு கொள்வனவில் உள்ள சொத்துக்களின் வருமான அறிக்கையில் வருமானமாகக் காண்பிக்கப்படும்.

மதிப்பிற்க்க நடட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டால் அல்லது மீளமைக்கப்பட்டால், நிறுவனம் சொத்துக்களின் விபரங்களை வெளிப்படுத்துவது அவசியம். அவ்வாறு வெளிப்படுத்தப்பட்ட மதிப்பிற்க்க நடட்டங்கள் நிதி அறிக்கைகளுக்கு முக்கியமானவை எனக் கருதப்பட்டால் மேலதிக விபரங்களும் தேவைப்படும்.

சொத்து ஒன்று மதிப்பிற்க்கம் செய்யப்படக்கூடும் என்ற அறிகுறி தென்படுமானால், அந்தச் சொத்தின் மூலம் பெறக்கூடிய தொகை மதிப்பீடு செய்யப்படுவது அவசியமாகும். LKAS 36 ஐந்தொகைத் திகதியில் கணக்கிடப்பட வேண்டிய மதிப்பிற்க்கம் சம்பந்தமான சுட்டிகளின் அட்டவணையை வழங்குகிறது.

**தனியான சொத்து அல்லது காசு வருமானப் பிரிவு**

ஏனைய சொத்துக்களின் காசுப்பாய்ச்சலில் இருந்து வெறுபட்ட காசுப்பாய்ச்சலை குறிப்பிட்ட ஒரு சொத்து வழங்க முடியா விட்டால், அந்தச் சொத்துக்கு உரிமையாகவுள்ள காசு வருமானப் பிரிவின் வசூலிக்கக்கூடிய தொகையை நிறுவனம் தீர்மானிப்பது அவசியம். காசு வருமானப் பிரிவு என்பது, ஏனைய சொத்துக்கள் அல்லது சொத்துக்களின் தொகுதிகள் என்பனவற்றிலிருந்து கிடைக்கும் காசுப்பாய்ச்சலுக்கு புறம்பான காசுப்பாய்ச்சலை உருவாக்கும் சிறிய அளவிலான சொத்துக்கள் குழுவெனக் கருதப்படுகிறது.

காசு வருமானப் பிரிவுக்கான மதிப்பிற்கு நட்டத்தை அங்கீகரித்தல் அல்லது மீளமைத்தல் என்பதற்கான கொள்கைகள் தனிப்பட்ட சொத்து சம்பந்தமான கொள்கைகளுக்குச் சமமானவையாகும். சொத்துக்கள் தனிப்பட்ட அடிப்படையில்லாமல், ஒன்றிணைந்து செயற்படுவதனால், மதிப்பிற்கும் சம்பந்தமாக சொத்துக்களை சோதனைக்கு உட்படுத்துவதில் காசு வருமானப் பிரிவும் உபயோகிக்கப்படும்.

**LKAS 37 - ஏற்பாடுகள் எதிர்பாரா பொறுப்புக்கள் மற்றும் எதிர்பாரா சொத்துக்கள்**

கடந்தகால சம்பவங்களின் பலனாக பொறுப்புக்கள் எனத் தெரிவிக்கப்பட்டனவற்றின் கடப்பாடுகளை அங்கீகரிக்கும் ஏற்பாடுகளின் அடிப்படையிலேயே LKAS 37 முக்கியமாக நடவடிக்கை மேற்கொள்ளும். மீள் கொடுப்பனவு ஏற்பாடுகள், சொத்தின் சேவைக்கால இறுதிக் கடப்பாடுகள், எதிர்பாராப் பொறுப்புக்கள் போன்ற இந்தக் கடப்பாடுகளை சுய இயக்க அடிப்படையில் பூர்த்தி செய்ய முடியாது. எனவே, LKAS 37 க்கு நேரடியற்ற ஆதரவை மாத்திரம் கணக்கியல் வழிமுறைக்கு வழங்க முடியும்.

**LKAS 39 - நிதித்துறை அறிக்கைகள்: அங்கீகாரமும் மதிப்பீடும்**

LKAS 39 - அட்டவணைக்கு உட்பட்ட நிறுவனங்களில் முக்கிய தாக்கத்தைக் கொண்டிருக்கும். இதற்கான காரணம், இந்த நிறுவனங்கள், சகல நிதி ஆவணங்களையும் நீதியான பெறுமானத்தில் (சந்தை விலை) இனங்காணப்பட்டு மதிப்பீடு செய்யப்படுவதாகும். பெரும்பாலான

விடயங்களில் உத்தியோகபூர்வ திறைசேரி முகாமைத்துவ வழிமுறை தேவைப்படும். சகல விடயங்களும் ஆவணப்படுத்தப்பட்டு தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படுவதை LKAS 39 வற்புறுத்துகிறது. இதன் கீழ் சகல நிதித்துறைச் சொத்துக்களும், பொறுப்புக்களும், ஐந்தொகையில் அங்கீகரிக்கப்பட வேண்டும். இவை அனைத்தும் கொள்விலை அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படுகின்றன. சொத்தை அல்லது பொறுப்பைச் சுவீகரிப்பதற்கு செலுத்தப்பட்ட அல்லது பெற்றுக்கொள்ளப்பட்ட நீதியான பெறுமதி இதுவாகும். நிறுவனம் ஒன்று வர்த்தகத் திகதியிலன்று அல்லது தீர்க்கப்பட்ட திகதியிலன்று சந்தையில் வழமையான கொள்வனவை அல்லது நிதித்துறைச் சொத்துக்களின் விற்பனையை அங்கீகரிக்கும். தீர்க்கப்பட்ட திகதி கணக்கு முறை உபயோகிக்கப்பட்டால், வர்த்தகத்திற்கும், தீர்க்கப்பட்ட திகதிக்கும் இடையிலான பெறுமதி மாற்றங்கள் கருத்திற் கொள்ளப்படும். நிதித்துறைச் சொத்துக்களின் விரங்கள் வருமாறு:

கடன்களும் பெறுகைகளும்: இவை, நிறுவனம் ஒன்றின் வர்த்தகத்திற்கென கருதப்படாத கடன்களும் பெறுகைகளும் ஆகும். கடன்களையும் பெறுகைகளையும், முதிர்வுக் காலம் வரை வைத்திருக்கும் எண்ணத்தை நிறுவனம் வெளிப்படுத்தத் தேவையில்லை. இந்தச் சொத்துக்கள் அனைத்தும் பெறுமதி தீர்ப்பு மதிப்பீட்டில் கருதப்படுகின்றன. அதாவது, முக்கிய தொகையுடன் குறிப்பிட்ட விகிதத்தில் திரண்ட வட்டி.

முதிர்வுக்கென வைக்கப்பட்டுள்ள முதலீடுகள்: நிலையான முதிர்வு ஆவணங்கள், உதாரணமாக, நிறுவனம் ஒன்று முதிர்வுக்காலம் வரை வைத்திருக்கக்கூடிய கடன் பத்திரங்கள் மற்றும் மீள்பெறும் பங்குகள். முகாமைத்துவத்தின் மனோநிலை மற்றும் அதன் சக்திவளம் என்பதில் இது தங்கியிருக்கும். இந்த நிதித்துறைச் சொத்துக்கள் அனைத்தும் பெறுமதி தீர்ப்பு மதிப்பில் கருதப்படுகின்றன.

இலாபம் அல்லது நட்டத்தின் மூலமான நீதியான பெறுமதி: விலையில் குறுகியகால மாற்றங்களோடு (வர்த்தக காரணங்களின் அடிப்படையில்) இலாபமீட்டும் நோக்கத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட நிதித்துறைச் சொத்துக்கள், மற்றொன்றிலிருந்து வருவிக்கப்பட்ட சொத்துக்களாவன, தீர்மானம் மேற்கொள்ளப்படாத

ஆவணங்கள் என உபயோகிக்கப்படாத விடத்து, வர்த்தக நோக்கத்திற்காகவே வைத்திருக்கப்படும் சொத்துக்களாகும்.

இதற்குள் இடம்பெற்றுள்ள உப பிரிவின் அடிப்படையில் இந்த வழிமுறை கணக்கியல் பொருத்தமற்ற தன்மையைச் சீர் செய்தால் அல்லது வரலாற்றுச் செலவினமல்லாத, நீதியான பெறுமதியில் நிறுவனம் அதன் நிதிச்சொத்துக்களை முகாமைத்துவப்படுத்தினால் நிதி ஆவணங்களை நீதியான பெறுமதியில் நிறுவனங்கள் குறிப்பிடுவதற்கு இது அனுமதிக்கிறது.

இத்தகைய சகல நிதித்துறைச் சொத்துக்கள் அனைத்தும், வருமானத்தில் ஏற்படும் மாற்றம் அங்கீகரிக்கப்படுவதோடு, நீதியான பெறுமதியில் பதிவு செய்யப்படுகின்றன.

விற்பனைக்குரிய நிதிச்சொத்துக்கள்: மேலே குறிப்பிட்ட பிரிவுகளில் இடம்பெறாத சகல நிதித்துறைச் சொத்துக்களும்

இந்த நிதிச்சொத்துக்கள் அனைத்தும், நீதியான பெறுமதியில் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாற்றங்கள் தனியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. LKAS 39 இன் கீழ் முதிர்வுக்காலம் வரைக்குமான சொத்தொன்றை நிறுவனம் விற்பனை செய்யுமானால், முதிர்வுக்காலம் வரைக்குமான அதன் ஏனைய முதலீடுகள் அனைத்தும் அடுத்த இரண்டு வருட காலத்தில் விற்பனைக்குரியவை என்ற வகையில் மீள தரப்படுத்தப்பட வேண்டும். குறிப்பிட்ட சில சந்தர்ப்ப சூழ்நிலைகள் இல்லாதவிடத்து, நிதிச்சொத்துக்களின் மீள் தரப்படுத்தல் அனுமதிக்கப்பட மாட்டாது.

முக்கியமான வரைவிலக்கணம்: அந்தத் தொடர்புகள் தெளிவாகத் தெரிவிக்கப்படல், மதிப்பீட்டின் ஆரம்பத்திலிருந்து தொடர்ந்த அடிப்படையில் தாக்கம் கொண்டிருத்தல் போன்ற சில சந்தர்ப்பங்களில் மாத்திரமே LKAS 39 இன் கீழ் ஹெட்ய் கணக்கியல் நடவடிக்கைகள் அனுமதிக்கப்படும். நிச்சயமற்ற தொடர்பு தெளிவாகத் தெரிவிக்கப்பட்டு, மதிப்பிடப்பட்டு, ஆரம்பத்திலும் தொடர்ந்தும் நிலைபெற்றிருக்குமானால், நிச்சயமற்ற கணக்கு முறை LKAS 39 இன் கீழ் குறிப்பிட்ட சில சூழ்நிலையில் அனுமதிக்கப்படுகிறது.

நிறுவனம் ஒன்று குறிப்பிட்ட ஹெட்ய் ஆவணத்தை தேறிய ஐந்தொகையின் வருமான, செலவின அறிக்கைக்கு அல்லது பாரிய அளவிலான ஹெட்ய்க்குப் பதிலாக நீதியான பெறுமதி அல்லது காசுப்பாய்ச்சல் அம்சமாக அறிவிக்குமிடத்து, ஹெட்ய் கணக்கு வழிமுறை அனுமதிக்கப்படும்.

இருந்த போதிலும், சில விடயங்களில் நிச்சயமற்ற கணக்கு முறை அடிப்படையிலான மொத்த தேறிய நிலைமை பெற்றுக்கொள்ள முடியும் என்றாலும், இந்தக் கணக்கு முறையின் வருமான அறிக்கையின் தாக்கம் குறிப்பிட்ட ஒரு விடயத்தை இந்த நிலையில் வரையறை செய்வதன் மூலம் பெற்றுக்கொள்ளப்படும்

முன்னறிவித்தலுக்குட்பட்ட இலாபம் அல்லது நட்ட நடவடிக்கைகளின் இந்த நிலைமை சம்பந்தப்பட்ட மட்டில் அதற்கான ஆவணம் சுவீகரிக்கப்பட்ட சொத்து அல்லது பொறுப்பு என்பதன் கொண்டு செல்லும் தொகையைச் சீரமைத்துக்கொள்ளும்.

**LKAS 41- விவசாயம்**

LKAS - 41 உயிரியல் சொத்துக்கள் எவ்வாறு கணக்கிடப்பட வேண்டும் என்பது பற்றி விபரிக்கிறது. உயிரியல் சொத்துக்களாவன விவசாயப் பொருட்களாக மாற்றக்கூடிய கால்நடை, தயிர் வகை என்பன உட்பட்டவையாகும்.